

BILINGUAL FORTNIGHTLY

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 04 Issue - 70 04 Friday May 2007

விற்பனைக்கல்ல

- நீங்கள் வீடு வாங்க, வியாபாரம் வாங்க கடன் தேவையா?
- வியாபார, ஆயுள்க் காப்புறுதிகள் செய்ய வேண்டுமா?
- உங்களுக்கு தேவையான **Tax Advice**, வியாபார ஆலோசனைகள் மற்றும் அனைத்துவகை **Accountancy Services**களுக்கும் நாட வேண்டிய இடம்...

Forward Consultants

1, Lancelot Road, Wembley HA0 2AJ Tel: 0208 900 9052

வானம் வசர்ப்பட்டது - தமிழர்
வீரம் வெளிப்பட்டது



சுவையான உணவுக்கு ஒரே இடம்...

Ceylon Nights

Sri Lankan, South Indian Food
Tandoori Cuisine



Free Home Delivery (Within 3 miles radius for orders over £15 (6pm - 11pm))

Tel: 020 8848 8893

128 Uxbridge Road, Hayes, Middlesex UB8 3JH

RAJAN & CO SOLICITORS

10 Upper Tooting Road, Tooting Bec
London SW17 7PG
Tel: 020 8772 4900 Fax: 020 8682 9425

We provide following Legal Services:

- Conveyancing:-
Buying and Selling
Houses Flats & Business
- Criminal Cases
- Civil Litigation
- Family
- Immigration



We hold Legal Aid Franchise in Immigration & Crime

0870 042 0606
02089000227

AIRPORT



BAtansfer.com

British Airport Transfer
Securely book taxi from & to
all major UK airports

SIVA BUSINESS TRAINING

எங்களிடம் வாருங்கள்
வென்று தருகின்றோம்

- Citizenship Course (Life in UK வகுப்புகள்)
- Personal Licence
- (For OFF Licence and On Licence)
- National Certificate for Personal Licence Holders (NCPLH)
- New Supervisor Course (NDSPS)

- * New Premises Licence
- * Change of DPS
- * Transfer of Licence
- * Night Cafe Licence
- * Award in under age sales prevention

Siva 020 8683 6544, 079 0480 6371

Challenge House 616, 614 Burn Road, Epsom Surrey

Diamonds
Gems
Birth Stones
Gift Articles
Vairathalikodi

Specialists in
22 Gold
Jewellers

Arun Jewellers
254 High St North East Ham E12 6SB
tel 020 8586 280 032

pitman training தரக்க ஆங்கில பயிற்சி நிறுவனம்

* Spoken English
* IELTS
* ESOL

உயர்நிலை நுழைவு பரீட்சை
செய்ய உதவி

உயர்நிலை நுழைவு பரீட்சை
செய்ய உதவி

Individual Exam-Oriented Training

* Citizenship Exam Preparation

* Food Hygiene Course

Call: 020 8903 9580
Or Email: wembley@pitman-training.net
FCL College, Hazel House, 1-3 Lancelot
Road, Wembley, Middlesex HA0 2AJ

LONDON ACCIDENT CLAIMS LIMITED
70 Windmill Road, Croydon, CR0 2XP

Had an accident - Not your fault
Driver / Passenger - within last 3 years

உங்கள் காரில்லுக்குள் எந்தவித அபாயத்திலும்
உங்கள் காரில்லுக்குள் எந்தவித அபாயத்திலும்

* Personal Injury Compensation
(eg. back, neck & shoulder pain, etc.)
* Repair / Total Loss Vehicle for your vehicle
* Loss of Earnings
* Hire Car for Mini Cab Drivers
* Replacement Car - Credit Hire
(terms & conditions apply)

Your
Premium will
not be affected

NO WIN - NO FEE
Tel: 020 8665 7667 Fax: 020 8684 7177
Mob: 07950 953 514 Call Free: 0800 032 6798

ABBEY TRAINING. NET

OFF Licence / Restaurant
Personal Licence

NCPLH CERTIFICATE COURSE
Supervisor Course For OFF Licence and Restaurants
(DPS)

உங்கள் வியாபார கட்டுப்பாட்டிற்கான புதித off licence,
restaurant / pub / club / night club licence

புதித தருகின்றோம்

LIFE IN THE UK - பரிந்துரைக்கப்பட்ட உயர்நிலை
வகுப்புகள்

உங்கள் Course உங்கள் தகுதியை
பரிந்துரைக்கின்றோம்

38 London Road, Tooting SW17 9HP
தொலைபேசி: Thavanesan
020 8640 9900 / 07956 913 164 / 07960 665 575

ஒசியாய் வாசிக்க ஒரு பேப்பர்



- + Mortgages + Loans
- + Letting Management
- + Insurance + Building Insurance

Properties and Financial Services Ltd.

- ✓ வியாபார வங்கிக்கடன்
- ✓ விற்பனைக்கு 0.5% மட்டுமே அறவிடப்படும்
- ✓ வாடகை வீடுகள்
- ✓ காப்புறுதி
- ✓ மோட்கேஜ் (Mortgages)

100% Mortgage Specialist

- 100% வீட்டு வங்கிக்கடன்கள் 5 நிமிடத்தில் ஏற்பாடு செய்யமுடியும்
- வருமான அத்தாட்சி அவசியமில்லை
- முற்பணம் (Deposit) அவசியமில்லை
- ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டியை குறைக்க குறைந்த வட்டிக்கு கடனை மாற்றமுடியும்
- முத்திரை தீர்வு அவசியமில்லை
- உங்களின் நிதி சம்பந்தமான அனைத்தும் பிரச்சினைகளுக்கும் தகுந்த தீர்வு தரப்படும்



74 Lee High Road
Lewisham SE13 5PT
Tel: 020 8852 1683
Fax: 020 8852 1621
email: info@angelsproperties.co.uk
web: www.angelsproperties.co.uk

POS
TECH

POS TECH LTD
EPOS SOLUTION

Limited Offers
Touch Screen Till
£1600
IBM PC Base Till
£900

NISA OCS LINK / C CARD LINK
PAY POINT / PAYZONE LINKS



- ♦ Touch Screen
- ♦ Stock Control
- ♦ Promotions & Offers
- ♦ Shelf Labels
- ♦ Special 'Z' Report
- ♦ Account Customers
- ♦ Access from Home
- ♦ Free 50,000 Item List
- ♦ Staff Security
- ♦ Link with SAGE Line 50

020 8873 1710

Retails Tills
Restaurant Kit News Round

Free Support | Free Barcode Printer | Interest Free Payments Options | Free Laser Printer

Carrier Development Services

DO YOU WANT A
BETTER JOB?

We will guide you and guarantee your success.

Register your self in our JOB BANK today.
For all sort of Jobs.

Contact:-
Knowledge Transfer Centre
235 London Road, Morden, SM4 5PU
T: 0208 6480294 M: 07932925437


Our Other Services

Teaching Accounting Packages
TAS, Sage, Quick Book, SUN, SAP.

Computer Hardware & Software
Installations.

Company Formation, Book keeping,
VAT Return, Pay Slip, P60,

**100%
Success
Guarantee**



MATRIX BEAUTY PARLOUR

தமிழரால் தமிழர்களுக்காக
நடாத்தப்படும் அழகு நிலையம்



Mitcham Library க்கு அருகாமையில்

திருமணம், பூப்புனித நீராட்டு
விழா மற்றும் அனைத்து வித
அலங்காரங்களுக்கும் எம்மை
நாடுங்கள்...

- Makeup Evening Make UP
- Facial Threading
- Pedicure & Manicure Waxing Hair Cut

தொடர்புக்கு: கல்பணா

Tel: 020 8687 1001 | Mob: 07817 865 061

159 London Road, Mitcham, Surrey CR4 2JB (Next to Mitcham Public Library)

“காருக்கு டயர் அழகு”

புதிய பழைய டயர்கள் மாற்றிக் கொடுக்கப்படும் மற்றும் கார் சேர்வில்
உட்பட சகல கார் திருத்த வேலைகளுக்கும் எங்களை நாடுங்கள்

- Wheel Balancing
- Wheel Alignment
- New & Second Hand Rims
- Shock Absorbers
- Batteries
- Exhaust
- Brakes
- Services
- MOT Work

Open 7 Days a Week
Mon - Sat 8:30am - 7pm
Sun - 9:00am - 6pm

**Mini bus for hire
- Wales Visit**

British & Foreign Cars

Continental

GOODYEAR

MICHELIN

PIRELLI

DUNLOP

TYRE CHECK
Auto Spares- Accessories

368 High Street North, Eastham, E12 6PH
Tel: 0208 586 08 86, Fax: 0208 470 47 45
Mob: 07956 353 774, T Suresh@tiscali.co.uk

New & Part - Worn Tyres, Sold and Fitted
Punctures Repaired while you wait



Gowri Tours

UK & European Tours



எதிர்வரும் மே28 Bank Holidayஐ முன்னிட்டு Lourdes மாதா,
Disney Land & Eiffel Tower

May 25 - May 28 4 நாட்கள் சுற்றும் பயணம், உணவு தங்குமிட வசதி
உட்பட £195 மட்டுமே

Wales கோவில்
தனிநபர் £29

Birmingham Balaji கோவில்
தனிநபர் £19

Walshingham Church July 8th
தனிநபர் £14

முன் கூட்டியே ஆசனங்களைப்
பதிவு செய்து கொள்ளவும்.....

இலண்டன் திருத்திரிபுடி ஆய்வுகாட்டு நகர
செய்தல் தனிநபர் £29

Alperton சிவன் கோவில் - Ealing அம்மன் கோவில்
Epsom குருகன் கோவில்
Walthamstow சிவன் கோவில்
Totting அம்மன் கோவில் - Lewisham சிவன் கோவில்

July 27 - 20 Scotland £165
August 10 - 13 Switzerland Tour £265

8, 15, 24, 49, 53, 71
(Mini Bus & Coach Service also available)

திருமணசபைவங்களுக்கான வாகன
வசதிகளும் செய்து கொடுக்கப்படும்
(Mercedes E - Class & S - Class)



தொடர்புக்கு நித்தி

Tel: 020 8438 0472

Mob: 07956 375 803

Email: info@lowfareairportcars.com

Web: www.lowfareairportcars.com

சுரு பெய்ஸ்

முத்தான முகப்பு

தாயகத்து நிலையை வெளிக் கொண்டு வரும் ஆதங்கத்துடன் களமிறங்கிய தமிழ் இளைஞனை அட்டையில் பிரசுரித்து அசத்தி விட்டார்கள்.

தமிழக சினிமா நட்சத்திரங்களால் கவர்களை அலங்கரிக்கத் துடிக்கும் எம்மவரிடையே வித்தியாசமான படங்களால் முகப்பை அலங்கரிக்கிறீர்கள். பாராட்டுங்கள்

— நமீதன்

திருகுதாளங்கள்

இந்திய உளவுத் துறையின் திருகுதாளங்களை வெளிப்படுத்தும் விதமான ஆக்கங்களைத் தொடர்ந்து பிரசுரித்து வருவதற்காக என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் சென்ற இதழில் வெளியாகியிருந்த 'தமிழுணர்வைத் தகர்க்க முயலும் மர்ம மனிதர்' என்ற கட்டுரை வெளியே வராத நாம் அறிந்திருக்காத பல விடயங்களை வெளிக் கொண்டு வந்திருந்தது

பிராமணிய சக்திகளின் கைக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய வெளிநாட்டுக் கொள்கை எப்போது சரியான வழியில் பயணிக்கப் போகிறதோ தெரியவில்லை

— சுநயனன்

குழப்ப வேண்டாம்

என்னையா? திருவிழாக் கொண்டாடச் சொல்லுறியன். கொண்டாட வேண்டாம் என்னுறியன். நாங்கள் என்ன தான் செய்யுறது.

இந்த முறை சற்று மாறுதலுக்காக பகுதியில் வருசத்தை கொண்டாடச் சொன்னாரா? கொண்டாட வேண்டாம் என்று சொன்னாரா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.

— சிபி

நல்ல சிறுகதை

சமுதாய யதார்த்தத்தைச் சித்தரிக்கும் ஏற்கப்படாத யதார்த்தங்கள் என்ற சிறுகதை நன்றாக இருந்தது. தொடர்ந்தும் நல்ல சிறுகதைகளைப் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

— வினிதா

அரும் உணர்வு

உங்களுடைய பத்திரிகையை வாசிக்கின்ற போது முன்பெல்லாம்

தாயக மனம் வீசும். ஊரிலிருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இப்பொழுதெல்லாம் அந்த உணர்வு குறைந்து விட்டதாய் உணர்கிறேன். ஆசிரியர் குழு இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். எடுப்பீர்களா?

— பிரமிளா

லொள்ளா

யோவ் உலகமே உலகக் கிண்ணக் கிறிக்கெற்றைப் பாத்து மெய்மறந்து நிக்ரும்போதுநீங்க என்னடா எண்டால் கிட்டிப்புள்ளு அடிக்க சொல்லுறியே. இது நியாயமா? உங்களுக்கு மறை கிறைகழண்டு போட்டுதோ? கொண்டு போய் நல்ல டாக்குத்தராப் பாத்துக் காட்டுங்கோ

— சிறி

எழுத்துப் பிழை

வர வர உங்கடை பத்திரிகையில் எழுத்துப் பிழைகளுக்கு ஒரு அளவில் லாமல் போய்விட்டது. கொஞ்சம் கவனமெடுங்கோ

— திருமகள்

இலக்கியச் சந்திப்பு

ஐரோப்பாவில் நடைபெறும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், உண்மையான இலக்கிய ஆர்வலர்களின் கூட்டம் 'சோடா முடி' அக்கா மாரால் எவ்வாறு அசிங்கமாகியது என்பதையும் விளக்கமாக எழுதியிருந்தார் சாந்தி ரமேஸ் வவுனியன். இலக்கிய ரசனை உடையவர்கள் இந்த கூட்டத்தை விடுத்து, இன்னொரு அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது?

— இராஞ்சினி

சைமன் கியஸ் வாழ்க!

நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறிலங்கா தொடர்பான விவாதத்தில் ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சிக் கோரிக்கையின் நியாயத்தன்மையை விளக்கியிருந்தார் திரு. சைமன் கியஸ்.

சில மரமண்டை தமிழருக்கே விளங்காத விசயங்களை நன்கு விளக்கியிருந்தார் இவர் நான் வாழும் சதகப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் எனக்கும் பெருமைதான்.

— மயூரன்

சினிமா

உங்கட சினிமாப் பக்கம் சரி இல்லை, சாதாரண செய்திகளைத் தானே தாறியன். ஒரு சிலிர்ப்பா ஒரு துள்ளலா ஒரு விசயம் வாரேல்லை. சும்மா சப்பெண்டு இருக்குது! உதாரணத்திற்கு நடிகர் சிம்புவும் நடிகை நயன்தராவும் விரும்பினர்

பின்னர் பிரிந்தனர். இந்தச் செய்தி ஏதாவது உங்கட சினிமாப் பக்கத்தில் சொல்லப்பட்டதா?

— மணிவண்ணன்

ஒருமேயோ

ஒருமேயர் ஐப்போல் இப்போது ஒருமேயோவும் வானலைகளில் வந்து கலக்குது. மிகவும் சந்தோசம்! நீங்கள் நல்லா வளர்ந்து புலத்தில் பெரிய ஆக்களை வரோணும். அது தான் என்னுடைய அவா. இன்னும் இன்னும் நீங்கள் முன்னேற கடவுளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்!!

— பகிரது

சிரமமான மொழி

உங்களுடைய பத்திரிகையில் பல ஆக்கங்கள் சரளமான இலகு மொழியில் எழுதப்பட்டு வருகின்ற போதிலும் சில ஆக்கங்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாததாக இருக்கின்றது. உதாரணமாக அரசியல் கருத்துக்களை எழுதிவரும் உமா மகாலிங்கம் அவர்களின் கட்டுரையை இலகுவில் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

அவர் எழுதும் ஆக்கங்களில் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு பந்திகளாக இருப்பதுடன் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதையும் கொஞ்சம் கவனித்தால் கட்டுரை இன்னும் நன்றாக இருக்குமல்லவா.

— சிவராமன்

கவிதைப் பகுதி

வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு இடமளிக்கும் வகையில் புதிய வடிவில் கவிதைப் பகுதி வெளிவருவதில் திருப்தி.

என்னும் கவிதைகளைப் பிரசுரிக் கின்ற போது அதன் தரத்திலும் அக்கறை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

— சாந்தினி

தமிழுணர்வற்றவர்கள்

தமிழுணர்வின்றிச் செயற்படும் நம்மவர்களின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் உங்கள் ஆக்கங்களில் கோபம் தெரிகிறது. என்ன செய்வது? எம்மில் பலர் இன்னும் தமிழர் போராட்டத்தை முன்றாவது மனிதர்களைப் போல பார்வையாளர்களாகவே இருந்து பார்த்துப் பழகிவிட்டார்கள்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின் போது தமிழர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் வெட்கக் கேடானது. இவர்களெல்லாம் எப்பொழுது தான் திருந்தப் போகிறார்களோ தெரியாது

— தர்மா

மகிழ்ச்சியாக இல்லாதவர்களுக்கு...

போதுமான பணம் இல்லை, மாமியார் கொடுமை, கல்யாணம் ஆகவில்லை, வேலை பிடிக்கவில்லை, என்னை யாருக்கும் பிடிக்கவில்லை, இப்படி நமக்கு அப்பாற்பட்ட ஏதாவதொரு காரணம் எங்களுடைய மகிழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும். அதேபோல நமக்கு வெளியிலுள்ள ஏதேனும் ஒன்றில்தான் நமது மகிழ்ச்சி இருப்பதாக நினைப்போம்.

'மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது' என்று எத்தனையோ மகான்கள் எவ்வளவோ விதங்களில் சொன்னாலும் அவையெல்லாம் வெறும் தத்துவக் குப்பைகளாகவே நமக்குப்படுகின்றன. இந்த சிறிய பயிற்சியை செய்து பாருங்கள்:

முதலில் தற்போதைய மனநிலையில் உங்களுடைய மகிழ்ச்சியின் அளவீடு என்ன என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் (ஒன்றிலிருந்து பத்துக்குள்). இப்போது கண்களை மூடி உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறுங்கள்.

அப்போது என்ன உடை அணிந்திருந்தீர்கள், உடனிருந்தவர்கள் யார், எங்கு நடந்தது, என்னவிதமான சூழல் இருந்தது, என்ன விதமான வெப்ப நிலை இருந்தது போன்ற நுணுக்கமான விபரங்களையும் கூட நினைவில் கொண்டு வாருங்கள்.

வாழ்க்கையில் அப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படவே இல்லை என்று வாதம் செய்கிறவர்கள், நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க எப்படிப்பட்ட சூழல் வேண்டும், என்ன நடக்க வேண்டும், அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யுங்கள்.

இப்போது உங்கள் மனநிலையை உற்றுக் கவனியுங்கள், உங்கள் மகிழ்ச்சியின் அளவீடு என்ன? கண்டிப்பாக முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது அல்லவா? அப்படியானால் உங்கள் மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

உங்கள் சூழல் மாறவில்லை, வெளியிலிருந்து எதுவும் புதிதாக வந்து ஒட்டிக்கொள்ளவில்லை, கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டவில்லை, ஆனாலும் உங்களால் மகிழ்ச்சியின் அளவீட்டினை மாற்ற முடிந்ததென்றால் உங்கள் கையில்தானே இருக்கிறது மகிழ்ச்சியின் ரிமோட் கண்ட்ரோல்?

மகிழ்ச்சி நம் மனதில்தானிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டீர்களா? இப்படி நமக்குள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை அவ்வப்போது தொலைத்துவிடுவது சகஜம்தான். ஏதேனும் ஒரு சாக்கு சொல்லிக் கொண்டு அழையாத விருந்தாளியாய் மனதில் சம்மனமிட்டுக் கவலை அமர்ந்து கொள்ளும் போதெல்லாம், உடனடியாக அதனை விரட்டியடிக்க ஒரு சிறிய ஆலோசனை இதோ:

1. ஆழமாக ஒரு முறை மூச்சை இழுத்து விடுங்கள்.
2. நிமிர்ந்து அமருங்கள். பார்வை நேராக இருக்கட்டும்.
3. பெரிய புன்னகை ஒன்றை முகத்தில் தவழ விடுங்கள்.
4. இப்போது நான் மிகவும் கவலையாக இருக்கிறேன் என்று சொல்லிப்பாருங்கள்.

உங்களுக்கே சிரிப்பு வந்துவிடும். புன்னகைக்கும் போது கவலைப்பட முடியாதென்பதால், 'கீப் ஸ்மைலிங்'. கவலை நெருங்கவே நெருங்காது.

கவலைப் படுவதால் ஒரு அணுவையேனும் அசைக்க முடியாதெனும்போது நம் சக்தியை அதில் செலவழிப்பானேன்? மறக்க மாட்டீங்களே, (keep smiling)

— நிலா



MCG
Open 7 Days

India, USA, Canada, Australia
Transfers to
over 120 Countries

FAST CASH
SEND TODAY - COLLECT TODAY

MONEY IN MINUTES TO SRI LANKA

இலங்கைக்கான பணமாற்றுச் சேவை

நம்பிக்கை நாணயமிக்க மிகத் துரிதமான சேவை

குறிப்பிட்ட அதே நாளில் பணத்தை அங்கு பெற்றுக்கொள்ளவோ அன்றி அங்குள்ள உங்களது எந்த வங்கிக் கணக்கிலும் வைப்பு செய்ய கூடியதான வசதிகள்.

HSBC COMMERCIAL BANK HNB

PEOPLES BANK SEYLAN BANK LIMITED SampathBank BOC

Head Office : 125 - 127 Bramley Road, Oakwood, London N14 4UT

Transfer Hotline
020 8886 4488
www.cecfastcash.com

PAY AT BARCLAYS

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் பணத்தை பாதுகாப்புடனும் விரைவானும் அனுப்ப அருகில் உள்ள BARCLAYS இல் பணத்தை வைப்புச் செய்த பின் எம்மை அனுப்புகள்

A/C NAME : C.E.C.LTD
A/C NO : 70713945
SORT CODE : 20-36-47
BRANCH : HANOVER SQ.

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, MAY 04, 2007, ISSUE 70

தடை நீக்கப்பட வேண்டும்!

இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பது மேற்கு நாடுகளின் வெளிப்படையான கருத்தாக இருந்து வருகிறது. இருப்பினும் சிறிலங்கா அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றபோது அதற்கு இராணுவ, பொருளாதார உதவிகளை இந் நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இன்று விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் படைவலுச் சமநிலை சிறிலங்கா அரசுக்கு சாதகமாக அமையவில்லை. இது நாட்டின் பாதுகாப்பையும் உள்நாட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. அதே போல் மேற்கு நாடுகளின் வர்த்தக நலன்களுக்கும் இது பாதிப்பாக அமைகிறது. மறுபுறத்தில் வான்புலிகளின் தாக்குதல்கள் இராணுவ இலக்கு நோக்கியதாகவும் போர் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இருப்பதால் அதனையிட்டு வெளிப்படையாக இந்நாடுகளால் அதிருப்தி தெரிவிக்க முடியவில்லை. மாறாக இவை இரண்டு தரப்பிற்கும் கொடுக்கும் அழுத்தங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் எனக்கருதப்படுவோர் பிரான்ஸ், அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளமை இதன் பக்க விளைவுகளாகவே தெரிகிறது. இவர்கள் தாம் வாழும் நாடுகளில் எவ்விதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையிலும், இங்கிருந்து விடுதலைப் புலிகளுக்கு சென்றடையும் உதவிகளை நிறுத்தும் நோக்கில், இக்கைதுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் மேற்குலகத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. அனைத்துக் கட்சி மாநாடு, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள சிறு சிறு குழுக்களையும் பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவது, மனிதவரிமை மீறல்களை விசாரிக்க சனாதிபதி ஆணைக்குழு அமைப்பது என ஜே.ஆர். ஜயவர்தன காலத்து பழைய தந்திரங்களை கையாளுகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்பு முறையை ஒத்த கிராம சபை, மாவட்ட சபைகள் மட்டத்தில் அதிகாரம் பகிர்ந்தளிப்பது என எந்த வகையிலும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை தீர்க்காத, ஒரு திட்டமாகவே இது உள்ளது. மேற்குநாடுகளின் அழுத்தத்தின் பிரகாரம் மீளவும் பேச்சுவார்த்தை மேசையை நோக்கி சிறிலங்கா செல்லக்கூடும். அரசியல் ரீதியாக அங்கிகாரம் வழங்காமல் விடுதலைப் புலிகளுடன் சந்திப்புக்களை நடாத்த மேற்குநாடுகளின் பிரதிநிதிகளும் முன்வந்துள்ளனர். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு அவர்களும் நிர்ப்பந்திக்கப்படலாம். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அவர்களை சமதரப்பாக ஏற்றுக் கொள்ளுமாறு ஒரே குரலில் நாம் வாழும் நாடுகளை வலியுறுத்த வேண்டும்.

ஒரு பேப்பர்

வணக்கம்!

உழைப்பாளர் தினம் தமிழீழ வானொலிகள் மாதிரி சத்தம் சஞ்சடியில்லாம் வந்து போய்விட்டது. வந்து போன பின் முழங்குகிற சிறிலங்கா பிரங்கிகள் போலிஸ்லாமல் செய்தொழிலை தெய்வமாகப் போற்றும் உங்களுக்கு எங்கள் தோழமையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது ஒரு பேப்பர் ரின் 70வது இதழ். இவ்விடத்தில் ஒரு பேப்பர் பற்றி மீள்பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கிட்டடியில் தனது கருத்தை எமக்கு வெளிப்படையாகக் கூறிய இளம் பெண் வாசகி ஓராள் சொன்ன கருத்துக்களை உங்களோடே பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறோம். 'முந்தி நல்லா வந்த உங்கட பேப்பர் இப்போ ஏனோ தானோ எண்டு வருகிறது. நீங்கள் Proof Reading செய்யமாட்டியேனோ. நிரம்ப எழுத்துப் பிழை இருக்குது' Teen Paper என்ன Teen வாசிக்கிற மாதிரியா இருக்கு' என அடுக்கி கொண்டே போனாள். இது வசவு மாதிரி இருந்தாலும் இந்த பிள்ளை சொல்லிறதும் உண்மையாகத்தான் தெரிகிறது. நீங்கள் வந்து உதவி செய்யுங்கோவன் என்று நாங்கள் சொல்ல ஆளை விடுங்கோ என்று அகன்று விட்டாள். இருப்பினும் ஆக்க பூர்வமான விமர்சனத்தை முன் வைத்த அவாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு விசயத்துக்கு வருகிறோம்.

ஒரு பேப்பர் ரின் தயாரிப்பில் பலர் கண்டங் கடந்து கரங் கொடுக்கிறார்கள். இது ஒரு குழு முயற்சி இவர்கள் எல்லாருமே எல்லாக் காலமும் பேப்பருக்கு உதவ முடிவதில்லை. குறிப்பாக பரிசீலனைக் காலங்களில் இளையவர்கள் ஒரு பேப்பர் பக்கம் தலை காட்டுவதில்லை. வேலைப்பழு கூடினால் சிலர் ஒதுங்கி விடுவார்கள் இருப்பினும் ஆளணி குறைந்தாலும் நேரத்துக்கு பேப்பரை பிரசுரிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. மேலும்

பல இளையவர்கள் உதவ முன்வந்தால் கூடிய விரைவில் இத்தவறுகளை திருத்திக் கொள்கிறோம். தொடர்ந்தும் உங்கட பங்குக்கு தயவு செய்து தவறுகளை சுட்டிக் காட்டுங்கோ!

எங்கட இளைய தலைமுறைகளின் பார்வைக்கு ஒரு பேப்பர் ரை எடுத்து வந்ததை நாங்கள் பெருமை யாகவே கருதுகிறோம் அதற்கு உதவிய இளையவர் களுக்கு கோடி நன்றி. இதை விளங்காமல் மேல் தட்டுக்காரருக்காக ஆங்கிலத்திலும் கட்டுரை களை பிரசுரிக்கிறோம் என்று சொல்லி ஒண்டு இரண்டை என்னவெண்டு சொல்லிறது. பொருட்படுத்தாது விட்டு விடுவோம். மற்றைய மொழிகளிலும் குறிப்பாக பிரஞ்சு மொழிற்ச் மொழிகளிலும் எமது பிள்ளைகளின் ஆக்கங்களை பிரசுரிக்க விரும்புகிறோம்.

இன்னமும் சிலருக்கு ஒரு பேப்பர் ரின் நதிமுலத்தை அறிஞ்சு கொள்ள முடியேல்லை. ஒரு சிலர் இது இன்னார் அடிக்கிற பேப்பர் எண்ட மற்றாக்கள் இல்லை அவையில்லை இவை அடிக்கினமெண்டு சொல்லி ஆக்களை குழப்பியினம். இதிலை எதிர் எதிராய் இருக்கிற உளவு அமைப்புகளின் பெயரும் அடிபடுது. நாங்கள் வழமை போல எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கிறோம்.

ஒரு ரெலிவிசன் எப்ப வரும் எண்டு ஆய்க்கின்ன செய்யிறவைக்கு, அது வராது உங்கட அலுவலைப் பாருங்கோ எண்டு சொல்லத் தோன்றினாலும், பொய் சொல்ல மனம் வருதில்லை. ஏதும் எப்பவும் நடக்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.

ஒரு பேப்பர் காரன்கள்+காரிகள்

EDITORIAL

Sleepless in Colombo

Life in Tamil Northeast has become unbearable for most of its inhabitants. Daily bombings, killings, arbitrary arrests and disappearances carry on as they have been since Mr Rajapakse and his brothers took over power in Colombo.

Night time strafing, shelling and bombing are nothing new for the Tamils of Northeast. The majority of them do not have the luxury of electricity and running water etc which most southern Sri Lankans take for granted. Thus all night uninterrupted cricket watching on big screens in stereo sound, in your nearest refugee camp in order to cheer cricket teams is an absurd claim.

Electricity getting cut off in the middle of the night is an unpleasant experience for most of us. Having to wake up from your well earned sleep in the middle of the night to the sound of gun fire must be terrifying. Watching young soldier boys firing wildly is a scary sight. Unable to answer your tearful children's anxious questions thus unable to reassure them, in your own home, is something most of us would never like to experience. Hiding under furniture while your life is in mortal danger from aerial bombardment must be petrifying. Thus for the cosmopolitan and affluent Colomboites last Saturday night must have been a nasty and

unfortunate one, one has to agree.

It seems that Mr Rajapakse is so generous, he is so egalitarian, that he is making even his beloved Colomboites experience what ever he has asked the hapless Tamils of Northeast to experience day in day out.

Hiding under furniture while your life in mortal danger from aerial bombardment is a petrifying experience

As all these are happening in the name of freedom, democracy, good governance etc one has to be sure about the agreement of the international community with Mr Rajapakse's regime.

At this juncture, a serious analysis is needed to look at the Norwegian led peace process of 2002-2006. To start with, let us look at word appeasement. This word was used against this peace process which safe-guarded the lives and properties of the Tamils in the Northeast for four years.

Parties and individuals whose hearts simmered and continued to simmer with anti-Tamil hatred described the peace talks as "appeasement to the Tiger" in a well orchestrated campaign. Their contempt for the

Tamils' demand for a homeland which would guarantee their safety and security was so pathological they were determined to undermine the Norwegian effort. This sophisticated group consisted of rabid Sinhalese racists, Tamil ex-elites who lost their power because of their crass opportunism and treachery, and any Sinhalese politician who wanted to join the anti-Tamil political bandwagon in order to gain power.

These warmongers, chauvinists and the plain greedy, who wished to undermine any future peace process, continue to use the word "appeasement." Anyone who stands against their ambitions is and will be tagged with this term. In the lexicology of these anti-Tamil parties, it evokes British Prime Minister Neville Chamberlain's attempt to negotiate with the then German Chancellor, Adolph Hitler.

It is certainly the case that Hitler was a power hungry maniac and not the sort of man with whom one could usefully negotiate. But not all negotiation is equally fruitless. Before that incident, by the way, "appeasement" had a positive connotation, of "seeking peace."

The anti-Tamil parties' use of the term appeasement, however, turns it on its head. Taken seriously, the doctrine of "no appeasement" of theirs would mean Sri Lankan people are stuck in perpetual war, always

dedicated to gobbling up more of each other's human resources, wealth, and civil liberties.

It could never be possible to negotiate a truce between enemies. That would be "appeasement." It could never be possible to compromise. That would be "appeasement." It could never be prudent to withdraw troops from a failed war. That would be "appeasement." In other words, the anti-Tamil doctrine of "no appeasement, ever" actually turns you into a Hitler rather than a Churchill.

But we are not stuck perpetually in the late 1930s, and it is not the only exemplary period in history to which we can resort for our metaphors and our courses of action.

Tamils of Sri Lanka consider the Northeast as their homeland and history is with them in this. As far as they are concerned the Government of Sri Lanka is a colonial authority, occupying their land.

Thus the Sri Lankan crisis is clearly an odd sort of neo-colonialism, which can only ultimately be resolved by decolonization. Decolonization in the 1950s and 1960s was also denounced as "appeasement," but it was the only right course.

Britain gave up India (and Pakistan) in 1947. Was that "appeasement"? You may be assured that the British pro-colonialism parties saw it that way.

Without this sort of realism, Britain would have tried to keep India and there would have been a bloodbath. Likewise, any attempt by Britain to hold on to Kenya past the early 1960s would have led to even more violence than the Mau Mau and British reprisals (20,000 imprisoned, many tortured) had. And with decolonization, the Mau Mau and violence subsided.

You will note that you never hear that Britain "appeased" the Stern Gang, Irgun, Haganah, and other Zionist forces that engaged in terrorism in Palestine, when it departed that territory in 1948.

France "appeased" Lebanon and Syria by granting them independence in 1943. It "appeased" Morocco by giving it up in 1956 and Algeria in 1962. Britain likewise "appeased" all of its former colonies. The pro-colonialism parties in each of these imperial countries fought decolonization tooth and nail on the basis of "appeasement."

And very recently Sudan "appeased" its South and Serbia "appeased" Bosnia.

Problems do have solutions, and war is not always the best one. Sometimes the withdrawal of the occupying military forces itself solves the problem.

We hope the war mongers of Sri Lanka and those out side will take notice.

வான் வழித் தாக்குதலும் வெளித் தெரியும் உண்மைகளும்

இளந்திரையன்
(ஒரு பேப்பர்)

தமிழீழத் தேசியப் போராட்டம் உயர் உயரப் பறக்கும் வேளையில் பல உண்மைகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. சிங்கள இனவாதிகளின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பல வெளிச்சக்கதிர்கள் ஆவல் கொண்டுள்ளன. தமிழ் இனத்தின் எழுச்சியை அங்கீகரிக்க விரும்பாத எரிச்சல் கொண்டதும் மேலாண்மையைத் தமிழன் முதுகில் சுமத்தக் கங்கணம் கட்டி அரசியல் நகர்வுகளை சில சக்திகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

பாக்கிஸ்தானின் அதி தூர அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளால் இந்திய நகரங்கள் ஒவ்வொன்றும் குறிவைக்கப்பட்டுள்ளன என்பதை வசதியாக மறைத்துக் கொண்டு வான் புலிகளே அதி ஆபத்தானவர்கள் என்பதைப் போல அலறி அடிப்பவர்களைப் பற்றித் தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

இந்தியாவின் தெற்கு எல்லையான பாக்கு நிரிணைக் கடலை அகழ்ந்து ஆழப்படுத்துவதிலும் கப்பற் போக்குவரத்து என்ற போர்வையில் கடற்படை ரோந்தை துரிதப் படுத்துவதற்கும் சிங்களப் பேரினவாதிகளின் வெற்றியை வேண்டி ஈழ தமிழினத்திற்கெதிரான துரோகச் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கும் இவர்கள் துடியாய்த் துடிக்கின்றார்கள்.

இந்தியத் தமிழ் மக்களின் இயல்பான ஈழத் தமிழ் மக்களின் மீதான பரிவினையும் ஒடிவந்து உதவும் பச்சாதாபத்தையும் நெரித்துப் போடும் எத்தனத்தில் காரியங்கள் செயற்படுத்தப் படுகின்றது. இந்திய அரசின் போக்கைத் தீர்மானிக்கும் நிழற் சக்திகள் தமிழக மண்ணில் ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் காரியங்களை முன்னெடுத்து வருகின்றது.

எமது போராட்டம் எமது கைகளாலேயே இதுவரை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் எமது ஒற்றுமையும் பலமுமே அதனை வெற்றியின் திசையில் நகர்த்திச் செல்லும் என்பதை நாம் என்றும் மறந்து விடக் கூடாது.

அண்மையில் ஜெயலலிதாவைக் கொலை செய்ய விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்டதாக காட்டப்பட்ட கடிதமும் அதன் பின்னால் தமிழகக் காவல்துறையின் விடுதலைப் புலிகளின் மீதான கொலைக் குற்றச் சாட்டும் அதனைத் தொடர்ந்து தீர் விசாரிக்காத அவசரத் தன்மையுடன் கலைஞர் அதனைப் பதிவு செய்த அவலமும் நடந்தேறியது.

பி.பி.சி.தமிழ்ச்சேவையின் செய்தி முகவர்களால் அக்குற்றச்சாட்டு உண்மையானதாகவே தோற்றம் பெறும் வகையில் சோடிக்கப்பட்ட வர்ணனைகளும் பேட்டிகளும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வகையறாக்களின் ஆதாரங்களுடன் முன்னெடுக்கப்பட்டது. பி.பி.சி. தமிழ்ச்சேவையின் விஷமத் தனமான பிரச்சாரத்தைத் தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்வதோடு அதனை முற்று முழுதாகவே புறக்கணிக்கவும் முன்வர வேண்டும்.

ஈழத்தமிழரின் வான்வழி இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு ஆபத்தானது போன்ற ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அடி கோலப்படுகின்றது. ஏற்கனவே பாக்கிஸ்தானின் அதி தூர அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளால் இந்திய நகரங்கள் ஒவ்வொன்றும் குறிவைக்கப்பட்டுள்ளன என்பதை வசதியாக மறைத்துக் கொண்டு வான் புலிகளே அதி ஆபத்தானவர்கள் என்பதைப் போல அலறி அடிப்பவர்களைப் பற்றித் தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

பி.பி.சி. தமிழ்ச்சேவையின் விஷமத் தனமான பிரச்சாரத்தைத் தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்வதோடு அதனை முற்று முழுதாகவே புறக்கணிக்கவும் முன்வர வேண்டும்.

எமது போராட்டம் எமது கைகளாலேயே இதுவரை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் எமது ஒற்றுமையும் பலமுமே அதனை வெற்றியின் திசையில் நகர்த்திச் செல்லும் என்பதை நாம் என்றும் மறந்து விடக் கூடாது.

எமது போராட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும் இத்தகைய சலசலப்பை ஊதிப் பெருப்பிப்பதன் மூலமே சிங்களப் பேரினவாதிகள் குளிர் காய முடியும். அத்தகைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் இன்னும் ஊக்குவிக்கப்பட இருக்கின்றது. அதனை எதிர் கொள்வதும் இத்தகைய சக்திகளின் சதி வலையில் விழுந்து விடாது உறுதி காப்பதும் எடுத்த கருமத்தில் கண்ணாயிருப்பதும் தமிழ் மக்களின் முன்னாலுள்ள சவாலாகும்.

“This is London, We Speculate and You Decide”

Prof. Aaron Rajah,
SAN DIEGO, CALIFORNIA

A pioneer in news reporting, BBC, is by far the most knowledgeable, integrated and superior news agency in the world. From the days of the Normandy landing and the French freedom fighters of World War II, BBC news reporting has a great historical perspective.

In the context of Sri Lanka ethnic cleansing by the government forces, from the inception on the conflict the BBC news agency has shown maturity and leadership with immediate, honest, and balanced reporting. Vivid followers of BBC still remember pioneering reporters on Sri Lankan issue like Humphrey Hoxsey and Mark Tully who covered the conflict from the inception of the war. Since then, these reporters have changed and moved on to other assignments but the conflict in Sri Lanka remains constant.

In the new age of technology, BBC has quickly evolved through internet and satellite to meet challenges it faced both in technology and in reporting from the front lines of war. The BBC news website and the BBC satellite services in many ways replaced the shortcomings of a shortwave radio, but none imagined that BBC would change its core values of reporting and ethical journalism. Here are some examples of unethical journalism of the BBC.

1) When in doubt use the buzz words:

a) On the news report on April 29th, 2007 under title “Sri Lanka rebels in new air raid” BBC added the following sentences:

“Experts say the Tigers could have as many as five light aircraft, smuggled into the country in pieces to be assembled in jungle bases.”

Vivid followers of BBC still remember pioneering reporters on Sri Lankan issue like Humphrey Hoxsey and Mark Tully who covered the conflict from the inception of the war.

BBC cannot know how many aircrafts the Tigers command, yet they speculate as “experts” claiming and failing to identify the so-called “experts”. These “experts” are usually Sinhala-based news reporters whom themselves had earlier speculated in their own reports and now are referred to as experts by the BBC. When did the BBC become such a mouthpiece for speculation?

b) On the news report “cloning of credit card” BBC used words such as “Independent security sources told BBC correspondent Keith Doyle these claims were credible.” Who are these independent security sources? It can be anyone from the street who

claims to have a security background, adding this to the news violates ethical norms of reporting.

2) BBC has three different stories on the Sri Lankan war and relies on readers to go their respective sides to get the news. The BBC Sinhala, BBC Tamil and BBC South Asia sites have the same story, told differently. For example, the news of “MIG shot down” was reported by the BBC Tamil services yet ignored by the BBC Sinhala and BBC South Asia reporting sites. Why the folly?

The BBC news website and the BBC satellite services in many ways replaced the shortcomings of a shortwave radio, but none imagined that BBC would change its core values of reporting and ethical journalism

3) Confuse the readers and spin the news: In the news item on 26th of April, 2007 BBC reports: “Top US Tamil Tiger is arrested”. Well, the arrested man was never a top person, this was even pointed out by the court papers filed by the FBI and yet BBC spins it as “top tiger” avoiding such words as “alleged tiger supporter”. But interestingly BBC does use the words “alleged” in other

instances such as “alleged Al-Qaeda arrested”.

4) Biased in Pictures: there are three pictures that appeared on April 26 under the news title of “Top US Tamil Tiger is arrested” clearly indicating biased reporting.

Biased

As you know, to a newcomer, a picture can say a thousands words. There are so many pictures to choose from the LTTE pictures wearing their respective military fatigue. In fact, LTTE is one of the few rebel outfits who have their own uniforms and yet those pictures are not posted in this news article indicating the rebel outfit is a rag outfit. In addition, the caption says that the Sri Lankan army is regularly attacked from the north and east but this is not quite true. The army itself is on the offensive in many regions yet those captions are quite conveniently avoided. Furthermore, a report that a US ambassador was injured in the rebel attack is not true. This caption makes the readers think that the rebel attack was made to kill the ambassador, which is not true but rather leads the reader to a faulty perception. Interestingly, the good ambassador him self said that he was never hurt in the incident.

All in all, BBC has lost credibility in news reporting both on the BBC website, as well as on the air. The biased news reports on the conflict can only hurt BBC in the long run.

(Courtesy: Tamil Canadian)

நடுநிலமை

தவறினாரோ

நலமிழந்து

போனாரோ

ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:

லண்டன்

சேயோன் - சாரங்கி

மணி - சுஜித்

கனடா

தயா - பொன்.விவேகானந்தன்
இளந்திரையன்

பாரிஸ்

சிறி - வண்ணை

ஜேர்மனி

சபேசன் - சுதந்திரா

சுவிஸ்

ஜேம்ஸ் - சந்திரா

பொறுப்பாசிரியர்

- கோபி -

விளம்பரம்

கௌரி - நிதி - சிந்து

அச்சு

ஊர்மிளா

வடிவமைப்பு

jasmine studio

முகப்பு வடிவமைப்பு

seven zero graphics

விளம்பர வடிவமைப்பு

ரஜீவ் - கிரி

இணையத்தின் வடிவமைப்பு

ரஜீவ்

தமிழ் எழுத்துரு உதவி

சுரதா யாழ்வாணன்

நிதி - நிர்வாகம்

ஊர்மிளா - முருகானந்தன்

வழங்கல்

உதயகுமார்-ராஜா-கரன்

உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)

லண்டன் 020 8640 4604

020 8286 9327

பாரீஸ் 01 7289 8165

சுவிஸ் 043 500 0277

தொலைநகல் (Fax)

020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்

அஞ்சல்வழித்தொடர்புக்கு:

பணிமனை முகவரி

Oru Paper

45'B' Crusoe Road

Mitcham CR4 3LJ

Surrey

மின்னஞ்சல்:

info@orupaper.com

இணையம்:

www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

சற்று மாறுதலுக்காக...

விதியே விதியே தமிழ்ச்சாதியை என்ன செய்ய நினைத்தாய்?

சேயோன்
(ஒரு பேப்பர்)

பாரதியாரின் மேற்போந்த வரிதான் எம் தமிழ்ச் 'சனத்தை' நினைக்கையில் நினைவுக்கு வருகிறது. 'எங்கள்ரை சனம் திருந்தாது' என்று சொல்லுவாரையும் மேற்படி வாக்கியத்தையும் நான் வெறுக்கிறேன். உண்மையில் அப்படிச் சொல்வோர் தான் 'திருந்தாது சனம்'.

எங்கள் தமிழ்ச் சனம் எல்லாவகையிலும் எவ்வளவோ திறம் என்பதுதான் என் உயர்ந்த அபிப்பிராயம். போர்க்குணத்தில், ஓர்மத்தில், விடுதலை வேட்கையில், விருந்தோம்பலில் என்று பல அம்சங்களில் எம் மக்கள் எப்போதும் திறமானவர்கள். இதில் எனக்கு யாதொரு ஐயம் ச்சமும் கிடையாது.

கந்தபுராணக்கலாச்சாரம், உயர்த்தி அமைத்த கிருஷ்ண வேலி வாழ்வு, வேலிப் பொட்டுக்குள்ளால் விடுப்புப்பார்க்கும் மனோபாவம், கரவஞ்சித் தனம், அயல் விட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கிற பழக்கம், கோள் மூட்டுதல், குந்து உரஞ்சுதல் என்று சில்லறை சில்லறையாக நிறையப் பலவீனங்கள். குறிப்பாக சாதித் தமிழர் என்பது எமது சமூகத்தில் மிகப் பலவீனமான பொத்தல்.

ஆயினும் தந்தை செல்வா என்கிற செல்வநாயகத்தை முன்னரும், அண்ணை பிரபாகரனை இப்போதும் தலைவராக ஏற்றுக்கொண்டவர் நாம். இதற்கு நாம் பெருமைப்படலாமா இல்லையா?

ஆனால் நாங்கள் சிறுமைப்படுகிற ஒரு விடயம் குறித்துத்தான் இதில் எழுத உத்தேசித்திருக்கிறேன். என்னைச் சூழுவள்ள நண்பர்கள் தான் இப்படி நான் எழுத ஊக்கியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்வதா? அல்லது அவர்களிடம் நான் ஆத்திரம் கொள்வதா? எதுவென்று நீங்களே தீர்மானியுங்கள்?

மார்ச் 26 ஆம் திகதி வரை இந்த

நண்பர்களின் நெருக்கு வார்த்தாலும், ஆய்க்கினைகளாலும் காது புளித்து விட்டது, பொறுமை போய் விட்டது, கோபம் தலைக்கேறி விட்டது. மார்ச் 26 ஆம் திகதிக்குப் பிறகுதான் அப்பாடா என்று இருந்தேன்.

என்ன நடந்தது? ஏதோ நான் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி என்பது போல் ஓயாது நச்சரித்து என்னை நோக்கி கேள்விகள். அது கூடப் பரவாயில்லை, வாதங்கள், விதண்டா வாதங்கள் விமர்சனங்கள், நக்கல் நள்ளிகள், கிண்டல்கள், கேலிகள்.

'என்ன நித்திரை கொள்ளுறாங்கனோ?' என்கிறார் ஒருவர். 'எல்லாத்தையும் விட்டிட்டு ஓடி வந்திருப்பினம், நல்லாக் களைச்சப் போச்சினம் போலையே. ஆய்' இதுவும் அவர்தான். இப்படி இவர்கள் கதைத்த சில வசனங்களைக் குறிப்பிடுகிறேன். 'உவையாளுக்கேன் தேவையில்லாத வேலை?'

'உவையன் சண்டை எண்டு தொடங்கிப்போட்டினம் சனம் தான் வீணா அழியுது'. 'சனத்தைப் பாதுகாக்கத் தெரியாதவை பேந்தேன் சண்டையைத் தொடங்கினவையன், சிங்களவனுக்கு இந்தியாவும்-அமெரிக்காவும் உதவிசெய்யும், உவங்களுக்கு ஆர் இருக்கினம்? வேண்டாம் நான் மேலும் ஒன்றும் எழுதவில்லை. இவற்றை எழுதவே எனக்கு கை கூசுகிறது. விடுகிறேன்.

மேற்படி வசனம் பேசியோரில் ஒருவர் கூட போராட்டத்திற்கு ஒரு சதம் ஈழந்தவர்கள் அல்லர். சிங்கள வன்முறையின் நகக்கீழ் கூடப்பாதவர்கள். தம்பிள்ளைகளை சிங்கள அட்டூழியங்களைப் பற்றி ஒரு சொல்கூடத் தெரிவியாது வளர்ப்பவர்கள். புலம் பெயர்ந்த நாட்டின் சகல போக செளபாக்கியங்களையும் அனுபவித்து சொகுசாக வாழ்வார்கள். தமிழ்நாட்டின் சனம் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாதவர்கள்.

காட்சி மாறுகிறது. மார்ச் 26 கட்டுநாயக்க விமானநிலையம் வான் புலிகளால் தாக்குதல்.

ஒரு மாதத்தில் பலாலி இராணுவ முகாம் மீது வான் புலிகளால் தாக்குதல். பிறகு கொழும்பு வான் பரப்பில் புலிகளின் விமானங்கள். முத்தராஜுவேல், கொலன்னாவ எண்ணைக்குதங்கள் எரிகிறது. 'மிக்' விமானம் புலிகளால் சுட்டு விழுத்தப்படுகிறது.

இப்போது சுருதி மாறுகிறது. சொல் மாறுகிறது, தொனி மாறுகிறது, வார்த்தை மாறுகிறது, வாய் மாறுகிறது. இவர்கள் என்னென்ன வசனங்கள் பேசி இருப்பார்கள், ஊகித்திருப்பீர்கள். அதை விடுங்கள்.

இவர்களில் ஒருவர் என்னிடம் கேட்டார். 'இப்பவாவது கடவுளை நம் பிறியளா?' எனக்கு ஆச்சரியம். 'இதுக்கேன் கடவுளை நம்பவேணும்? சிங்களவன் விமானத்திலை போய்த் தமிழ்ச் சனத்தை குண்டு போட்டு அழிச்சான். இப்ப பாருங்கோ கடவுள் புலிகளுக்கு விமானத்தைக் கொடுத்திருக்கிறார். 'இனிச் சிங்களவன் ஏலுமெண்டால் பண்ணட்டும் பார்ப்பம்'.

இதற்கு நான் அழுவதா? சிரிப்பதா? ஆத்திரப்படுவதா? சொல்லுங்கள். 'என்ன நித்திரை கொள்ளுறாங்கனோ?' என்று கேட்ட போது கடவுளைச் சொல்லாதவர் இப்போது ஏன் சொல்கிறார்? இது ஆபத்தின் அறிகுறி இல்லையா?

உண்மையில் இவர்களை இட்டுத்தான் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவை பாம்புகள். நகக்கிடாமல் கொத்தி விடுங்கள். விசத்தை ஏத்தி விடுங்கள்.

ஆனந்த சங்கரிடக்ஷஸ், கருணா, பெருமாள், ராமராஜ், உண்டியலான் போன்ற எட்டப்பர்களை விடுங்கள். அவர்கள் தமிழ்த் தேசியத்தின் எதிரிகள். அது அச்சொட்டாய்த் தெரிகிறது. ஆனால் இவர்கள் நண்பர்கள் போல் நடப்பவர்கள், ஆபத்தானவர்கள். விடுதலையே போராட்டத்தை விரிப்பாகப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்தது வெற்றி அல்லது தோல்வி. வெற்றி என்றால் கை தட்டுவார்கள். தோல்வி என்றால் கழுத்தில் கை வைப்பார்கள்.

இவர்களைப் புறம் தள்ளிவிட்டு எட்டி நடப்போம். அதுவே எமக்கிருக்கும் ஒரே வழி.

உள்ளங்களை வெல்லுவோம் உறவை வளர்ப்போம்...

3. அன்பு காட்டுதல்

இராம K. நாதன்
(ஒரு பேப்பருக்காக)

நீங்கள் இக் கட்டுரையை வாசிப்பதன் நோக்கம் என்ன? பிறர் உங்களுடன் ஒரு அன்பான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆவலே.

இதற்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டிய தில்லை. ஒரு நாயினுடைய செய்கைகளை கவனித்துப் பார்த்தாலே போதுமானது. அதனுடைய முதுகில் தடவினால் அது உங்களை நன்றியுடன் நக்கும் அல்லது வேறு விதத்தில் தனது அன்பைக் காட்டும். ஒரு வேலையுமே செய்யாமல் தன் எஜமானனுடைய அன்பைப் பெறுகிற ஒரே மிருகம் நாய்தான்.

அதை நாம் சீராட்டுகிறோம், பாராட்டுகிறோம், பேணி வளர்க்கிறோம். ஏன்? அது தன் நன்றியை, அன்பை ஏதோவொருவிதத்தில் எமக்கு தெரியப் படுத்துவதரலேயே ஆகும். ஆனால் பிறருடைய அன்பைப் பெறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அதைப் பெறாமலேயே நாம் எமது வாழ்நாளைக் கழித்து விடுகிறோம். பிறருடைய அன்பைப் பெறுவதற்கு ஒரே வழி அவர்கள் மேல் நாம் அன்பு செலுத்துவதால் மாத்திரமே இயலும்.

ஒரு தொலைபேசி ஸ்தாபனம் அதன் பாவனையாளர்களுடைய சம்பாஷணை பற்றி ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் 500 பேருடைய பேச்சில் 3900 தடவை 'நான்' என்ற பதம் உபயோகிக்கப்பட்டது. இது எதைக் காட்டுகிறது?

பெரும்பாலானோர் 'தம்மைப்பற்றியே அதிகம் எண்ணுகிறார்கள். நீங்கள் பிறருடன் உரையாடும் போது அவர்கள் நலனையே முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறரை நேசிக்கவில்லையானால் பிறர் உங்களை நேசிக்கமாட்டார்கள். ஆதலால் பிறரை உண்மையாகவே நேசிக்கக் கற்றுக்

கொள்ளுங்கள். பிறருடைய நலன்களில் உண்மையாகவே அக்கறை எடுங்கள்.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். ஒரு விற்பனை முகவரின் (Sales Rep) அனுபவம் இது. அவர் வழமையாக தன் கொம்பளியின் பொருட்களை விற்பதற்கு தனது வட்டத்திலுள்ள கடைகளுக்குச் சென்று உரிமையாளர்களிடம் பேசி ஓடர் எடுப்பது வழக்கம்.

ஆனால் உரிமையாளரைச் சந்தித்து முன் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் அவ்வளவி அவர்களுடைய சுகநலன்களை விசாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை ஒரு கடை உரிமையாளர் இவருடைய கொம்பளியைப் பொருட்களை வாங்க மறுத்து விட்டார்.

எவ்வளவோ முயன்றும் அவர் மனம் மாறவில்லை. விற்பனை முகவர் அக்கடையை விட்டு வெளியேறி 30 நிமிடத்திற்குள் அவரை கடை உரிமையாளர் தொலைபேசியில் அழைத்துப் பேசிய ஓடர் (Goods order) ஒன்றைக் கொடுத்தார்?

அவருடைய மனமாற்றத்திற்குக் காரணம் அவருடைய பணியாளர்களின் வேண்டுகோளே யெனச் சொன்னாராம். இது ஒருவர் பணியாளர்களுக்குக் காட்டிய அக்கறைக்குக் கிடைத்த பரிசு இல்லையா?

ஒருவர் வாழ்க்கையின் எந்த மட்டத்தில் இருந்தாலும் (பெரிய கோடும்வறாக இருக்கலாம், அல்லது கூலித் தொழிலாளியாக இருக்கலாம்) அவர்கள் ஒவ்வொருவரும் மனித உணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

அவர்களுடைய மனதை நெகிழ்வு செய்யக்கூடிய ஏதாவது ஒரு விடயம் திசுப்பனாக இருக்கும். அந்த உணர்வுகளை நீங்கள் கண்டறிய முடியுமெனில் அந்த உணர்வுகளை நெகிழ்ச்சியில் உட்கொள்ள முடியுமானால் அவருடைய அன்புக்கு நீங்கள் பாத்திரமாக முடியும்.

உதாரணமாக ஒருவருடைய மனைவியோ அல்லது பிள்ளையோ சமீபத்தில் அல்லது தற்சமயம் சுகவீனமுற்றிருப்பதை நீங்கள் அறிந்திருந்தால் அவர்களைப் பற்றிய சுகநலத்தை நீங்கள் உண்மையான அக்கறையுடன் விசாரிப்பதில் தவறில்லை. அவருடைய கவலையில் பங்கெடுங்கள். உங்களுடைய உண்மையான அனுதாபத்தைத் தெரிவிப்படுத்துங்கள். இது அவருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு நட்புறவை உண்டாக்க உதவும்.

பிறர் மீது நீங்கள் கவனம் எடுத்தால் பிறர் உங்கள் மீது கவனம் எடுப்பார்கள். இதைத்தான் உலகத்தின் எப்பாகத்திலும் காண்கிறீர்கள். மக்களை முன்னின்று நடத்துகிற ஒரு தலைவன், குழுக்களுக்குத் தலைமை தாங்குகின்ற ஒருவன், போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் ஒருவன், நாட்டின் தலைவன் யாராகவிரும்ந்தாலும் அவன் தன் பின் நிற்பவர்களின் நலனில் அக்கறை செலுத்தாது விடின் அவன் விரைவில் அவனது பதவியிலிருந்து நீக்கப்படுவான்.

ஆனால் இந்த அக்கறைநலம் பேணல் மானசீகமானதாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும். பலன் கருதியோ, ஆதரவு கருதியோ, மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் பெரல் காட்டிக்கொள்பவர்கள், நடிப்பவர்கள் ஆகியோரின் உண்மை நிலை விரைவில் வெளிச்சத்திற்கு வந்து விடும்.

எனவே பிறருடைய அன்பைப் பெற நீங்கள் விரும்பினால் முதலில் பிறர் மீது அன்பு செலுத்துங்கள். அதன் பின் அவர்களாகவே உங்கள் மீது அன்பைச் செலுத்துவார்கள். மறந்து விடாதீர்கள்!

அறிவில்லாப் பிராணியாகிய உங்கள் நாய் உங்களிடம் அன்பாய் இருப்பதன் காரணத்தை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள் மீது அன்பாய் இருக்க வேண்டுமெனில் நீங்கள் முதலில் பிறர் மீது அன்பாயிருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

மாற்றப்பட்ட வேண்டிய 'இந்திராணி'

வி. சபேசன்
(ஒரு பேப்பருக்காக)

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றிய விவாதம் மீண்டும் குடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் காவல்துறை ஆணையாளர் முகர்ஜி தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கை பல மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 11 பேரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மீனவருமாக மொத்தம் 12 பேர் கடந்த 04.03.07 அன்று கடலுக்கு சென்றவர்கள் இன்று வரை திரும்பி வரவில்லை. பின்பு 29.03.07 அன்று கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் 'மரியா' என்னும் படகில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் 'மரியா' என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு படகில் வந்தவர்களை இந்திய கடலோரக் காவற்படை கைது செய்தது. ஆரம்பத்தில் மீனவர்களை கொலைசெய்த சிங்களவர்கள் ஆயுதங்களுடன் கைது என்று தமிழ்நாட்டின் காவல்துறை அறிவித்தது. பின்பு அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என்றது. பின்பு அவர்கள் சிங்களவர்கள் அல்ல, ஈழத்தை சேர்ந்த தமிழ் மீனவர்கள் என்றது.

கைது செய்யப்பட்ட உண்மைக் குற்றவாளிகளான சிங்களவர்களை காப்பாற்றிய இந்தியப் புலனாய்வுத்துறை, பதிலுக்கு 6 தமிழர்களை கைது செய்து கதையை மாற்றி எழுதியது. 6 தமிழர்களும் கியு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இந்தப் பிரிவு தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் அவதூறுகளை பரப்புவதையே தன்னுடைய பணியாகக் கொண்டு செயற்படுகின்ற ஒரு பிரிவு. கியு பிரிவு பொலிஸ் சித்திரவதைகளுக்கு பெயர் போன ஒரு பிரிவாக கருதப்படுகிறது. கியு பிரிவு பொலிஸாரின் விசாரணையின் மூலம் இந்த 6 தமிழ் மீனவர்களும் தம்மை கடற்புலிகள் என்று 'வாக்குமூலம்' கொடுக்க வைக்கப்பட்டார்கள். அவர்களுடைய வாக்குமூலம் விடையோவிலும் பதியப்பட்டது. கடற்புலிகள் தமது படகுத் தேவைக்காக 12 தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களுடைய படகுகளுடன் கடத்தினார்கள் என்றும், ஆயுதக் கடத்தலுக்கு இடைஞ்சலாக வந்த 5 மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்றும் கதை புனைப்பப்டது.

இந்தக் கதையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக 5 மீனவர்களையும் சுட்டுக் கொன்ற கடற்புலிகளின் பொறுப்பாளர் விடுதலைப்புலிகளின் இராணுவ நிதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என்ற இன்னொரு கதையும் இணைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்வதை தடுப்பதற்கு இந்தியப் புலனாய்வுத் துறை தொடர்ச்சியாக செய்து வரும் முயற்சிகளில் ஒன்றாக இந்த சதி முயற்சி நடந்தது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்புவதன் மூலம் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல்களையும் கொடுக்க முடியும் என்று இந்திய, சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர்.

தமிழீழம் இந்தியாவிற்கு நேசக் கர்த்தை நீட்டியபடி இருக்க, இந்திய அரசு தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றதே என்கின்ற வேதனை தமிழ் மக்கள் பலரிடம் உண்டு. ஆனால் இதில் இந்திய அரசை குற்றம் சாட்டுவது எவ்வளவு தூரத்திற்கு சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இந்திய அரசு சுயமாக இயங்கக் கூடிய நிலையில் இருக்கிறதா என்கின்ற கேள்வி எழுகிறது.

புராணக் கதைகளில் 'இந்திரன்' என்கின்ற பாத்திரம் உண்டு. தேவர்களுக்கு எல்லாம் அரசனாக தேவலோகத்தில் வீற்றிருப்பவன் இந்திரன். ஆனால் இந்த இந்திரப் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. அதை அடிக்கடி யாராவது கைப்பற்றி விடுவார்கள். அசுரர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் போர் புரிந்து இந்திரனை தூரத்தி விட்டு இந்திரப் பதவியை அடைவார்கள்.

வேறு சிலர் கடும் தவம் செய்து இந்திரப் பதவியை பெற்று விடுவார்கள். ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடைய முடியும் என்று வேதங்கள் சொல்லுகின்றன.

இப்படி இந்திரப் பதவியை பலர் கைப்பற்றி பலர் இந்திரனாக ஆகி இருக்கிறார்கள். ஆனால் இந்திராணி என்று அழைக்கப்படும் இந்திரனின் மனைவி மாறுவதில்லை. இந்திராணி என்பது ஒருவர்தான். யார் இந்திரனாக வந்தாலும், அவருக்கும் மனைவியாக மாறி இந்திராணி என்னும் பதவியில் தொடர்ந்து இருப்பார்.

இந்திரன்கள் மாறுவது போல் இந்தியாவில் பல அரசுகள் மாறி இருக்கின்றன. ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றிய கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. புதிய சிந்தனைகளோடு வந்த இந்திரன்களும் முன்னையவர்கள் போன்றே செயற்பட்டார்கள். அதற்கு காரணம் மாறாத இந்திராணியாக இருக்கின்ற இந்தியாவின் புலனாய்வுத்துறை. சக்திமிக்க இந்த இந்திராணியை மீறி எதுவும் நடந்துவிட முடியாத வண்ணம், அதனுடைய கரங்கள் அனைத்து இடத்திலும் படர்ந்துள்ளன.

உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் தங்கள் தாய்நாட்டிற்காக பாடுபடுபவை. தமது நாடு வலிமை மிக்க நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்படுபவை. எதிரிநாடுகளிடம் இருந்து தமது நாட்டை பாதுகாத்து நிற்பவை. ஆனால் தன்னுடைய நாட்டில் தமது பார்ப்பன சாதியினர் தொடர்ந்து அதிகார மையத்தில் இருக்க வேண்டும் என்கின்ற சிந்தனையை மட்டும் கொண்டு செயற்படுகின்ற ஒரு புலனாய்வுத் துறையை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்திய புலனாய்வுத்துறையாகிய 'ரோ' அமைப்பை ஆராய்கின்ற போது அதனுடைய அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்ப்பனர்களாகவும், அதனுடைய செயற்பாடுகள் அனைத்தும் பார்ப்பனியம் சார்ந்ததாக இருப்பதை காணலாம்.

இந்தியாவில் பார்ப்பனியம் தோற்கடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக 'ரோ' இருக்கிறது. தன்னுடைய நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்கு எதிராக உலகில் செயற்படுகின்ற ஒரே ஒரு புலனாய்வுத்துறை இந்த 'ரோ' அமைப்பாகத்தான் இருக்க முடியும்.

பார்ப்பனியத்திற்கு பொருந்தாத எதையும் 'ரோ' அனுமதித்தல்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தின் கூறுகள் பார்ப்பனியத்திற்கு பொருந்தாதவை. ஆகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிரான நிலையை 'ரோ' எடுத்திருக்கிறது. எத்தனை இந்திரன்கள் வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாதவாறு 'ரோ' பார்த்துக்கொள்கிறது. தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞரும் தன்னுடைய அரசியல் நலன்களுக்காக சில வேளைகளில் 'ரோ' வின் செயற்பாடுகளுக்கு துணை போய்விடுவதுதான் இதில் மேலும் வேதனை தரும் விடயம். இம்முறையும் அவ்வாறு நடந்து கொண்டாரோ என்ற சந்தேகம் சிலர் மத்தியில் எழுந்துள்ளது.

வான்புலிகளின் தாக்குதலினால் பெரும் பூரிப்படைந்திருந்த வைகோ விடுதலைப்புலிகளை பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளிவந்த அதே நாள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி முகர்ஜியின் அறிக்கையும் வெளிவந்தது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு அறிக்கையை முகர்ஜி வெளியிட்டிருக்க முடியாது என்பதால், வைகோவின் அறிக்கைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு கலைஞர் இதை அனுமதித்தாரா என்ற கேள்வி எழுகிறது.

விடுதலைப்புலிகள் மறுப்பு அறிக்கை வெளியிட்ட பிற்பாடு, சில தரப்பினரால் ஒரு செய்தி உலாவ விடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க விரும்புவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற சில தலைவர்கள் மீனவர்களை விட வேண்டாம் என்றும், அவர்களை விடுவித்தால் விடுதலைப்புலிகள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாகி விடும் என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆலோசனை சொல்லி உள்ளார்கள் என்பதே அந்தச் செய்தி. வைகோ இலக்கு வைக்கப்படுகிறார் என்பது இந்த இடத்தில் மேலும் தெளிவாகிறது.

இப்படி ரோவும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் தமது சொந்த நலன்களுக்காக விடுதலைப்

புலிகள் மீது ஏற்படுத்த முயன்ற களங்கத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பவில்லை. மீனவர் சங்கத் தலைவர் கூட விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு செய்தியை சுட்டிக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும். இதுவும் தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திதான். ஓரிகு மாதங்களுக்கு முன்பு கடற்புலிகளின் படகு ஒன்றை இந்தியக் கடலோர காவற்படையினர் கைப்பற்றினர். அதில் இருந்த கடற்புலிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நடத்திய விசாரணையில் அவர்கள் கடற்கரும்புலிகள் என்றும், அந்தப் படகு வெடிகுண்டு நிரம்பிய படகு என்றும் தெரிய வந்தது. அந்தப் படகு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று கைதான கடற்புலிகளின் உதவியோடு வெடிக்க வைக்கப்பட்டது.

இது தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திகளில் உள்ள விபரங்கள். இதை உண்மை என்று எடுத்துக் கொண்டு பார்ப்போமானால், சில விடயங்கள் தெளிவாகின்றது. தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்ற படகை இந்தியக் கடலோர காவற்படை தடுத்து நிறுத்தியபோது, கடற்புலிகளின் கையில் அவர்களின் உயிர் இருந்திருக்கிறது. கடற்புலிகள் நினைத்திருந்தால், படகை வெடிக்க வைத்து அனைவரையும் அழித்திருக்க முடியும். ஆனால் கடற்புலிகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்த வெடிகுண்டு படகினால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாதவாறு வெடிக்க வைப்பதற்கு உதவி உள்ளார்கள். தங்களை கைது செய்ய வந்தவர்களுடனேயே மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட கடற்புலிகள், அப்பாவி மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள் என்பதை சிந்திக்கக்கூடிய அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கின்ற உணர்வலைகளை குலைப்பதற்கு இந்தியாவின் புலனாய்வுத்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த நேரத்தில், இலங்கைத் தீவில் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக இராணுவ வலுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 29.04.07 அன்று கொழும்பில் உள்ள இரண்டு எரிபொருள் குதங்கள் மீது வான்புலிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். சிறிலங்காப் படைகள் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டும், வான்புலிகள் வருவது 20 நிமிடங்களுக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டும், வான்புலிகள் வெற்றிகரமாக இலக்குகளை தாக்கிவிட்டு தளம் திரும்பி உள்ளார்கள். அதுவும் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த இலக்குகளின் மீது, பொதுமக்களுக்கு எந்த சேதமும் வராதவாறு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

வான்புலிகளால் மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியாது என்று சிங்கள அரசு சவால் விட்டிருக்க, வான்புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி விட்டுப் போயுள்ளார்கள். சிங்கள தேசம் அவமானத்தால் கூனிக் குறுகிப் போய் நிற்கிறது. 'விடுதலைப்புலிகளுக்கு தைரியம் இருந்தால் பகலில் வான் தாக்குதலை நடத்திப் பார்க்கலாம்' என்று ஒரு சிங்கள அமைச்சர் சவால் விட்டார். விடுதலைப்புலிகள் பதிலுக்கு சவால் விடாது அமைதியாக இருந்து 30.04.7 அன்று பகலில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த சிங்கள வான்ப்படையின் மிக்-27 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.

இவ்வாறு விடுதலைப்புலிகள் நடத்துகின்ற இந்த தீரம் மிக்க சாதனைகள் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பெருமிதம் அடையச் செய்திருக்கிறது. இந்த நிலையில் 'ரோ' செய்கின்ற சதி முயற்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. தமிழர்கள் வெற்றி கொள்வதை தடுக்கவும் போவதில்லை.

ஆனால் இந்திய உபகண்டத்தில் வாழும் மக்கள் தங்களை சுற்றி உள்ள ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பார்ப்பனியம் வாழவும், ஆளவும் வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தமது நாட்டின் புலனாய்வுத்துறை செயற்பட்டு வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாத இந்திராணி போன்று இருக்கின்ற 'ரோ' என்கின்ற இந்த அமைப்பு மாற்றியமைக்கப்படாது விட்டால், அது இந்தியாவின் எதிர்காலத்தையே நாசமாக்கி விடும்.

அறத்தைத்

தொலைத்து

ஆட்சியைக்

காக்கும்

அவசரம்

உந்தனுக்கோ?

தராக்கி - சில நினைவுகள்



இந்து பத்திரிகையின் ராம், இந்தியப் படைத்தளபதி கல்கத், ரோகான் குணரட்ணா, முன்னாள் வடகிழக்கு மாகாணசபை அமைச்சர் டயான் ஜயதிலகா, பிராட்மன் வீரக்கோன், ஜே.என்.டிக்கிற், அருட்தந்தை சந்திரகாந்தன் ஆகியோரெல்லாம் அந்த மாநாட்டிற்கு வர வழைக்கப்பட்டிருந்தனர்.

தராக்கி அவர்களும் இந்த மாநாட்டிலே உரையாற்றுவதற்காக சுவீஸ் வந்திருந்தார். மாநாடு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. மாநாடு முடிவுற்ற பின்னர் தராக்கி சூரிச்சில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வருவார். அந்த வேளையிலேதான் எனக்கு அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலே ஓர் நாள் அவரைக் கேட்டேன். நீங்கள் ஐரோப்பிய நாடொன்றிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பணிபுரியலாமே அவரது பதில் நிரை விட்டுப் பிரிந்து மீன் உயிர் வாழாதல் சாத்தியமா? என்ற தோரணையில் அமைந்தது.

தராக்கி என்ற தனி மனிதன் சாதித்தவைகளை அவனது எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சியங்களாய் நிரூபித்து விடுகிறது

எங்களைப் போலவே ஆக்களுக்கு அங்கை தானே வேலை கிடக்கு என்று சிரித்த படியே பதிலளித்தார். தொடர்ந்து மட்டக்களப்பில் காத்திரமான தமிழ் பத்திரிகை ஒன்றின் தேவை குறித்த அக்கறையோடு தான் இருப்பதாகவும் அது விடயமாக மேற்கொண்டு அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியது இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது.

ஒரு வகையில் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை மீள் கண்டுபிடிப்புச் செய்தோம், என்று கூறுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். தராக்கி இல்லாத வெற்றிடத்தில், சர்வதேச தளத்தில் தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடல்களை எவ்வாறு புரியவைப்பது அல்லது இன்றைய பிரகடனப்படுத்தப்படாத போர் உத்திகளின் மூல உபாயங்களை போரியல் பின்புலத்தில் எப்படி ஆய்வுக்குள்ளாக்குவது என்ற சிக்கல்கள் எழுந்து நிற்கிறது.

அவை தொடர்பாக தராக்கி என்ற தனி மனிதன் சாதித்தவைகளை அவனது அரசியல் எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சியங்களாக அமைந்து நிரூபித்து விடுகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வீரகேசரி பத்திரிகையில் பிரகரமான அவர் எழுதிய கட்டுரையொன்றில் (கட்டுரையின் ஆங்கில வடிவமே என் கைக்கு எட்டியது) நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல் ஹெம் குறித்த விமர்சனம் ஒன்றின் சாரத்தை இங்கு சுட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன்.

நோர்வே அரசின் சமாதான ஏற்பாட்டாளர் சொல்ஹெம் அவர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டத்தில் அதிசயம் நிகழ்வதற்கான எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு எழுவது வழக்கம். விளைவு ஊடகங்கள் வழியாக அதே புனைவு சிருஷ்டிக்கப்பட்டு மக்கள் மனங்களையும் விளிம்பு நிலைக்கு இட்டுச் செல்லும். ஆனால், சொல்ஹெம் தனது நாடு திரும்பியவுடன் எல்லா எதிர்பார்ப்புகளும் வெளுத்து மக்கள் வழமையான வாழ்வியல் நீரோட்டத்திலே கலந்து விடுவார்கள். சொல்ஹெம் அவர்களும் தனது வருகையின் பொழுது எப்போதும் போல நன்மைக்கான மாறுதல்கள் விரைவில் நிகழ்ந்து விடும் என்ற மந்திர உச்சாடனத்தை உரைப்பார்.

அவ்வாறான வகையில் மிக அண்மையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய சொல்ஹெம் அவர்கள் இன்னும் சில வாரங்களில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான இரு தரப்பும் பிணைந்த இணைக்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவை எவையுமே இன்று நடைமுறைப்படுத்தப் படவில்லை. யாருக்காவது அது குறித்த சந்தேகம் இருப்பின் ஜே.வி.பியின் அப்படியொரு கட்டமைப்பு நிறுவப்படும் பட்சத்தில் நாம் அரசிலிருந்து வெளியேறி விடுவோம் என்று அமெரிக்கப் பிரதிநிதியான கிறிஸ்டினா ஹொக்கா அம்மையாருக்கு அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் இருந்தே உண்மை நிலையினை புரிந்து கொள்ளலாம்.

சமாதானத் தூதுவர் என்பவர் நம்பிக்கை ஊட்டுபவராகவே காட்சியளிப்பார். ஆனால் அவரால் உருவகப்படுத்தப்படும் அக் காட்சிப் பிம்பத்தின் பொறிக்குள் விழுவதா, இல்லையா என்ற முடிவை எடுப்பது எம்மி ல்தான் தங்கியுள்ளது. மேலே எனது உரை நடை வடிவத்துக்கு உட்படுத்தப்பட்ட அவரது கருத்துச் சாரம் யதார்த்தபூர்வமான மெய்மையாக வரலாற்றுத்தத்திலிருந்து வெளிக் கிளம்புவதை உய்த்துணர முடியும்.

சில நாட்களின் பின் இறுதியாக ஜெனீவா நகரில் மனித உரிமைகள் மன்றின் முன்பாக சுவீஸ் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தின் முடிவில் தராக்கி அவர்கள் என்னோடு உரையாடியிருந்தார். இடையே தமிழீழக் கோரிக்கையை கை விட்டாலேயே முன்னர் பல அமைப்புக்கள் அழிந்தன என்றும் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் எந்த அமைப்பும் வரலாற்றின் இயங்கு தளத்திலிருந்து மறைந்து விடும் அல்லது அந்நியப்படுத்தப்படும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் தராக்கி என்னிடம் தெரிவித்திருந்தார்.

இன்று உலக அழுத்தங்கள் கூர்மைப் படுத்தப்பட்டு பல்வேறு முனைகளில் இருந்து புறப்பட்டு எம்மையே தாக்குகிற இத் தருணங்களில் தேசிய இனப்பிரச்சினையின் வடிவகாலாக சமஸ்தியின் மாதிரி வடிவங்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே (எதிரி எதையுமே வழங்கத் தயார் இல்லாத நிலையில்) என்ற உபதேசங்கள் செவிப்பறைகளில் முட்டி மோதுகின்ற இவ் வேளைகளில் தராக்கி மேற் கூறிய கருத்து சாத்தியமானதா என்பதை எதிர்கால வரலாற்றுப் பாடங்களில் இருந்து

மட்டுமே நாம் கற்றுக் கொள்ளமுடியும். கற்றுத் தருவதற்கும் இப்போது தராக்கி எம்மி டம் இல்லை. தராக்கி அவர்களது வாழ்வுச் சரிதத்தை அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விறேக்கர் என்பவர் எழுதித் கொண்டிருக்கிறார். அச் சரிதத்துக்கு அவரால் இடப்பட்ட பெயர் "Learning Politics from Sivaram" என்பதாகும்.

பட்படிப்பைத் துறந்து

மானுடத்துக்காகப் போரிடப் புறப்படுதல் என்ற சேனையில் அணிவகுத்தவன்.

இப்பேராசிரியர் 1982களில் மட்டக்களப்பிலே தங்கியிருந்து மட்டக்களப்பு தொடர்பான பண்பாடு, மானுடவியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளைகளிலேதான் முதன் முதலாக சிவராமைச் சந்தித்து நெருங்கிய நண்பராகிக் கொண்டார். இருவருமே தத்துவவியல் துறை சார்ந்த பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக விளங்கியதனால் நட்பு மேலும் பலப்பட்டது.

பேராசிரியர் மார்க் விறேக்கர் அவர்கள் சிவராமின் பாதாபுக்கு குறித்துக் கவலைப்பட ஆரம்பித்த வேளைகளிலேதான் சிவராமின் சிந்தனைகளையும், முயற்சிகளையும் பதிவு செய்து கொள்வது தனது கடமைகளில் ஒன்று என எண்ணுகின்றார். அதற்கான வேலைத் திட்டங்களை சிவராமின் மன ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனும் 1997களிலேயே ஆரம்பித்தார்.

சமாதானத் தூதுவர் என்பவர்

நம்பிக்கை ஊட்டுபவராகவே

காட்சியளிப்பார். ஆனால் அவரால்

உருவகப்படுத்தப்படும் அக் காட்சிப்

பிம்பத்தின் பொறிக்குள் விழுவதா,

இல்லையா என்ற முடிவை எடுப்பது

எம்மில்தான் தங்கியுள்ளது.

சிவராமின் உயிருக்குக் குறி வைக்கப்படும் அபாயம் நெருங்கி வந்த வேளையில் எல்லாம் அவனுக்கு வேண்டியவர்கள் அது குறித்த அச்சம் கொண்டவர்களாக அவனை நாட்டை விட்டு இடம் பெயர்க்க முயற்சித்த போதெல்லாம் அதற்கு அடங்காதவனாக, அச்சப்படாதவனாக வெகு சாவகாசமாக அவன் உலா வந்தான். அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தூதுவனாக உலகத் தலைநகர்கள் எங்களுக்கும் இராஜ தந்திரிகளை, புத்திஜீவிகளை அறிவியல் தளத்தில், போரியல் பின்புலத்தில் எதிர் கொண்ட சிவராம்துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சர்வதேச அரசியல் தாக்கங்களை கணிப்பவனாக இருந்த மையினால் அவனது இழப்பு ஈடுசெய்ய முடியாத சமன்பாடாகிறது.

- நடராஜா முரளிதரன் (கனடா)
சூரியன் டொட் கோம்

Student Visa from Sri Lanka and India

Authorised Education Advisor for Universities and Colleges

8 Years Experience as Educational Consultants

Hundreds of students have obtained Visa and studying in London within the last 2 years

Call P.K.Suhanthan MSc (UK) Tel: 07905038050

Offices in Colombo, Chennai, London

இலங்கைத் தீவின் விவகாரங்களில் பிரித்தானியா அக்கறை!

பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற சிறிலங்கா தொடர்பான விவாதம்

இலங்கைத் தீவில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக கடந்த புதனன்று (மே 2) ஒரு விவாதம் நடைபெற்றது.

முக்கியமான விவாதங்கள் போலன்றி மிகக்குறைவான உறுப்பினர்களே இவ் விவாதத்தில் கலந்து கொண்டபோதும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஏறத்தாள் 4 மணி நேரம் நடைபெற்ற இவ்விவாதத்தில் பங்கேற்றவர்கள் வழங்கிய பல்வேறுபட்ட கருத்துக்களின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

டொக்ரர் கிம் ஹோவல்ஸ் (Kim Howells)

மத்தியகிழக்குக்கான வெளியுறவு அமைச்சர் டொக்ரர் கிம் ஹோவல்ஸ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இந்த விவாதம் சிறிலங்காவைச் சேர்ந்த எந்தக் குழுவின்னானதும் வற்புறுத்தலின் பேரில் நடைபெறவில்லை எனக்குறிப்பிட்டார்.

சிறிலங்காவும் விடுதலைப்புலிகளும் வன்முறையில் ஈடுபட்டாலும் பிரித்தானியா தனியே விடுதலைப் புலிகளையே தண்டித்து வருகிறது

2006ம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உறுதியளித்தபடி இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்காமையே இன்றைய வன்முறைகளுக்கு காரணம் எனத்தெரிவித்த அவர் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் எனக்குற்றஞ்சாட்டினார்.

அவர்கள் கொலைகளிலும், சிறுவர்களை படையில் சேர்வதையும், சுதந்திரமான குரல்களை தடைசெய்வதையும் தொடர்ந்து பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் கூறினார். விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு ஆதரவாகப் பேசிய அவர் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பது வன்முறையை தூண்டுமே தவிர சமாதானத்தை ஏற்படுத்திப் போவதில்லை என்றார்.

சிறிலங்காவில் வன்முறையில் ஈடுபடும் மற்றைய தரப்பு எருணா குழு என்றும் அவர்களுக்கு சிறிலங்கா அரசின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டபோது தவிர சிறிலங்கா அரசு பங்குரவாதம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதை

தான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இது தற்கொலை குண்டுதாரிகளுக்கும், கொலை காரர்களுக்கும், சித்திரவதை செய்வோருக்கும் பாலியல் பலாத்காரம் செய்பவருக்கும் அங்கீகாரம் வழங்குவது போலாகிவிடும் என்றார். (தற்கொலை குண்டு தாரியை தவிர்த்தால் இவை அனைத்தும் சிறிலங்கா படைகளுக்கு பொருந்தும் என்பதை அமைச்சர் அறிவாரோ?) அமைச்சர் ஹோவல்ஸ் சிறிலங்கா அரசாங்கத்தை சிங்கள அரசாங்கம் என்றே விளித்தார் என்பதைக் குறிப்பிடவேண்டும். மனிதவுரிமை மீறல்களை கண்காணிக்க மகிந்த ராஜபக்சினால் அமைக்கப்படவிருக்கும் சனாதிபதி ஆணைக்குழுவில் தாங்கள் நம் பிக்கை கொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

திரு ஜெபரி கிளிபரன்-பிரவுன் (Mr. Geoffrey Clifton-Brown) கொன்சுவேர்ட்ஸ் கட்சி

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப் பாட்டை தனது பேச்சில் காட்டிய திரு. கிளிபரன் பிரவுன், அவர்களை ஐ.அர்.ஏ வரிசையில் வைத்து பார்த்தார். சிறிலங்கா அரசுபடைகளையும் துணைப்படைகளையும் பாராட்டிய அவர், அவை மனிதவுரிமை விடயங்களில் அக்கறை காட்டவேண்டும் என்றார். விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்குவதில் அவர் உடன்படவில்லை.

இருப்பினும் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வாரத்தை நடத்த வேண்டும் என்பதில் தனது கட்சி மற்ற கட்சிகளுடன் உடன்படுகிறது என்றார்.

திரு.அன்டரூவ்ஸ் (Mr. Andrew Love)

தொழில்கட்சி, எட்மன்ரன் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைப்புலிகளான தடையை நீக்கும் விடயத்தில் தனது ஆதரவையோ எதிர்ப்பையோ தெரிவிக்கப்போவதில்லை என கருத்துத்தெரிவித்த அன்று லவ், ஐ.நா. சபையின் மேற்பார்வையில் அனைத்துலக மனிதவுரிமை கண்காணிப்புக்குழு சிறிலங்காவுக்கு அனுப்பப்படவேண்டும் என அபிப்பிராயம் தெரிவித்தார்.

திரு. கீத்வாஸ் (Keith Vaz) (Leicester, East)

இவ்விவாதத்தில் மிகுந்த அக்கறை புடன் செயற்பட்டவர் திரு. கீத் வாஸ். பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் பிரித்தானிய தேசத்துக்கு செய்யும் சேவையினை எடுத்த துறைத்த அவர், ஒரு மனிதனுக்கு பங்குரவாதம் செய்து கொடுப்பவன் இன்னொருவனுக்கு விடுதலைப் போராட்டியாகத் தெரிகிறான் என்ற புழமுடை பெற்ற வாக்கியத்தைப் குறிப்பிடத் தாமதமில்லை.

இப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை முட்டுக் கட்டையாக இருப்பதை எட்டிக்காட்டிய அவர் அதனை நீக்குவதற்கு உள்துறை அமைச்சு

பரிசீலிக்க வேண்டும் என்றார்.

திரு. ஜோன் மக்டொனால்ட் (John McDonnell) (Hayes and Harlington) (Lab);

வட அயர்லாந்தில் கற்றுக் கொண்டது போன்று, முறையான அங்கீகாரம் அளிக்காமல் விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பற்றற்ற வகையில் பேசுவதன் மூலம் தீர்வினை எட்ட முடியாது எனக் குறிப்பிட்டார்.

திரு. சத்தீக் கான் (Sadiq Khan) Tooting தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் வாழும் தமிழர்கள் ரூட்டிங் தமிழர்கள் என்பதில் பெருமையடைகிறார்கள் என்றும் ரூட்டிங் நகர மையத்தின் மீன் உருவாக்கத்தில் அவர்களது பங்கு இன்றியமையாதது என்றார். அங்கு பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள சிவயோகம் அறக் கட்டளை, வெண்புறா நிறுவனம்,

தென்மேற்கு லண்டன் நலன்புரி அமைப்பு ஆகியவற்றையும் தனது உரையில் குறிப்பிட்டார். இங்கு வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பிரித்தானிய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அபிப்பிராயப்படுகிறார்கள். சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் வன்முறையில் ஈடுபட்டாலும் பிரித்தானிய அரசு தனித்து விடுதலைப்புலிகளை தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது என்றே அவர்கள் கருதுவதாகத் தெரிவித்தார்.

கிறெடிட் காட் மோசடி விடயமாக BBC வெளியிட்ட செய்தியை குறிப்பிட்ட அவர், இவை தமிழ் மக்களை வேதனைப்படுத்துவதாகவும் விரக்தியடையச் செய்வதாகவும் கூறினார்.

திரு. பீற்றர் லப் (Peter Luff) (Mid-Worcestershire) (Con)

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது பெரிய காரியமில்லை ஆனால் தமிழரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரை கெர்னரவர்களை எவ்விதம் தடையை நீக்கி அங்கீகாரம் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

அன்றைய விவாதத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பலமான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தவர்களில் திரு. பீற்றர் லப் அவர்களும் ஒருவர். விடுதலைப்புலிகளின் விமானப்படை, ராஜிவ் கொலை என அடுக்கி கொண்டு சென்ற அவர், தமிழ் நாடு விடுதலைப்படை என்ற அமைப்பினால் தமிழ் நாட்டையும் இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளையும் இணைத்து வெளியிடப்பட வரைபடத்தை தான் பார்த்ததாகவும் கூறினார். கிறிஸ்தவ மக்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் இவரது உரையில் தீவிர அலுவலர் போக்கு காணப்பட்து.

திரு. சைமன் கியூஸ் (Simon Hughes) (North Southwark and Bermondsey) (LD):

இவ்விவாதத்தில் தமிழர் தரப்பு நியாயங்கள் வெளிப்படுத்தியவர்களில் திரு. சைமன் கியூசின் பங்கு முக்கியமானது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் தற்போதுள்ள ஐக்கிய இலங்கை அமைப்பின் மூலம் தீர்வினை ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். தமிழர்கள் வேண்டுவது ஸ்கொட்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று தங்களை தாங்களே ஆட்சி செய்யும் அதிகாரம்.

விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பற்றற்ற வகையில் பேசுவதன் மூலம் தீர்வினை எட்ட முடியாது

இது ஒரு கௌரவமான எதிர்பார்ப்பு என்றார். சிறிலங்காவின் இன்றைய அவல நிலைக்கு சிங்கள தேசியவாதமே காரணம் என்றும் தமிழ் மக்கள் வேறு வழியின்றி போராட ஆரம்பித்ததாகவும் காலக்கிரமப்படி புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார் தனது தொகுதியில் வாசிக்கும் சத்தீக் கான் சபையின் பிரதிமேயர் ஆன தமிழ் பென்மணியை (செல்வி. எலசா மான்) பயங்கரவாதி என சிறிலங்கா அரசு சார்பானவர்கள் குறிப்பிடுவதை கண்டித்த அவர், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் மீது இவ்விதம் பரிசுமத்தப்படுவதை சிறிலங்கா அரசு சார்பானவர்கள் நிறுத்த வேண்டும், அவர்கள் சனநாயக முறைப்படி சுதந்திரமாக தங்கள் அரசியல் கடமைகளை செய்ய வேண்டும் என்றார்.

திரு. கரத் தோமஸ் (Gareth Thomas) Harrow West

வெளிநாட்டு அபிவிருத்திக்கான பிரதிமைச்சர் திரு. கரத் தோமஸ் விவாதத்தை நிறைவு செய்து உரையாற்றுகையில் 2002ம் ஆண்டில் தனது நண்பர் ஒருவருடன் (திரு. தயா இடைக்காபர்) யாழ்ப்பாணத்துக்குச் சென்றதை நினைவுபடுத்தினார்.

சுனாமி நிவாரணத்துக்கென சிறிலங்காவுக்கு பிரித்தானியா வழங்கிய 7 மில்லியன் பவுண்டில் 500 ஆயிரம் பவுண்ட் நிதியை வடக்கு - கிழக்குக்கு ஒதுக்கி உதவியதையும் அது அங்கு செலவழிக்கப்படவில்லை எனத்தெரிவித்தார்.

முன்னாள் வட அயர்லாந்துக்கான செயலாளர் திரு. போல் கோர்ட், Islington North பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெரால்ட் கோர்டின், Richmond Park பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. கசான் கிராமர், Croydon, Central பாராளுமன்ற உறுப்பினர் திரு. அன்று பெசும், North-West Cambridgeshire பாராளுமன்ற உறுப்பினர் திரு. சைலேஸ் வார்ட், Walthamstow பாராளுமன்ற உறுப்பினர் திரு. நீல் ஜெரால்ட், Levensham West பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜிம் டோவ்ட், Ilford, South பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஹைக் கேப்ஸ் ஆயிபோரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

- எழுதினா



ஜோதிடர் விஜய் வர்மன்

இந்தியாவில் இருந்து வருகை அத்துள்ள பிரபல ஜோதிட நக்ஷத்திரம் திரு விஜய் வர்மன் அவர்கள் கைரேகை, சாமுத்திரிகா இலக்ஷணம், ஜாதகம், பிறப்பியல், நாமநக்ஷத்திரம், வருங்காலம் ஆகியவற்றைக் கொண்டு உங்களின் சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை மிகத் துல்லியமாகக் கணித்து வழங்குவார்.

திருமணப் பொருத்தங்கள் பார்க்கப்படும். திருமணத்தடைகள் நீங்க, குடும்பத்தில் நிலவுகின்ற கணவன், மனைவி பிரச்சினைகள் தீர, காதல், வேலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் ஏற்படும் தடைகள் மற்றும் எதிர்பாராத சரிவுகளுக்குப் பரிகாரம் வழங்கப்படும். வாகனப் பொருத்தங்கள் பார்க்கப்படும். பில்லிகுனியம், ஏவல், செய்வினை ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்களுக்குப் பரிகார பூஜைகள் மற்றும் குழந்தை பாக்கியம், தேவி உபாசனைகள் மூலம் தீர்வுகள் வழங்கப்படும். அனைத்துவிதமான தோஷங்களுக்கும் கனிதருஷ்டிகளுக்கும் பரிகாரம் வழங்கப்படும்.

Contact Mob: 07957 547 255

1st Floor, 14A Ealing Road, Wembley, Middx, HA0 4TL (Opposite of Omega Entertainment), (Opposite Sagharia Jewellers)

Opening Hours: 9.00 a.m - 9.00 p.m Seven days a week.

Sri Hare Rama Hare Krishna Astrology Centre

Specialist in all kinds of Astrology

You will come to know about your past, present & future by hand prediction, horoscope, face reading, Nadi reading, etc.

For job, family matters, husband & wife relationship, love, education, business, choice of stones, marriage, sickness, promotion, family problems, children problems, immigration, abroad, money, sexual problems, etc. Witch craft will be cleared by performing Poojas and Devi Upasanas. Lakshmi Pooja, prayers and protection from enemy.



The Flying Tigers Buzz Sri Lanka

By: Eric Ellis

At 1:50 am Sunday, when most of Colombo was either sleeping or watching Sri Lanka's cricketing heroes succumb to Australia in the final of the World Cup being played a dozen time zones away in Barbados in front of their junketing president, Mahinda Rajapakse, the Road Warrior-style air force of the Liberation Tigers of Tamil Eelam launched a raid on Colombo.

It was the third such raid the Tamil Eelam Air Force had undertaken in a month and the second on Colombo, seen by the Tigers from their homeland lair in the northeast as the Sinhalese enemy capital. The Tigers' jerry-built propeller planes – adapted Zlin Z-143s, or Czech Cessnas – hit two oil dumps near Colombo's port and flew back to the safety of Eelam, as the LTTE calls the Tamil regions under their control. The Sri Lankan military's jet fighters stayed in their hangars, their pilots presumably too engrossed in cricket to engage the Zlins, a low-flying, single-engined two-seat plane manufactured by a currently bankrupt Czech company.

This is a strange, half-hearted war from a Colombo standpoint. The gun emplacement on the tumbledown turret on Colombo's Galle Road waterfront is one of the cushier postings for young grunts defending Sri Lanka. The tower directly overlooks the rococo, colonial-era Galle Face Hotel's swimming pool, where there are limitless opportunities for bored soldiers to spy on bikini'd foreigners lazily stroking away their holidays below. If the grunts get really lucky, barer flesh titillates like neon from the guest bathrooms of the Galle Face's south wing, barely 50 metres away.

Having watched Australia demolish the Lanka bowlers on the terrace TV downstairs, I had retired to Room 4012 at midnight, two hours before the raid. The last thing I remember noticing before nodding off was the dull glow of a TV inside the gun tower. At 2 am, I was awakened by what sounded like popping fireworks and some dull thuds. Had Sri Lanka fought back in Barbados, and were people celebrating? I flicked on the TV – Sri Lanka was still battling. I looked out the window just as the tower erupted in a deafening blaze of orange gunfire.

This was no concentrated firing. As anti-aircraft tracers lit up the night

sky, the boys on the tower just blazed away Rambo-like in a wide arc. At one point they even seemed to be shooting into the street below.

The Kafkaesque elements continued into Sunday breakfast on the hotel terrace, where regular guests know that crows like to picnic on the hotel buffet. Colombo's hotel managers were reportedly instructing staff not to tell curious foreign guests what had happened and why, lest already devastated tourist numbers dive further.

The attack was yet another embarrassment to Rajapakse's dysfunctional government, which is just the latest in a long list of poor administrators that have long burdened war-weary Sri Lankans. That was evident in the lockdown Colombo went into during Sunday's attacks. The government ordered the city's power supply cut, presumably to deny the Tiger pilots visibility. But Lankans have long known the state power utility, the Ceylon Electricity Board, struggles to service the national grid, so many houses, buildings and hotels have generators. No sooner had the board switched off the power that Colombo was again bathed in light. The HQ of the National Intelligence Board, Sri Lanka's CIA and supposedly one of 20 'high-value targets' slated for special protection, blazed brighter than most.

The Tigers know all this; indeed they seem to know Colombo better than the politicians. The LTTE have a long list of government assassinations, but their approach seems to be to ridicule Colombo's leaders, many of whom have economic interests in maintaining the 25 year-old war and are in denial that the Tigers' Eelam functions as a country, with all the accoutrements of a state. Eelam has designated borders and border control, ministries, customs and tax collections, a central bank and a capital, Killinochchi. The LTTE may be the world's only proscribed terrorist organization that has a navy and, as we now know, an air force.

And the Tigers have been having particular fun with the corpulent Rajapakse. Since coming to office in 2005, he has been burnishing his Sinhalese nationalist credentials by developing a cult of personality. His photos have been going up on billboards next to new statues of Dutugemunu, the Sinhalese warrior-

king who defeated his Tamil rival more than 2,000 years ago astride his elephant. The symbolism is laid on very thick – every Lankan knows the fable, much as Balkans recall ancient battles and slights to justify modern-day ethnic cleansing.

Rajapakse won the presidency after the Sri Lanka Freedom Party-led coalition he inherited from Chandrika Kumaratunga had won 105 of 225 seats in 2004 parliamentary polls. His is a government where the term backbencher is virtually unknown. Rajapakse presides over a cabinet of 52 – one of the biggest in the world. There are another 33 "non-cabinet" ministers and a further 20 "deputy ministers."

With a million-plus people employed in its civil service, Sri Lanka also has one of the biggest public payrolls in the world, relative to its 21 million population. Official posts mean perks; cars, drivers, houses, staff, budgets, air-conditioning, but what precisely does the Minister of Plan Implementation do? The two Ministers of Nation Building? Of Coconut Development? Why are there six agriculture-related ministries?

But the smiling Rajapakse has blundered. He got on a plane to the Caribbean hours after Sri Lanka beat New Zealand last Tuesday to reach the World Cup, anxious to cozy up to the island's skilful cricketers – with Sinhalese, Tamil, Buddhist, Christian, Muslim and Hindu members they present a rainbow of the possible on this troubled island. The Tigers had said they would suspend hostilities for the semi-final but it seems the moment victory was secured against the Kiwis was when the LTTE decided cricket-obsessed Colombo would be attacked during the weekend final.

Colombo's politicians did the rest. Saturday's press carried bitter attacks from the opposition United National Party, whose government had signed the 2002 ceasefire with the LTTE, which is now in tatters under Rajapakse. They charged that the president had abandoned the country, likening Rajapakse to Nero fiddling while Rome burned. The Tigers attacked a day later and, doubtless, will do so again and again, probably until Rajapakse is laughed out of office.

Eric Ellis is South-East Asia correspondent of Fortune Magazine.

Incredible India.... Not always...

By: Chithirakuptan
FOR ORUPAPER

Much to the astonishment of Tamils all over the world, the April 29 IANS (Indo-Asian News Service) of Delhi came out with the news that, "Sri Lanka's peace process has been spiked for now, India wants to help civilians hit by the escalating conflict. India's thinking is expected to take concrete shape soon as New Delhi takes a fresh look at the various cards it can play in a seemingly bleak situation where both protagonists seem determined to fight it out"

With the Norwegian-brokered February 2002 ceasefire agreement (CFA) between Colombo and the LTTE barely breathing, the one question that nags Indian policy planners is: what next?

Behind-the-scene Role

Now it has come to light that New Delhi did play a key but behind-the-scene role in the framing of CFA five years ago when the Bharatiya Janata Party (BJP) ruled India. Further, India also contributed to the setting up of the Nordic Sri Lanka Monitoring Mission (SLMM), whose members were to oversee truce violations. Along with CFA, the SLMM too is in shambles now.

"While New Delhi remains committed to Sri Lanka's territorial unity, it is equally firm that only a political solution acceptable to broad sections among the Tamils can bring about an ultimate negotiated settlement", say the Indian strategic planners. They remain convinced that there can be no military solution to the Sri Lankan conflagration, which has taken a menacing shape since late 2005 leaving thousands dead and many thousands homeless.

As for Norway, it is staying put as peace broker despite a snub from Colombo. And so India remains supportive of the role Norway has played, knowing well that the situation has reached a point where the international actors have ceased to play a determining role in Sri Lanka's limping peace process.

Civilians' Suffering

The suffering of the civilians, overwhelmingly Tamils, is a major concern here. This is one of the areas on which India remains in regular touch with Sri Lankan authorities.

It was the then foreign secretary Shyam Saran who in August 2005 declared during a trip to Sri Lanka: 'The welfare and well-being of the people in the northeast is very close to India's heart.'

India has not been openly harsh on the Sri Lanka government for all the horrible human rights violations and the collapse of the criminal investigations machinery. This task is left to the International NGO's and others. This may be an act of Indian diplomacy.

Delhi did play a key but behind-the-scene role in the framing of CFA five years ago when the Bharatiya Janata Party (BJP) ruled India. Further, India also contributed to the setting up of the Nordic Sri Lanka Monitoring Mission (SLMM), whose members were to oversee truce violations.

At this juncture it is nothing other than appropriate to remind ourselves yet again of something which our leader Velupillai Pirabakaran said some 14 years before.

"We are fully aware that the world is not rotating on the axis of human justice. Every country in this world advances its own interests. It is the economic and trade interests that determine the order of the present world, not the moral law of justice nor the rights of people. International relations and diplomacy between countries are determined by such interests. Therefore we cannot expect an immediate recognition of the moral legitimacy of our cause by the international community. The world is constantly changing and there will be unexpected changes. At a particular juncture the international situation might change favourably to us. At that time, the conscience will be conducive to the call of our just course. In reality, the success of our struggle depends on us, not on the world. Our success depends on our efforts, on our own strength, on our own determination."

(To be continued.)



INSIGHT SYSTEMS

பிரஜாவரிமை பெறுவதற்குரிய LIFE IN THE UK பாட வகுப்புக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகின்றன. கிழக்கு லண்டன் பகுதியில் இதுவரை கற்பித்த மாணவர்களில் 98%-ற்கு மேலானவர்களை தேர்ச்சியடைய வைத்துள்ள பெருமைக்குரிய அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் இலகுமுறையில் கற்கை நெறி. குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை. தமிழில் உதவிக் குறிப்புக்கள். ஒவ்வொரு வகுப்பு முடிவினிலும் அத்தியாய முடிவினிலும் பயிற்சிப் பரீட்சைகள். வெகு விரைவில் கம்பியூட்டர் வகுப்புக்களும் ஆங்கில வகுப்புக்களும் ஆரம்பமாகவுள்ளன.

தொடர்புக்கு: **07940 406 007**

The EU 'Blacklist and the Tamil Freedom Fighters

Charles Somasundrum
FOR ORUPAPER

The LTTE is to remain on the EU 'blacklist' along with 29 other international rebel groups and 30 individuals. The EU Foreign ministers appear to have reached this decision after deliberating two days in plush surroundings at Luxembourg. This total, of 59 groups and individuals, have been 'blacklisted' after deliberations, by the EU Foreign Ministers, lasting just two days. Assuming that the Foreign ministers spent a total of three hours before lunch and three hours after, each day, that leaves us with a total of twelve hours that these august personages devoted in arriving at their decision. Their decision involves 59 groups and individuals and would have taken them an average of roughly 5 hours per group or individual were each to have been discussed and debated individually. Considering the many tongues and consequent simultaneous translations involved, it does appear that the EU Foreign Ministers have been in a hurry.

A sinister figure in the background in all EU moves against the Tamils and the LTTE, is a person who is rarely seen and even more rarely heard, is a man who now calls himself Niraj Deva and is a Conservative member of the European Parliament (MEP).

It is however heartening, that this EU group has agreed to inform the persons, groups and entities concerned, the basis for their decision. It is also encouraging that these groups and persons so blacklisted are to be allowed to comment on the decision.

It is public knowledge that the LTTE was added to the EU list of 'terrorists' only last May, following a 'Joint Motion for a Resolution' that was submitted by 18 signatories from

five groups. A study of the names of the 18 signatories is interesting. It is possible that quite a few of the signatories had not heard of Sri Lanka before the resolution was adopted. Most interesting however, is the name Robert Evans, indicated as belonging to the PSE Group. Most Tamils in Britain have heard of Robert Evans, who has graced many meetings sponsored by Tamils of the Diaspora in Britain. Mr Evans was also the keynote speaker at the International Tamil Federation (ITF) annual luncheon last year (2006).

Mr Evans made a forceful speech at that luncheon and claimed that he was all in favour of the Tamils and their cause. He so moved some of the persons present that these persons stood up to applaud him at the end of the meeting. In fact the president described it as a 'standing ovation'. Some of those present, who, however, had occasion to study the joint motion before the EU and were well aware of its contents and its signatories, did not stand or applaud. They knew that this same Robert Evans had been one of the signatories to the motion that had led to the LTTE being banned by the EU as 'terrorists'.

A sinister figure in the background in all EU moves against the Tamils and the LTTE, is a person who is rarely seen and even more rarely heard, is a man who now calls himself Niraj Deva and is a Conservative member of the European Parliament (MEP). Sri Lankans know this man as Niranjana Deva Aditiya who is believed to be a dual passport holder. He is said to be a citizen of Sri Lanka and of Great Britain and is said to hold passports of both countries. Perhaps, his Conservative voters are not aware of this fact and may wish to reconsider their options when they go to the polls the next time round.

This resolution, on the basis of which the LTTE was banned, makes interesting reading. It is an EU document but any Sri Lankan reading it will find that the language used and some of the details of incidents in Sri Lanka mentioned in it, can only have come from a Sri Lankan. It is well known that the various Sri Lankan High Commissions and Embassies

around the world now have special staff whose prime duty is to 'stir the pot'. This post tsunami surplus of cash, with which the Sri Lankan government is awash, may require deeper study and audit. These persons appear to have been entrusted with the task of showing up Tamils, in the various countries, in the worst possible light. Most recently, we had a man with the un-Sinhala name of Maxwell Keegle who is First Secretary of the High Commission in London, rushing to press with a completely megalomaniacal story about the LTTE collecting funds by 'scamming' credit cards and pin numbers at petrol stations around the country. The places he has referred to are scattered around the country and include Edinburgh; Bury St Edmunds; Leeds etc where a Tamil would stand out like a sore thumb, but not London. Perhaps, Keegle should study an atlas of Britain and Tamil population figures there before coming up with his next fairy tale.

It is well known that the various Sri Lankan High Commissions and Embassies around the world now have special staff whose prime duty is to 'stir the pot'

Going back to the EU ban, it is interesting to note that among the countries of the EU who have voted in favour of the ban are Portugal, Holland and Britain who were all colonial rulers of the island now called Sri Lanka. The current problem on the island is entirely Britain's making. Britain was always aware of the presence of two nations on the island - Sinhala and Tamil. Yet she granted independence to the island as one country thereby condemning the Tamils to a permanently subordinate role.

Let us hope that good sense with prevail among the countries of the EU and that they will at least try to study the background instead of being briefed by persons like Niranjana Deva Aditiya or Maxwell Keegle.

I Insurance for Impunity

By S. Jayahanthan

therein.

In the wake of the delegation of civil powers to the security forces in Sri Lanka comes the media release on 24 April 2007 from the foreign secretary announcing to the world that on 12 April 2007 the defence secretary has re-circulated the Sri Lankan President's directives on protecting fundamental rights of persons and/or detained, first issued on 07 July 2006.

In early December 2006 was introduced one of the most barbaric of all emergency regulations of this nature especially in regard to human rights and freedom of speech, the Emergency (Prevention and Prohibition of Terrorism and Specified Terrorist Activities) Regulations No. 07 of 2006. The passage of this regulation effectively nullified whatever semblance was left of human rights after the original issuance of the circular in July 2006. Coming after even the delegation of civil powers to the armed forces makes the re issuance of the circular and the foreign secretary's media release a complete sham and an eye wash designed to hoodwink the international community and international human rights organizations.

Short of requiring washing the feet of the victims with tender loving care, the circular pre-supposes that even the most untutored officer in the rank and file of the armed forces would have a fair knowledge of human rights let alone of fundamental rights, and the capacity to grasp their purport not to mention even those in the higher echelons. Even during the most peaceful of times, in the past, especially since 1970, the police and the armed forces were never known to have been particularly kind to the Tamil people. They were even privy to the state engineered pogroms against the Tamil people. In fact one of the reasons for the rise of Tamil militancy was the constant harassment and the humiliation of innocent Tamil civilians by the armed forces.

One of the most comical of all lines in the circular is: "...and for the purpose of ensuring that fundamental rights of persons arrested or detained are respected and such persons are treated humanely".

In talking of arrests and detentions, it is not quite clear whether abductions and disappearances are implied

A simulated scenario typical in terms of the provisions of the circular to an unsuspecting observer looking at it at its face value would be something like this in the various situations!:

for abduction: officer to the citizen: "Sir, I am corporal Simon of We invite you to go for a nice drive with us. Could you kindly get into this white van";

for disappearance: officer to the citizen: "Sir, I am Corporal Simon of..... Just close your eyes for a moment and we will take your body and soul on a travel where your soul will leave your body to travel in time, and you will be at peace with the world", answering a question, Corporal Simon says: "No sir, we do not have torture in the meaning of Article five of the UN declaration these days but we have other alternatives where if you happen to live after this, your relatives will not recognize you".

for gunning down: Officer to citizen: "Sir, I am Corporal Simon of....." Just put your hands up and don't bend your body, we will make it as painless as possible. It will be all over in a second. Sir, please give us your address so that we can hand your belongings safely to your family at your home";

for bombings: flyers are distributed as follows: "Ladies, gentlemen, children and invalids, please assemble either at a church, a temple, school or hospital tomorrow morning between 8:00am and 11:00 am. In fairness to all we do not want anyone left out".

An officer religiously following the provisions of the circular, certainly cannot expect an award or a medal but would be a very likely candidate to be considered for psychiatric treatment.

Again the re-issuance of the circular would on the surface give the impression that it is a reflection that the armed forces are either continuing to violate human rights with impunity, that the armed forces have become a law unto themselves or both.

No. There is more to it. The actual undertone to the re-issuance of the circular is more sinister. It is to distance themselves from the human rights crimes and indemnify the powers that be against any future accusations of genocide and or war crimes and to shift the responsibility and the blame squarely on the armed forces.

புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், கலாச்சாரம், கல்யாணம், கல்யாணம், இசைத்தட்டு

முதன் முதலாக புதிய பாடல்களுடன் இசையில் ஓர் திருப்பம்.
உங்கள் திருமண விழாக்களில்
கொண்டாட்ட நிகழ்ச்சிகளில்
உங்கள் தேவை எதுவானாலும் நீங்கள் கேட்டு வாங்கி ரசித்து
மகிழவேண்டிய ஓர் இசைத்தட்டு.

மூன்று CDக்கள் வாங்கினால் ஒன்று இலவசம்


LONDON EYE

London Eye Production
222 Tooting High Street, London SW17 0SG

Tel: 020 8767 9399 / Mob: 07981 086 563

ஒவ்வொரு தமிழ்க் கடைகளிலும் கேட்டு
வாங்குங்கள்.

உன்னை அறியும் கல்வி உன் பாதைக்கு வழி காட்டும்!!



On Track Academy
(UK)

தலைசிறந்த பயிற்சி இப்பொழுது உங்கள் அருகில்
Children's Care, Learning & Development
NVQ Level 2 & 3 Training and Introductory Courses

An Opportunity

It is intended to recruit those who wish to gain knowledge and experience of children's care within a realistic work environment either through their existing jobs or by finding placement opportunities.

On Track Academy (UK) will deliver introductory courses for example 'NCFE National Award Level 1 Working with children' and NVQ Level 2 and 3 in Children's Care, Learning and Development (CCLD).

Target Group	Ideal for a wide range of people who are seeking a general introduction and training for NVQ Level 2 & 3. Training for Mature Students (or Members of Minority Culture Groups) with English as second language. Also, to Secondary School pupils.
Minimum Entry Age	14 Years
Entry Guidance	No formal prior qualifications are required, although candidates should have the minimum level of literacy required for them to comply with safety aspects of the award. No previous experience of working with children is required. The centre must check with the local Social Services the legal requirements regarding working with children and provide evidence to the External Verifier that these have been implemented.



மாலை, மற்றும் வாரக்கடைசி நாட்களில் இலண்டன் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.

Nearest Tube: Kentish Town /Sangam Association in Edgware

மேலதிக தொடர்புகளுக்கு

திருமதி சந்திரபாலன்

020 8952 1191 / 07957 307 296

www.ontrackacademy.co.uk

info@ontrackacademy.co.uk

வகுப்புகள்யாவும், தகுதி சான்றிதழ் வழங்கும் EDEXCEL மற்றும் NCFE நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டவை.

ONTRACK ACADEMY (UK) LTD - நிறுவனம் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. No: 5662819.
Founder / Director Mrs. T. Chandrapalan

BRITTANIA HINDU (SHIVA) TEMPLE TRUST

Manager / Administrator of a Hindu (Shiva) Temple



As one of the biggest temples in London we are committed to maintain and enhance the quality of service provided to our devotees of the Highgatehill Murugan Temple, 200A Archway Road, London N6 5BA.

Brittania Hindu (Shiva) Temple Trust a registered Charity is looking for a responsible and committed active temple worker, a vegetarian with good management and administration skills with a commitment to serve God, to fill the above vacancy, and a savite. The applicant should be teetotal & non smoker. This is a prestigious post, responsible for the man-

agement, administration and accounts of the trust.

Working hours will depend on the activities in the temple complex and in the temple and the opening hours of the temple.

Working during Saturdays, Sundays and Public Holidays is expected.

Knowledge of English & Tamil is essential.

Computer Literacy, basic accountancy skills and a clean driving licence would be an advantage. No other formal qualification is required, but previous Temple Administration experience would

be an advantage. Annual Salary is £12,000 paid monthly. There is no extra pay for over time for working during unsocial hours.

Preference will be given to a person who is willing to reside in the temple complex, free accommodation will be provided. Accommodation for wife and husband will be considered if both wife and husband are vegetarians and willing & fit to serve the temple.

Applicants should not have any direct or indirect business interests during the period of employment. Concentration should be directed towards the ac-

tivities in the temple and in the properties of the trust.

Anyone interested in the above vacancy can obtain the job specification from the chairman of the board of trustees (020 8348 9835)

Interested applicants are requested to send a letter with a CV to the

**Chairman,
Brittania Hindu (Shiva)
Temple Trust,
290 A Archway Road,
London N6 5BA**

on or before 31st May 2007.

இரவி அருணாசலம் எழுதிக் கொள்வது என்னவெனில்...

கிளர்ந்து நினைவு தளிர்த்த கதை அல்லது புதியதோர் உலகம்

நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்த்த கதை ஒன்று சொல்வேன். ஆனால் ஊரல் சொல்லேன். பேரும் சொல்லேன். உறவு மற்றெதுவும் சொல்லேன்.

1997 செப்டம்பரில் ஐ.பி.சி தமிழ் வானொலிக்கு நான் பணிபுரிய வருகிறேன். புதிய தேசம் புதிய சூழல் புதிய உறவுகள் புதிய பழக்கம் புதிய வானொலி என் சிந்தனையும் புதிதாய் இருந்தது.

எல்லாவற்றினதோர் என்னவோ புதியதோர் உலகம் செய்வோம் என்னும் நிகழ்ச்சியை நான் நடத்தினேன்.

கவிதை சிந்தும் நேரம் யன்னல்களைத் திறவுங்கள் பேசாப்பொருள் ஊர்வலம் நாலுவார்த்தை கதை சொல்லும் காலம் நெடும்புனல் புதியதோர் உலகம் செய்வோம் கேட்டிருப்பாய் காற்றே நதியோரம் நாடக நேரம் தமிழ் இனி என்று வாரந்தோறும் என் முதுகு சுமந்த பன்னிரண்டு நிகழ்ச்சிகள்.

இருமாதங்களுக்கொரு முறை வெளியாகும் 'புலம்' என்ற வானொலி சஞ்சிகையின் ஆசிரியரும் அச்சக வேலையாளரும். இவ்வளவு செய்தும் இவ்வளவு இருந்தும் ஒன்றில் மிக அதிகம் மனம் மகிழ்ந்தேன். நிறைந்தேன். அது புதியதோர் உலகம் செய்வோம். என்ற நிகழ்ச்சி

அது 15 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளையோருக்கான உரையாடல் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கதையாட வந்தோர் யாவரும் இளந்தளிர்கள். புதுத்தளிர்கள். செந்தளிர்கள். அழகும் இளமையும் அறிவும் செழுமையும் கூடிய குஞ்சுகள். என் பிள்ளைகள். அக்கினிக் குஞ்சென்றும் சொல்லலாம். அப்படியாக நின்றவர்கள். செல்ல மழையாகவும் இருந்தவர்கள்.

அப்படி ஆசைநீர் ஊற்றி அன்புமழை பொழிந்தவர்கள். சீர்காழி கோவிந்தராஜனின் கண்கொண்ட குரலில்

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்"

என்ற பாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கும். ஒரு மணித்தியாலம் போவது தெரியாது. நான் பிரான்சிலை இருந்து... என்று என் செல்லப் பொடியனின் குரல் வரும். "நான் ஜேர்மனி பேர்லினிலை இருந்து..." என்று என் சின்னப் பிள்ளையின் குரல் வரும். நோர்வேயிலை இருந்து நான்... என்று என் ரோசக்காரப் பொடிச்சியின் குரல் வரும். இன்னும் இன்னுமென்று வரும்.

ஒருவருக்கும் ஒரு அறிவுரை நான் சொல்வதில்லை. எனக்கு அறிவைத் தந்து கொண்டிருந்தவர்களுக்கு நான் அறிவுரை என்று எதைச் சொல்ல?

என் மனசுக்கு தெளிவைத் தந்தவர்களுக்கு தெளிவாக நான் வேறு எதைச் சொல்லிவிட முடியும்? என்னை இன்னும் மிக இளமையாக வைத்திருந்தவர்களுக்கு நான் வேறு என்ன கைமாறு செய்வேன்?

ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனைகளை கண்டு பிடிப்புக்களை கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். புதிய உலகம் செய்ய எல்லோரும் ஒருப்பட்டனர்.

என் பங்கு அதில் ஊக்கியாக இருந்தது மாத்திரமே அல்ல தொடர்புபடுத்தி விட்டது மாத்திரமே! என்னவோ சொல்ல வந்து என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருக்கிறேனே!

அதில் ஒருவன் எனக்கு மிக அருமையான பொடியன் என் பிள்ளை அவன். (வந்த பிள்ளைகளிடம் பேதம் காட்டக் கூடாது. என்றாலும் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அவனைத்தான் என் முதல் ஆசைப் பிள்ளையாய் ஆக்கிக் கொண்டேன்.

என் மனசுக்கு தெளிவைத் தந்தவர்களுக்கு தெளிவாக நான் வேறு எதைச் சொல்லி விட முடியும்? என்னை இன்னும் மிக இளமையாக வைத்திருந்தவர்களுக்கு நான் வேறு என்ன கைமாறு செய்வேன்?

அவ்வளவுக்கு என்பால் பாசம் காட்டினான்) அவன் 'பெரியன்' சிந்திக்கிற 'பெரியன்' ஆனான். அவன் தான் கண்டுபிடிக்கிற ஒன்றை நிகழ்ச்சியில் சொன்னான்.

அது மிகப் பெரிது ஆகக் கடுந்தாரம் போக வேண்டிய இலக்கு. முடிவே இல்லாத நீண்ட பயணம். ஆனால் அவன் அதில் உறுதியாக நின்றான். பேயனோ? என்று கூட நான் பல கணம் நினைந்தேன். ஓம் நான் பேயனானதை ஒப்புக் கொள்ளவேண்டும்.

புதியதோர் உலகம் செய்வோம் குழு ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் கேவலார் தேவாலயத்தில் என்றெல்லாம் கண்காட்சிகள் நடத்தின. அது ஒரு புறம்.

முடிவே இல்லாத நீண்ட பயணத்தில் கடுந்தாரம் போய் மிகப் பெரிதான இலக்கை அடைய அவன் தன் காலடி எடுத்து வைத்தான். முதற் காலடி எடுத்து வைக்க முன்னர் தன் முடிவை எனக்குச் சொன்னான்.

புதியதோர் உலகம் செய்ய அவன் புறப்பட்டான். வாழ்த்தி நான் வழி அனுப்பினேன். உறுத்தல் ஒன்றும் முள்ளாய் குத்தியது. தூண்டிவிட்டு நான் சும்மா இருக்கிறேனா? (அப்படி இருந்தாலாகாது என்று நான் சில செய்தேன். அது வேறு)

ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனைகளை கண்டு பிடிப்புக்களை கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். புதிய உலகம் செய்ய எல்லோரும் ஒன்றுப்பட்டனர்.

இப்போது அவன் அப்பெரும் பணி செய்து முடித்தான். முடிந்ததுடன் நின்றுவிடவில்லை. அந்தத்துறையில் அவன் 'மாஸ்ரர்' ஆனான். என்னை 'இரவி மாஸ்ரர்' என்று அழைக்கிற வாய் பாடம் நடாத்தி மாஸ்ரர் ஆகியதும் பெரும் மகிழ்வு தானே?

அது நினைக்கவில்லை. என் பொடியன் தன் போராளித்துணையை தனிய விட்டு தவிக்க விட்டு தாயைத் தந்தையைத் தங்கையை தோழர்களை தலைவரை தளபதியர்களைஎன்னை ஊரை உறவை பெரும் துக்கத்தில் ஆழவிட்டு விட்டு விதையாகினான்.

துடிக்கிற நெஞ்சுடன் அந்தத் துயரை இதில் பதிக்கிறேன். சென்ற இடம் சிறக்கப் பணியாற்றினாய். நன்றி மைந்தா.

பெரியார் திரைப்படம் ஓர் அனுபவம்



மே முதலாம் தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளித்திரைக்கு வந்தது பெரியார் படம். வழமைபோல அறை நண்பனும் நானும் முதல் காட்சிக்கு டிக்கேட் எடுத்து திரை அரங்கினுள் நுழைந்தோம். 200பேர் அமரக்கூடிய அரங்கத்தில் எங்களையும் சேர்த்து மொத்தமே பன்னிரண்டு பேர் தான் இருந்தார்கள்.

ஆஹா.. இப்படி ஆகிப்போச்சே என்று... நானும் அவனும் இருக்கை எண்களை சரி பார்த்து அமர்ந்து கொண்டோம். படம் திரையிடுவதற்கு இன்னும் இருபத்தி ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தன.

இருவர்.. மூவர்.. நால்வர்.. என்று பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. சரியாக பன்னிரண்டு மணிக்கு பெரியார் படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கிய போது.. அனேக இருக்கைகளை ஆக்கிரமித் திருந்தார்கள் மக்கள். படத்தின் இடைவேளையின் போது கவனித்தோம்.

எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. மொத்தமே 30 பெண்கள் தான் வந்திருந்தார்கள். கருஞ்சட்டை போடவர்கள் 22பேர் மட்டுமே! நிறைய காட்சிகளில் பார்வையாளர்களிடமிருந்து கரவொலியும், சிரிப்பொலியும் எழுந்துகொண்டே இருந்தது. பெரியாரின் வாழ்வைச் சொல்லும் கதை.

சிறுவயது குறும்பு பெரியவனாக ஆனபின் நடப்பதாக காட்டி இருப்பது தவிர்த்து, அதிக திரிபுகள் இல்லாமல்.. கொஞ்சம் முன்பின் கால மாற்றங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

தேரம் போவது தெரியாமல்.. திரைக்கதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது. (ஞான.ராஜசேகரனின் பழைய படங்கள் போலில்லாமல்!) பாடல்கள்: வைரமுத்து உண்மையில் பாராட்டுக்குரியவர். இசை: வித்யாசாகர்.. உறுத்தாத பின்னணி இசையின் மூலம் அசத்தி இருக்கிறார். (எந்த பாடல் காட்சியிலும் தம்மடிக்க எழுந்து ஆள்கள் வெளியே போகவில்லை.)

ஒளிப்பதிவு: தங்கரப்பச்சான் நிச்சயம் விருதுக்கு சிபாரிசு செய்யலாம். காலமாற்றங்களை அழகாக ஒளிப்பதிவில் காட்டி இருக்கிறார். நடிகர், நடிகைகள்: சத்தியராஜும், ஜோதிர்மய்யும் மனதில் அமர்ந்து விடுகின்றனர். சுமார் எட்டுவிதமான கெட்ட-அப்களில் அசத்தி இருக்கும் சத்யராஜ் விருதுக்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.. விருது நிச்சயம்.

அண்ணா மட்டும் கொஞ்சம் உறுத்துகிறார். காலங்கள் கடந்தாலும் இந்த கிழவனின் தேவை மிச்சமிருப்பதை பார்வையாளர்களின் கரவொலி சொல்லிக்கொண்டே இருந்தது. பெரியார் நிச்சயம் பெரியார் தான். அவசியம் பார்க்கவேண்டிய படம்! பார்த்துவிட்டு சொல்லுங்கள்!!

- பாலபாரதி

SARA SOLICITORS

Prosper House - 207

146 - 154 Kilburn High Road, Kilburn, London NW6 4JD

Tel: 020 7624 5030 Fax: 020 7624 5131 Mob: 07949 415 205

Email: mail@sarasolicitors.com | Web: www.sarasolicitors.com

We Specialise in following categories of Law

Immigration & Nationality

Residential Conveyancing

Commercial Conveyancing

Divorce & Domestic Violence

Landlord & Tenant | Employment

Please Contact:

Mr. Kris Saravanan

020 7624 5030

Sole Principal

Free Advice on Wednesdays

புகள் கிழமைகளில் இலவச ஆலோசனை

தலைகீழாகும் தலைநகர் அரசியல்

உமா மகாலிங்கம்
(ஒரு பேப்பருக்காக)

அதிவணக்கத்துக்குரிய புனித பாப்பரசர் 16வது பெனடிக் அவர்களை அருகருகே சந்திக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. இவ்வரிய சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்சவிற்கு கிடைத்திருக்கிறது.

இச்சந்தர்ப்பில் கிடைத்த அறிவுரையை, உலகெலாம் வாழும் கத்தோலிக்க மக்களின் ஏகோபித்த விருப்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு மகிந்த ராஜபக்சவிற்கு உண்டு.

உலக அரசியல் இலங்கை இழந்துவரும் மனித உரிமைகளைப் பேணும் மதிப்பை உடனடியாகச் சீர்செய்யவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இலங்கை அதிபருக்கு உண்டாகிய காரணத்தினால் புனித பாப்பரசருடனான சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாகவே அரசியல் அவதானிகள் நோக்குகிறார்கள்.

சாண் ஏற முழம் சறுக்கியது போல, மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இலங்கையில் அதிகரித்த வண்ணமே உள்ளன.

எந்த ஒரு நாட்டின் உதவியுடனோ, எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்டோ இயங்காமல், சர்வ சுதந்திரத்துடனும், மனித நேயத்துடனும் தனது பணியை அர்ப்பணித்துவரும் அனைத்துலக மன்னிப்பு சபை இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க விரும்பியது, அச்சபையின் இயல்பான ஒரு நடவடிக்கையாகும்.

இதன் நிமித்தம் இலங்கைக்கு வரவிரும்பிய அச்சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு இலங்கை அரசாங்கம் விசா தர மறுத்துள்ளமை, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முடிமறைக்கும் முயற்சியாகவே கருத இடமுண்டு.

மனித உரிமைகளை மீறும் சக்திகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் பத்திரிகைகளை மூடி வைப்பதும், பத்திரிகை ஆசிரியர்களை மிரட்டுவதும் இலங்கையில் இன்று காணப்படும் சர்வ சாதாரண நிலவரம். சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் பூதாகரமாகி வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரின் தலையீட்டுக்கு வழி சமைத்தது தானாக வந்த வினை.

உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாட்டுத் தூதுவர்கள் தலையிடுவதாகச் சந்தேகித்து சம்பந்தப்பட்ட தூதுவர்களை நாட்டை விட்டு வெளியேறவும் தயார்நிலையில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கெடு விதித்திருப்பதை செய்திகள் கூறுகின்றன.

உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஆதரவு தரும் வெளிநாடுகள் அனாதரவாக நிற்கும் அபலைகளின் புலம்பல்களை கேட்கவும் அருகதையற்றவர்களாக கணிக்கப்படும் சம்பிரதாயம் சாம்பிய நாட்டு ஜனாதிபதி ஹோபேர்ட் முகாபேயைத் தான் ஞாபகப்படுத்துகிறது.

தமிழ்மக்களின் தாங்கொணாத துயரங்களை வெளிநாடுகளின் கவனத்திற்கு ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பகாலமாக வெளிநாட்டுத் தூதுவர்களை அடிக்கடி சந்தித்து உண்மை நிலவரங்களை உணர்த்தி வருவது இரகசியமல்ல.

இத்தகைய பரப்புரைகளினால், அரசாங்கத்தின் அப்பட்டமான பொய் பிரசாரங்கள் அடிபட்டுப் போவதை இன்று அரசாங்கம் உணரத் தலைப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க முடியாமல் தடுக்கும்

ஒரு தந்திரோபாயமாக, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அமைந்துள்ளதை அரசியல் நோக்கர்கள் அறியத் தவறவில்லை.

வெளிநாட்டுத் தூதுவர்களை வெறுப்பதையச் செய்யும், அரசாங்கத்தின் எச்சரிக்கை நிச்சயமாக இலங்கைக்கு இலாபத்தைத் தரப்போவதில்லை.

சிங்கள மக்களிடையே யுத்தத்தின் மூலம் புலிகளை வெல்ல வேண்டும் என்ற மனப்பான்மை அதிகரித்து வருவது கண்கூடு.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தம்மக்களைச் சந்திக்க பாதுகாப்புக் கோருகிறார்கள். அமைச்சர்களாக அரசாங்கத்துடன் அமர்ந்திருந்து அதிருப்தி காரணமாக விலகிய முன்னாள் அமைச்சர்கள் பாதுகாப்புக் கோடுகிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்கள், துணைக்குழுவினரின் அடாவடித்தனங்களிலிருந்து தம்மைக் காக்க பாதுகாப்பு கோடுகிறார்கள். தலைநகரில் வதியும் தரமான வர்த்தகர்கள் தமது உடைமைகளைக் காக்க பாதுகாப்பு கோடுகிறார்கள்.

கட்டுநாயக்க விமானத் தாக்குதல்கள் போல, தங்கள் மீதும் குண்டுகள் விழுந்து விடுமோ எனப் படைத் தலைவர்களும் பாதுகாப்புத் தேடுகிறார்கள். கருணா குழுவினரிடமிருந்து தம்மைக் காக்க, முஸ்லிம் மக்கள் பாதுகாப்புக் கோருகிறார்கள். இவற்றைவிட மேலாக, கிழக்கில் தமக்குக் கூடுதலான பாதுகாப்பு உத்தரவாதம் தேவையென கருணா தலைமை தாங்கும் துணைக் குழுவினரும் அரசாங்கத்தை நெருக்குகிறார்கள். முடிவில்

யாருக்கு யார் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்ட நிலைமை இலங்கையில் இன்று காணப்படும் வேடிக்கை.

போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு காகித வடிவே யொழிய, செயலில் உயிரிழந்துவிட்ட உடன்பாடு என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பகிரங்கமாகவே கூறிவிட்டார்.

பிரகடனப்படுத்தப்படாத ஒரு போர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட உண்மையை இலங்கையில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சிங்கள, முஸ்லிம், மலைநாட்டுத் தமிழ் மக்களிடையே Centre for Policy Alternatives (CPA)யால் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீடுகளின் மூலம் 59.2 விசை மக்கள், இலங்கையில் இன்று கடைப்பிடிக்கப்படும் மகிந்த சிந்தனையின் அடிப்படையிலான ஆட்சியை வரவேற்பதாகவும், தமிழ் விடுதலைப் புலிகளை ஒழிக்க அரசாங்கம் முடுக்கிவிடப்பட்டுள்ள யுத்தத்தை ஆதரிப்பதாகவும் விடைகூறியுள்ளதாக அறிகிறோம்.

இக்கருத்துக் கணிப்பீடு நம்பகத்தன்மை எவ்வாறு இருந்தாலும், சிங்கள மக்களின் மனப்பான்மை மாற்றப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் அரசாங்க மாற்றம் பற்றிய பிரச்சாரத்துக் கெதிராக விடுத்துள்ள செய்தியில், அரசாங்க மாற்றம் உருவாகும் ஒரு சந்தர்ப்பம் வருமானால், இலங்கையின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்குமென பொறுப்பில்லாமல் கூறிய அச்செய்தியை எவரும் இதுவரை கண்டிக்கத் தவறியது. இலங்கையின் அரசியல் நாகரிகத்தை எடைபோட வைத்துள்ளது.

தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக, அதீத அதிகாரத்தையும் அளப்பரிய செளகரியங்களையும், அரசியல் செல்வாக்கையும் அனுபவித்துவரும் இலங்கை இராணுவத்தினருக்கு ஆட்சியைக் கைப்பற்றும் ஆசை வருமானால், அதில் ஆச்சரியம் இல்லை.

நினைவஞ்சலி....



புத்தது:
01.06.1935

கரவேட்டி. கிழக்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

உதிர்ந்தது:
12.04.2007

Govt. Pharmacist கந்தையா வேலாயுதம்

எங்கனையெல்லாம் ஆறுத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டு விட்ட அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் மற்றும் பலவழிகளிலும் எமக்கு அனுதலாக இருந்த அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் அந்நியேட்டிக் கிரியைகள் 12/05/2007 அன்று நடைபெறும் என்பதையும் அறியத் தருகிறோம்.

அந்நியேட்டிக் கிரியைகள் மதியம் 12.30 முதல் 3.30 மணி வரை பின் வரும் முகவரியில் நடைபெறவுள்ளது.
136 Harent Drive, Clayhall, Ilford, Essex IG5 0HH

தொடர்புக்கு: 07712 106 709 / 020 8590 5311

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

WORCESTER PARK

Mini Market

Off Licence & Grocery



Off Licence
Groceries
News Agent
Pay Point Agent
&
Buspass Agent



துறமான கலங்கை உணவுப் பொருட்கள், கடலுணவு வகைகள் மருக்கறி வகைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள நாட வேண்டிய கடம்...



Tel: 020 8330 1113

180 Central Road
Worcester Park
Surrey KT4 8HQ

Open 6am to 11pm daily (Sunday 10.30pm)

செஞ்சி பொறுத்திதலை...

எழுதுபவர் விந்தகன்

இங்கிதம் வேண்டாமா?

தமிழன் உயர்ந்த பண்பாட்டுக்கும் சிறந்த கலாச் சாரத்துக்கும் சொந்தக்காரன். அன்பு செலுத்திறதும் விருந்தோம்பலும் அவனுக்கு ரெண்டு கண்கள் மாதிரி. ஆளுமையிலையும் கல்வியிலையும் அவனுக்கு நிகர் அவனே. இப்படியெல்லாம் எங்களை நாங்களே புகழ்ந்து கொள்ளும். சந்தோசப்படுறம்

இது பத்தாதெண்டு

'தமிழன்' என்றொரு இனமுண்டு

தனியே அவர்கொரு குணமுண்டு'

எண்டு பாட்டெழுதிப் பாடிக்கொண்டும் இருக்கிறம்.

ஆனால் இங்கை சிலபேர் இங்கிதம் எண்ட சொல்லையே அறியாதவையன் மாதிரி பொது இடங்களிலை நடந்து கொள்ளுதைப் பார்க்க எரிச்சல் எரிச்சலா வருகுது. நீங்களும் இதை அனுபவிச்சிருப்பியன்.

இப்படித்தான் அண்டைக்கொரு செத்தவீட்டுக்குப் போயிருந்தன். மண்டப வாசல் கதவிலையே போனை Off பண்ணி வையுங்கோ எண்டு படமும் போட்டு இங்கிலீசிலை கொட்டை எழுத்திலை எழுதியும் போட்டுக் கிடந்தது.

ஆனால் ஹோலுக்குள்ள இறுதிக் கிரியைகள் நடந்து கொண்டிருக்கேக்குள்ளை 'கோட் குட்' போட்ட ஒரு தமிழ்க் 'கனவான்' போன் அடிச்சது. ஊருக்கே கேக்கக் கட்டின ஆராய்ச்சி மணி மாதிரி Rign tone வேறை

சரி மனிசன் மறந்து போச்சதாக்கும். பதறிப் போய் Off பண்ணும் எண்டு பாததால் கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் அந்தக் கோலுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்குது.

பக்கத்திலை இருந்த எனக்கு எழுப்பிக் குத்த வேணும் போலை இருந்தது. கதைச்ச முடிச்சுப் போட்டு என்றை முகத்தைப் பாத்திட்டு

'சொறி தம்பி ஊரிலை இருந்து போன்'

அதுதான் Answer பண்ணினான் எண்டு தன்னிலை விளக்கம் தந்தார். இது மாதிரி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

கோயிலிலையோ அல்லது கலியாண வீடுகளிலையோ சாப்பாட்டை எடுக்கிறதாக்குச்சனமெல்லாம் வரிசையிலை நிக்க இருந்தாப் போல ஏதோ 'வைச்ச சாமானை' எடுக்க வந்தவையன். மாதிரி கேட்டுக் கேள்வியில்லாமல் வந்து குறுக்கை பூந்து சாப்பாடு எடுக்கிறவையனை நீங்களும் கண்டிருப்பியன்.

இதைப் பற்றி தெரிந்த சினேகிதன் ஒருத்தனோடை கதைக்க

'விட்டா இது அவையளின்ரை தொட்டில் பழக்கமா? அது சுடுகாடுமட்டும் வரத்தான் செய்யும்?'

எண்டு சமாதானம் சொன்னான். ஆனால் என்னாலை அதை ஏற்றுக்கொள்ள முடியேல்லை.

ஏனெண்டால் இதே ஆக்கள் Bank இற்கோ அல்லது வேற இடங்களுக்கோ போனால் அடுத்தவரிலை முட்டாமல் 2 அடி தள்ளி பவ்யமா நிக்கிறதைப் பாத்திருக்கிறன்.

ஆக எங்கடை ஆக்கள் கூடுற இடத்திலை தான் உந்தத் 'திருகுதாளம்' எல்லாம் காட்டுகினம்.

இன்னொரு விசயத்தையும் சொல்ல வேணும். கோயிலிலை பூசை நடக்கேக்குள்ளையோ அல்லது எங்காவது மேடை நிகழ்ச்சி நடக்கேக்குள்ளையோ மத்தவயனைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் சத்தம் போட்டுக் கதைக்கிற ஆக்களுக்கும் குறைச்சலில்லை.

அதற்கும் அவையளின்ரை கதையும் அநேகமா அடுத்த ஆக்களைப் பற்றின 'விடுப்பாத்' தானிருக்கும். அப்படி அடுத்தவரைப் பற்றிக் கதைச்ச என்னத்தைச் சாதிக்கினமோ தெரியேல்லை.

எங்கடை ஆக்கள் கூடுற இடத்திலை தான் உவையன் உந்தத் 'திருகுதாளம்' எல்லாம் காட்டுகினம். மற்ற இடங்களிலை பம்மிக் கொண்டு சட்ட திட்டங்களை மதிச்ச நடந்து கொள்ளுவினம்

இதைப் பற்றிக் கதைக்கும் போது உளவியல் தெரிஞ்ச ஓரான் ஒரு விசயத்தைச் சொன்னார்.

"தம்பி நீர் அதிகமா விடுப்புக் கதைக்கிற ஆக்களைப் பாரும். அவையளின்ரை குடும்பத்துக்குள்ளை பிச்சல்கள் பிடுங்கல்கள் அதிகமா இருக்கிற ஆக்கள் தான் அடுத்தவையனைப் பற்றிக் கூடுதலா விடுப்புக் கதைக்கினம். மற்றவையளின்ரை பிரச்சினைகளைப் பற்றிக் கதைச்ச தங்கடை வீட்டுப் பிரச்சினைகளை மறைக்கப் பாக்கினம்"

எண்டு சொன்னார்.

ஓஹோ இதுக்குள்ளை இப்படியும் ஒரு விசயம் இருக்குதோ எண்டு நினைக்கேக்குள்ளை ஊரிலை கேள்விப்பட்ட பகிடி ஒண்டு ஞாபகம் வந்துது.

சோதினை மறுமொழியைப் பாத்திட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பெடியனிட்டை தேப்பன் கெட்டாராம் "என்னடா பொடி சோதினை பாஸே" எண்டு.

அதுக்கு அவன் சொன்னானாம்

"பக்கத்து வீட்டுச் சுந்தரத்தின்ரை மகனும் பெயிலப்பா" எண்டு.

இவ்வேல் ஆராவது விடுப்புக் கதைச்சக். ஊராவது ருந்தால் மெல்லமாத் தோளிலை தட்டிப் போட்டு

"அண்ணை/அக்கா உங்கடை வீட்டிலை பிச்சல் பிடுங்கல் கனக்கவோ"

எண்டு கேளுங்கோ.

இப்படி சபைகளிலை வந்திருந்து அடுத்தவையளுக்கு இலாபஞ்சல் படுத்திற மாதிரி (சில வேளையிலை மேடை நிகழ்ச்சியையே குழப்பிற மாதிரி) நடக்கிறவைக்கும் இதேமாதிரி நிகழ்ச்சிகளுக்கு அரிச்ச வெட்டின தலையம் காதிலை தோடும் கட்டைக் காற்சட்டையுமா வந்து விசில் டிச்ச சத்தம் போட்டுக் குழப்புறவைக்கும் இடையிலை எண்கெண்டால் பெரிய வித்தியாசம் தெரியேல்லை. நீங்கள் என்ன நினைக்கிறியன்?

அறகையப் ஒளியை அறக்க

உன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி

உன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி

உன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறைகூவல்

உன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு

உன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை!

உன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது

உன் இனமானம் வானை விட உயர்ந்தது

உன் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்திற்கு நீருற்றியது

உன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது!

உன் நுண்மானம் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது!

உன் எழுத்துக்கு மாற் றெழுத்து

உன் கருத்துக்கு எதிர்க்கருத்து

உன் வாதத்துக்கு எதிர் வாதம்

முன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்

உன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்!

ஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே

நடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே

உன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை

உன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை!

தன் வீடு தன்குடும்பம் என வாழ்நாது

என் மண் என்மக்கள் என் இனம்

என் நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ!

உன்னைப் போல் இன்னொரு எழுத்து ழுவனை

என்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்!

இன் முகம்! கள்ளமில்லா வெள்ளை மனம்!

அன்பான பேச்சு! கனிவான பார்வை! தோற்றத்தில்

எளிமை! நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை

பெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்!

கொண்ட கோட்பாட்டில் உறுதி! போகும்பாதையில் ஷேஷிப்பு!

அண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்!

உன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்

என்றுதான் காண்போம்? எத்தனை காலம் காத்திருப்போம்?

உன் உடைவந்தான் எதிரிகளால் அழிக்க முடிந்தது

உன் உயிரைத்தான் பலகைகளால் பறிக்க முடிந்தது!

உன் எழுத்துக்களை மாநாடும் அழிக்க முடியாது!

உன் நிலைவுகளை எவருமே ஒழிக்க முடியாது!

அவை காலம் காலமாக நீடித்து நிற்கும்!

என் அன்னைத் தாய்மொழி மேல் ஆணை!

உன் எழுத்து கோல் மேல் ஆணை!

உன் ஆணைக் கண்வுகளை நனவாக்குவேன்! நீ

சென்ற பண்டத்தில் என் தாங்கள் செல்லும்

நீ விட்டுக் சென்ற பாணி தொடரும்!

- திருமகள்

Home Office இல் ஒரே நாளில் Visa பெற்றுத்தரும் சேவை

வேலை அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருதல்

வர்த்தகத்திற்கான வீசாக்கள் பெற்றுத்தருதல்

ஐரோப்பிய நாடுகளுக்கான விண்ணப்பங்கள்

அகதி/குடியுரிமை விண்ணப்பங்கள்.

வீடு, வியாபார ஸ்தாபனம் வாங்குதல் / விற்பனை செய்தல்

வியாபாரப் பிணக்குகள்

Indra Sebastian Solicitors

Administrators of Oaths



Tel: 020 8427 3303 Fax: 020 8427 3313
144, Station Road, Harrow, Middlesex HA1 2RH
Website: issolicitors.co.uk Email: info@issolicitors.co.uk

- Immigration
- Home Office Same Day Visa Service
- Work Permits, HSMP, SEG5
- Business Persons
- Doctors - Medical Training Initiatives
- Care Homes - Cares & Nurses
- Hospitality - F&B, Receptionist, Waiters etc.
- Skilled Workers & Domestic Servants
- Marriage & Certificate of Approval
- Asylum & Human Rights
- European Applications (EEC, WRS)
- Entry Clearance & Visa Refusals Appeal
- Students
- Nationality (UK & Sri Lanka)
- Long Term Residency in UK

Conveyancing - Sale, Purchase & Lease of Commercial and Residential Properties and all other types including landlord & Tenant disputes

Intellectual Property Protect your business and goodwill. Trademarks, Copyrights & Patents Litigation/Debt Collection/Business Disputes

Matrimonial - Divorce & Ancillary Proceedings. Employment

என் ஞாயகம் பதிவிடுகிறது...

சுதந்திரா

(ஒரு பேப்பருக்காக)

ஊர் சென்றதில் உலகை வென்ற மிதப்பு. மனசு மேகத்தில் கால் வைத்து பூமிக்கு இறங்குகிறது. அந்தநாளைய எங்கள் ஊர் தன் அடையாளம் கரைத்து ஏதோ இருக்கிறேன் என்றது. என் பால்ய தோழியின் பெயர் சொல்லிய போது அவள் தனது ஊரிலேயே இருக்கிறாள் என அதை சொன்னா. 12 வருடங்களின் பின் அவள் இப்போது எப்படி இருப்பாள் என்பதை உள் மனசு சித்திரமாய் தீட்டியது. அவளும் நானும் டபிள் போன சைக்கிளின் சத்தமும் சிரிப்பும் இன்று போல் காதுக்குள் புது ராகமிசைக்கிறது.

போட்டு வருவோம் பிறேமினி? தங்கைச் சிவையும் கூட்டிக்கொண்டு குப்பிளானிலிருந்து ஏழாலை நோக்கி எங்களுக்கு நையந்த சைக்கிள் போகிறது. அது ஏழாலை வடக்குச் சந்தி. போஸ்மாஸ்டர் மாமாவையும் வடக்கு ஏழாலை அக்காவின் முகத்தையும் தேடுகிறது விழிகள். யாரும் அந்தத் தபாற்சந்தோர் தனித்திருக்க எல்லோரும் எங்கெங்கோ போய்விட்டார்கள்.

என் பால்யதோழியின் வீட்டை அண்மிக்கிறோம். பழைய அடையாளங்கள் இல்லாது போனாலும் அந்த இடத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன். அவளது அம்மாவின் தனது குடும்பத்தினதும் ஜீவனமாயிருந்த கடை இன்றும் அவர்களது ஜீவனமாய் இருந்தது. சோட்டியணிந்து கொண்டைபோட்டு நெற்றியில் பெரிய குங்குமமும் கழுத்து உச்சியிலும் குங்குமம் இட்ட பெண்ணொருத்தி அந்தக் கடையின் வாசலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

சுமக்கல்லி படிப்பித்த செல்வம் மாஸ்டர் அவளுக்குச் சற்றுத்தள்ளிச் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். அந்த வளவிற்குள்

5வயதிலிருந்து 2 வயது வரை மதிக்கத்தக்க 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அக்கா தெரியுமோ அதாரெண்டு? தங்கச்சி கேட்டாள். யார்? கேட்ட எனக்குச் சொன்னாள் அவள். உங்களை தோழிதான் அது. ஒரு தரம் இதயம் தனது துடிப்பை நிறுத்தி மீண்டாற் போல இருந்தது. எனது கற்பனைக்குள் இருந்த அவளது தோற்றம் சுக்குநூறாகிறது.

அவளைப்பார்க்கும் அவ சரத்தில் கையில் எதுவும் கொண்டு வராமல் வந்தது உறைக்க, அவளதுகடைக்கு 50 மீற்றர் தொலைவாயிருந்த கடைக்குப்போய் அவளது பிள்ளைகளுக்கு இனிப்பு வகைகள் சில வாங்கிக் கொள்கிறேன்.

அவளது கடை வாசலில் போயிறங்குகிறேன். அவளது அம்மாவின் கதைத்துக் கொண்டிருந்த செல்வம் மாஸ்டர் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார். என்னடி திடீரென்று வந்திறங்கியிருக்கிறாய்? அப்போதுதான் அவளும் என்னை அவதானித்தாள்.

சற்று நேரம் அவள் வாயே திறக்கவில்லை. கலங்கிய கண்களை சிரித்தபடி துடைத்துக் கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். அம்மா பாருங்கோ ஆர்தெண்டு சொல்லுங்கோ என்றாள். எத்தனையோ தரம் அந்த அம்மாவின் கையால் சாப்பிட்டிருக்கிறேன். தன் மகள் மீதுள்ள பாசம் அந்த அம்மாவுக்கு என்னிலும் இருந்தது. அந்த நாளில் பலசரக்குக்கடையாக இருந்த அந்தக்கடை இப்போது மில்லாகி இருந்தது.

ஒரு மனிதன் அங்கு மிளகுதூள் அரைத்துக் கொண்டு நின்றான். அவனுக்கு என்னை அவள் அறிமுகம் செய்து வைத்தாள். அவன்தான் அவளது இராஜகுமாரன். நதியாவை ஞாயகப் படுத்தும் எங்களுக்கு அந்நாள் சிலோன் நதியா அம்மாவாக அந்நாள் அடையாளங்கள் இன்றி சாதாரணமானவளாக... என்ன தனிப்பலோ வந்தன? கலியாணங் கட்டிடடியா? எத்தனை பிள்ளையள்? எந்த ஊரிலை கலியாணங்

கட்டினன? அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

கலியாணங்கட்டினது வவுனியாவிலை. 2பிள்ளைகள், ஒரு பொடி 8வயது, பெட்டை 6வயது. அப்பா மரு மகனுக்கும் பேரப் பிள்ளையானதும் ஊர் காட்டப் போட்டார். நீ இஞ்சைதானிருக்கிறாயெண்டு அதை சொன்னா அதுதான் வந்த உடனும் ஓடிவந்திட்டன். எப்ப போப்போறாய்? கேட்டாள்.

3 நாள் நிப்பன். அப்ப மனிசனையும் பிள்ளையையும் கூட்டிவா நான் பாக்க வேணும் என்றாள். ஒரு சின்னவன் அவள் மடிக்குள் வந்து ஏறினாள். இதுதான் என்றை கடைசி. மூண்டும் பெட்டையள்.

நீ மாறேல்ல அப்படியே இருக்கிறாய், அந்தக் காலத்திலை வைச்ச அதே சிவப்பு ஸ்ரீக்கர் பொட்டு, அதே தலையிழுப்பு, அதே பாவாடை சட்டை, அதே சிரிப்பு எதுவும் மாறே ல்ல, முந்திச் சொல்றமாதிரி கலியாணத்துக்குப் பிறகும் இருக்கிறாய் என்றாள். எப்படியோ எல்லாம் இருப்பேன் என்று சொன்ன அவள் மட்டும் என் எண்ணங்களிலிருந்து விலகியவளாய்...

மறுநாள் காலை 10 மணிக்கு அவள் வீட்டில் நானும் எனது குடும்பமும். அப்பா அம்மா எல்லாரும் பழையகதைகள் முதல் எல்லாம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் எங்களுக்காக குசினிக்குள் அலு வலுடன் நின்றாள். எனது பிள்ளைகள் அவள் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

குசினிக்குள் நானும் அவளும்... நான் எதிர்பாக்கேல்ல நீ இப்பிடி இருப்பாயெண்டு சொல்லி முடிப்பதற்குள் என் கண்கள் குளமாகிறது. என்ன செய்யிறது எல்லாம் விதி... படிக்க வேண்டிய நேரம் எல்லாத்தையும் விளையாட்டா நினைச்ச எல்லாத்தையும் துடைச்சிட்டன்....

அதற்கு மேல் ரணங்களை அவளுக்குப் பரிசளிக்க விரும்பவில்லை நான். அவளது அல்பத்தை எடுத்து விரிக்கிறேன், நானும் அவளும் சுன்னாகம் சித்திரா ஸ்ருடியோவில் சேர்ந்து எடுத்த படமொன்று அவளது

அல்பத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. எப்போதாவது நினைவுவரும் போது இந்த அல்பத்தைப் பார்ப்பாளோ என்னவோ....

அவளது குடும்பப்படமும் அவளது பிள்ளைகளின் படங்களில் சிலவற்றையும் எடுத்துக் கொள்கிறேன். அவள் எதுவும் பேசவில்லை. முன்பெல்லாம் அவளது தனது படங்களை வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. ஒரே ஒரு படம் எனக்கு மட்டும் தந்திருந்தாள்.

அதைவிட வேறு படங்களை யாருக்கும் கொடுப்பதில்லை. இன்று நான் எனது விருப்பத்திற்குரிய படங்களையெல்லாம் எடுத்துக் கொள்ள மௌனமாய் நின்றாள். படமெண்டா முந்தி ஒரு கலை இப்ப அது எல்லாம் போட்டுது என்றாள்.

வெளிக்கிடுவோம்? அப்பா கூப்பிட்டார். ஒம் வாறன். அந்தச் சில மணித்துளிகளில் நாங்கள் பேச நினைத்தவை ஏராளம். ஆனால் எதையும் பேசியிடாதபடி மனங்களுக்குள் துயர் அப்பிக் கொள்ள சில வார்த்தைகளுடன் விடைபெறும் நேரமது. அவள் தனது முகவரி தொலைபேசி எண்களை எழுதித்தந்தாள்.

அவளது அழகிய கையெழுத்துக்கள் மாற வில்லை அன்று போல் இன்றும்... அவளும் நானும் எங்கள் பிள்ளைகளும் சேர்ந்து சில நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

அவளைச்சுற்றி அவளது குழந்தைகள் மூன்றும் நின்றன. அம்மா, எங்களுக்கு அடிக்கிறவா என்றாள் அவளது மூத்த மகள். இனிமேல் அம்மா அடிச்சா நான் அவாக்கு அடிப்பனாம் என்கிறேன். அந்தப்பிடுககள் மூன்றும் அவளது மறு அவதாரங்கள் போல அவளையே அச்சடித்தாற் போலிருந்தார்கள்.

பிள்ளையனைக் கவனமா படிப்பிச்சவிடு சொல்லியபடி எனது தொலைபேசி இலக்கம் முகவரி ஆகியவற்றை எழுதிக் கொடுக்கிறேன். மனசுமுட்ட அவளைச் சுமந்தபடி அவளிடமும் அவளது அம்மா அப்பா அவளது இராஜகுமாரனிடமிருந்தும் விடைபெறுகிறேன். நானும் அவளும் சேர்ந்து ஒரு நாள் ஊர் சுற்ற வேண்டும் சுன்னாகம் யாழ்ப்பாணம் என சைக்கிளில் ஓட வேண்டுமென இருந்த ஆசையெல்லாம் கசங்கிக் கரைகிறது.

உங்களுக்கு வீட்டு உரிமையாளருடன் அல்லது வீட்டுக் கடன்


கொடுத்தவருடன் மிரச்சனையா?

அவர்களுக்கு எதிராக வழக்காடு மற்றும் செல்ல நினைக்கிறீர்களா?

அல்லது உங்களுக்கு எதிராக தீர்ப்பு உள்ளதா?

AMEN SOLICITORS

4 Amen Corner, Tooting, London SW17 9JE Tel: 020 8682 7720



அவற்றைத் தீர்ப்பதற்கு விரைவான, தகுதியான சேவையினை வழங்குகிறோம்

நியாயமான கட்டணம் | விரைவான பதில்

அனுபவமிக்க நட்பான பணியாளர்கள் | தனிப்பட்ட சந்திப்பு

புதன்சிறுமைகளில் மாலை 3மணிக்கும் 5மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இலவச ஆலோசனை கொடுக்கப்படும் 020 8682 7720 என்னும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு முன்னெழுங்கு செய்து கொள்ளவும்...

Please call **Amen Solicitors** on **020 8682 7720** for appointment

Initial Consultation is free and free advice is also available on Wednesday between 3-5 by appointment

Amen housing and litigation team provides a highly structured and efficient approach to achieve a successful stress - free conclusion to your matters. Whether you are claiming or defending a claim which will be dealt with promptly and professionally by our experience team of lawyers

CIVIL LITIGATION & HOUSING MATTERS

Are you thinking of taking a civil action or has a civil action been taken against you?

Are you in a housing dispute with your landlord, lender or, the local authority?

We can help you with

Conveyancing | Debt Advice | Landlord and Tenant | Housing Benefit over payment | Nursing Home Charges | Contract Dispute | Service Charges Arrears | Rent Arrears | Defending Civil Claim | Bankruptcy Proceeding | Charging Order Application | Magistrate Court Fines | County Court Action

We also specialise in

Negotiating claims to settle
Disrepair claims
Antisocial Behaviour
Breach of Tenancy Agreement
Noise Nuisance
Works in default claim appeal
Homeless Appeal
Injunctions
Commercial Dispute and Rent Arrears
Judicial Review

ஒரு மே மாத தினத்து நினைவுகள்



என்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளைஞர் தலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றும் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால் பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த போராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.

அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடி திரிந்ததால் அவர்களுடன் பேசுவோ பழகுவோ கூடாது என்கிற எனது வீட்டுகாரரின் கண்டிப்பு வேறை.

சுமமா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களுடைய மாலைமலையை போய் கதைசிட்டு வாறுதுக்கே எனக்கு உதவாக்கரை என்கிற மாபெரும் பட்டத்தை அடிக்கடி வழங்கி கொளவிப்பார்கள் இதுக்கை இப்படியான தொடர்புகளும் என்றால் வீட்டிலை சோறும் கிடைக்காது பிறகு கோயில் வாசலிலை நின்று அய்யர் பஸிபித்துக்கு நெய் வேத்தியம் வைச்சிட்டு காகத்துக்கு எறியிற வெள்ளை புகையைதான் பொறுக்கி தின்ன வேணும்.

அது மட்டுமல்ல பொலிசில் எனது உறவினர்களும் சிலர் இருந்தனர் அவங்கள் வேறை என்னை கொண்டு போய் அடிச்சு முறிச்சு போடுவார்கள் என்கிற பயம் இப்படி பல விடயங்களால் எனக்கு இந்த போராட்ட இளைஞர்கள் விடயத்தில் கொஞ்சம் தூரவே நின்று கொண்டேன் என்று சொல்லலாம்.

படிப்பு விசயத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தியபடி எனக்கென்றொரு நாளாந்த நிகழ்ச்சி நிரல் இருந்தது அது காலையில் பாடசாலைக்கு போய் வருவது என்கிற பெரிய வேலையுடன் மாலை பாடசாலை விட்டு வீடு திரும்பியதும் சாப்பிட்டு விட்டு ஏதாவது ஒரு கதைப்புத்தகத்தை எடுத்து கொண்டு எங்கள் தோட்டத்திற்கு சென்று அங்கு இருக்கும் காவல் கொட்டிலினுள் போய் சாக்கு கட்டிலில் படுத்தபடி கொஞ்சம் கதையை படித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம்.

மாலை 6 மணி கோயில் மணி அடிக்கிற சத்தத்திலை எழும்பி முகத்தை கழவிவிட்டு கோயிலடியிலை போய் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டு அன்று நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு முன்று தோப்புக்கரணமும் போட்டுவிட்டு ஒரு விபூதி குறி ஒன்று இழுத்து அங்கிருக்கிற சந்தனை கட்டையை கல்லில் தேய்த்து ஒரு பொட்டும் வைத்து கொண்டு அங்கு தேர் முட்டியில் தேர் நிறுத்தும் இடம்) அரட்டைக்காக வந்து கூடும் எனது நண்பர்களுடன் சிறிது அரட்டை 7 மணியளவில் வீடு பின்னர் படிப்பு. இதுதான் வறையையான நிகழ்ச்சி நிரல்.

இப்படியே போய் கொண்டிருந்த காலத்தில். எனது நண்பர்கள் சிலரும் இந்த போராட்டங்களின் பக்கம் இழுக்கப்பட்டவர்களாய் இருந்தனர். அதில் சிலர் கம்யூனிச தத்துவங்களால் கவரப்பட்டு அதுபற்றியே

அதிகம் பேசினார்கள் எனக்கோ இந்த கம்யூனிசம் மாக்கிசம் எல்லாம் புதிதாக இருந்தது.

அதில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கிற ஒரு நண்பன் அதிகமாக இந்த சித்தாந்திகள் பற்றி கதைப்பான் இப்படி இவங்கள் தொடர்ந்து கதைக்க கதைக்க எனக்கும் கம்யூனிசம் என்டா என்னவென்று அறியும் ஒரு ஆவல் வந்து அந்த நண்பனை கம்யூனிசம் பற்றி விளக்கமா ஒருக்கா சொல்லு என்டன். அவனும் கார்லமாக்கிலை தொடங்கி இந்த கம்யூனிசத்திலை வர்க்கம் இல்லை தொழிலாளி முதலாளி இல்லை சாதி இல்லை சாமி இல்லை சமயம் இல்லையென்று எங்கடை ஊரிலை இருக்கிறதை யெல்லாம் இல்லை இல்லையென்டன்.

நான் அவனிடம் சொன்னன் நிப்பாட்டு எனக்கு ஒன்றும் விழங்கேல்லை என்டன். அவன் என்னை விடுறமாதிரியில்லை சரி சுருக்கமா உனக்கு விளக்கிற மாதிரி சொல்லுறன் என்டிட்டு இப்ப நீ சாமிக்கு கற்பூரம் கொழுத்துறாய் அதாலை என்ன பிரயோசனம் என்டன் நான் தட்டு தடுமாறி அது பாவமெல்லாம் அந்த கற்பூரம் மாதிரி கரையும் என்டன். அவன் சிரித்தபடி நீ பாவத்தை செய்து கொண்டு கற்பூரத்தை கொழுத்தி என்ன பலன் அதாலை பேசாமல் அந்த காசிற்கு கடலை வாங்கி தின்னலாமல்லோ

உன்னை ஆசையாவது நிறைவேறும் என்றான். ஆகா என்ன தத்துவம் இதை முதலே யாராவது சொல்லியிருந்தால் எவ்வளவு காசுக்கு நான் கடலை வாங்கி தின்னிருப்பன் என்று நினைத்து. அன்றிலிருந்து நானும் கடலை தின்பதற்காக கம்யூனிசவாதியாகிய நிலையில்.

பொலிசில் எனது உறவினர்களும் சிலர் இருந்தனர் அவங்கள் வேறை என்னை கொண்டு போய் அடிச்சு முறிச்சு போடுவார்கள் என்கிற பயம்...

1981ம் ஆண்டு முதல் தவணை பரீட்சை முடிந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாகியது அலுப்புடன் பாடசாலைக்கு போய் வந்து கொண்டிருந்த சித்திரை மாத இறுதி ஒருநாள் மாலை பாடசாலை விட்டு வெளியே வந்ததும் மானிப்பாய் சந்தியில் பலர் கூடி நின்றபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள் கூடிக்கதைப்பது அதுவும் சந்திகளில் ஒன்றும் புதிதான விடயம் இல்லை ஆனால் அவர்கள் கதைத்தது புதிதான விடயம்.

என்னவென்றால் சற்று மன்பு மானிப்பாய் நவாவி வீதியில் வயல்வெளி பக்கமாக முருகமூர்த்தி கோயிலடியிலை ரோந்து போய்கொண்டிருந்த விசேட பொலிசார் சைக்கிளிலை வந்த இரண்டு பெடியங்களை மறிச்சவையாம் பெடியன் நிக்காமல் ஒடவெளிக்கிட பொலிஸ் சுட்டதாம்.

ஒரு சிலர் பொலிசுக்கும் பெடியனுக்கும் துவக்கு சண்டை நடந்ததாம்... இப்படி சிலர் பொலிஸ் சுட்டு ஒரு பெடியன் சரியாம். இல்லை பெடியன் சுட்டு ஒரு பொலிஸ் சரியாம். இப்படி செய்திகள். இந்த காலகட்டம் தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் என்பதால் இப்படியான சில நிகழ்வுகளும் ஆனால் பல வதந்திகளும் உலாவிய கால கட்டம்.

ஒரு சம்பவம் பத்து செக்கனிலேயே பல வடிவத்தில் பரவி விடும். ஆனால் உண்மையை சம்பவ இடத்தில் போய் யாரிடமாவது கேட்டறிந்தால் அல்லது மறுநாள் உள்ளூர் பத்திரிகையில் தான் உண்மையை அறியலாம். பாடசாலையில் வகுப்பறையில் இருந்த எனக்கும் ஏன் மற்றைய மாணவர்களிற்கும் கூட எவ்வித சத்தமும் கேட்கவில்லை.

ஆனாலும் அப்படியே அந்த வதந்திகளையும் காதில் வாங்கி போட்டு கொண்டு முடிந்தால் பின்னேரமளவிலை நவாவி பக்கம் போய் பாப்பம் இல்லாட்டி அந்த பக்கம் இருக்கிற நண்பர்கள் யாராவது பின்னேரம் கோயிலடிக்கு அரட்டையடிக்க வரேக்கை சொல்லுவாங்கள் தானே என்று நினைத்தபடி வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தேன்.

வீட்டிற்கு போய்எனது வறையையான நிகழ்ச்சிநிரலை செய்ய தொடங்கினேன். அதன்படி சாப்பிட்டு விட்டு கையில் ஒரு கதைப்புத்தகத்துடன் அருகில் இருக்கும் எங்கள் தோட்டத்திற்கு போய் காவல் கொட்டிலினுள் நுளைந்ததும் உள்ளே இருந்த சாக்கு கட்டிலில் ஒரு 25 வயது மதிக்க தக்க ஒரு இளைஞன் படுத்திருந்தான். யாரவன் எங்கடை கொட்டிலுக்கை என்று நினைத்தபடி கிட்ட போய் பார்த்தேன்.

(தொடர்ச்சி 20ம் பக்கத்தில்)

Established Party Shop for Sale In Harrow with 2 Flat on Top.

Call: **07830 307 086**

English Teacher Wanted

English வீட்டிற்கு வந்து வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர் தேவை. தொடர்புக்கு: **07926 000 000**

Solicitors Firm in Wimbledon

Requires a Smart

Receptionist | Admin | Secretary

- * Excellent Knowledge in Computer
- * Knowledge of Tamil Essential

Contact: **Mrs. Vincent**

020 8540 0468 / 0777 5777 188

மிஸ்டர் கின்ஸ் (UK)

உள்ள அருள்மிகு

மினாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு

தலைமை குருக்கள் தேவை



10 வருடம் அம்மன் கோயிலில் வேலைசெய்து இருக்கவேண்டும். குருக்களுக்குரிய முழு சகல தகமைகள் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தோடு முழு 10 No's (Passport Size) படத்தையும் சேர்த்து அனுப்பவேண்டும்

அனுப்பவேண்டிய அலுவலக முகவரி அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

32 Exbury Lane, Westcroft, MK 44 FE, Bucks. UK
Tel: 00441908508934 | Fax: 00441908521619 Email: meenakshiamman@hotmail.com
Company Reg No: 5993975

ஒரு பேப்பர்
ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர,
ஒரு வருடத்திற்கு £25 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

Email: _____

மேலுள்ள விண்ணப்ப படிவத்துடன், £25 க்கு "Oru Paper Ltd." ன் பெயரில் காசோலையினையும், Oru Paper, 45'B' Crusoe Road, Mitcham, Surrey CR4 3LJ, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

KIDS' WORLD

The Time I Experienced So Jealous

By: Aarabi Mahendran

MIDDLESEX TAMIL ACCADAMY



I'm Sarah! I'm going to tell you when I felt jealous. I can't neglect the time I experienced so envious. It was the sunniest and luckiest Sunday.

It's because me and Cheeky Rose were going to the biggest shopping centre in the whole of England.

"Hey Cheeky! Where shall we shop first?" I asked.

"I think we should go to the shoe shop," suggested Little Miss Cheeky.

"Hey Saucy! Look at those shining, shimmering, glittering boots!" expressed Little Miss Cheeky.

"Wow! How much do they cost?" asked Little Miss Saucy, me off course.

"They are 5," explained a very unknown voice.

"Ohhhhhh... Thank you Mrs... I greeted, reading the name-tag on the lady's T-shirt," Mrs. Hayes.

We bought the last two pairs.

"Phew! At least there were two pairs left! I giggled.

When it was four o'clock, meaning after two hours, we came back to the center of the shopping centre.

"Let's open our bags and put our new

boots on!" I suggested.

When I looked at mine, they looked perfect, but no, in a corner of a pattern, there was a dirty spot.

"Mine hasn't got any dirt on it!" reported Rose, after checking her shoes. I felt so envious.

When we got home I told her that I felt so envious

"Oh well! Who cares? I mean, I don't think you would care, would you?" explained Rose.

"Well, what do you think? Yes, off course I do! You would, wouldn't you?" I screamed at her, while little, precious, shining tears rolled down my cheeks.

Next morning, at our well-behaved school, at home-time, Rose came to me and gave me the boots we bought yesterday.

"What are those for?" I asked.

"When I left I asked your mum for your boots so I can clean then for you," explained Rose.

"Ohhhhhh... I'm so sorry I've been mean to you!" I apologized to her, hugging her.

"It's O.K!" uttered Rose, "Friends?"

"Friends!" I giggled.

We felt so cheerfull!

"When's our next trip to the Mall? Me and Rose asked giggling at the same time.

The End

Picnic is Fun



Picnic can be defined simply as a pleasure excursion at which a meal is eaten outdoors, ideally, taking place in a beautiful landscape. Picnics are often family-oriented but can also be an intimate occasion between two people, a romantic picnic, or a large get together, company picnics and church picnics.

On romantic and family picnics a picnic basket and a blanket are usually brought along. Outdoor games or some other form of entertainment are common at large picnics.

Formerly, picnic meant a potluck, an entertainment at which each person contributed some dish to a common table for all to share. The first usage

of the word was traced to a 16th century French text, describing a group of people dining in a restaurant who brought their own wine. The word picnic is based on the verb piquer which means 'pick' or 'peck' with the rhyming nique meaning "thing of little importance".

The 1692 edition of Origines de la Langue Françoise de Ménage, which mentions 'pique-nique' as being of recent origin, marks the first appearance of the word in print. The word picnic first appeared in English texts in the mid-1700s, and may have entered the English language from this French word or from the German Picknick.

Tongue Twister

Careful Katie cooked a crisp and crinkly cabbage. Did Careful Katie cook a crisp and crinkly cabbage? If Careful Katie cooked a crisp and crinkly cabbage. Where's the crisp and crinkly cabbage Careful Katie cooked?.

Riddle

I have legs one, two, three, four but I can't walk across the floor.

Chair or table

I have teeth, long and white. They are sharp but I can't bite.

A comb

I can prick your finger and make you cry but I can't see a thing, with my little eye!

A needle

JOKES

1. What do sea monsters like to eat?

Fish and Ships

2. 'John, go and put the kettle on ' said his mum.

'I don't think it will jet me mum' he replied

3. When is lemonade like a bandage? When you use it for thirst aid

4. What's a hedgehog's favourite food?

Prickled onions

5. Doctor, doctor I think I need glasses?

You certainly do, this is a fish and chip shop

6. Did you hear about the plastic surgeon who got too close to the fire?

He melted

7. What did the stamp say to the envelope?

Stick with me and we will go places.

8. Doctor, doctor I've only got 59 seconds to live.

Sit over there, I'll see you in a minute.

9. What's orange and sounds like a parrot

A carrot

10. Short sighted frogs go to the opticians !!

(LOL) lol means LAUGH OUT LOUD

11. My granny has teeth like stars?

Really?

Yes - they come out at night!

By Eleena Kamalanathan

Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner: Ramana Kulan (Age 7) from Stratford.

Last week's runners up -

Eleena Kamalanathan

Tolworth, Surrey.

Arudkumaran Suriyakumar

Wembley, London.

Aruchana Maheswaran (Age 9)

Croydon, Surrey.

Ayshvaan Theva (Age 6)

Kenton, London

Gajenthana Kirupa (Age 5)

Ilford, Essex.

Nanthia Sriskanthan (Age 7)

Mississauga, ONT.

Comics in the 20th century



The term *comics* in the U.S. came to define early newspaper strips, which initially featured humorous narratives, hence the adjective *comic*.^[26] In 1929, strips started to broaden their content, with *Buck Rogers* and *Tarzan* launching the action genre. More strips followed, with the term "comic" quickly adopting through popular usage to refer to the form rather than the content.^{[27] [28]}

1929 also saw the first appearance of *The Adventures of Tintin* published as a black-and-white strip in a Belgian newspaper. The strip was collected as *Tintin in the Land of the Soviets*

in 1930, being published in the European comic album format.^[29]

Another notable publication of 1929 was *The Funnies*, a reprint collection of newspaper strips. Reputed to be the first four-color comic newsstand publication in the United States, it was published in tabloid size, a size which left it easily confused with the Sunday supplements of the time and so harmed sales to the extent that publication ceased after 36 issues.

The first publication to use a format recognisable today as a *comic book* was *Funnies on Parade* which took the tabloid size used for the Sunday supplements and folded it in half. Published in 1933 by two workers for the Eastern Color Printing Company of New York, *Harry Wildenberg* and *Max Gaines* as an advertising giveaway, its success led to similar giveaways being published. On a hunch, Gaines distributed extra copies to newsstands, with a ten cent cover price, returning to find them all sold. This led to Eastern publishing *Famous Funnies* in May 1934 for sale through the newsstands.^[30]

Word Search

E N I L M A P O D E
V L J K T H E N A I
E E P A N A I U A R
H V S M M R D V F T
M A N U G E Q Y Z A
B H I K U W S O H I
U L B U N P A L A J
E A U O P C X T U K
A I R S O P C X T U
K L M R D V F T N G

Hidden Words:

Subject: Trees

THEVAL, KAMUKU, PANAI, VAHLAI, VEHMBU, PALA

Submitted by:

By: Anpu Sivarajah (Age 8) (Kingston)

Film Review

Mr Bean's Holiday

By: Arudkumaran Suriyakumar (13)



Release date: 24 March.

Guidance Rating: PG

The Plot

Mr Bean has won first prize in his local church raffle - a video camera and a trip to Cannes in the south of France!

But in true Mr Bean style, things don't go to plan - and his journey across France becomes one comedy scene after another (all of which he

films on his camcorder)!

Add Mr Bean's madness to a lost boy. A yoghurt advert, a film premiere and loads of French scenery and you've got a brilliant movie!

The Characters

Mr Bean!! You might not have seen him for a little while - his first film was 10 years Ago - but he's a funny chap who doesn't say much but gets into heaps of tumble!

Has played by a very funny actor called Rowan Atkinson - who played Johnny English.

He teams up with Max Baldry, who plays Stepan, a Russian-speaking boy who gets Separated from his father.

They meet up with French actress Sabine (Emma de Caunes) and the unlikely trio have a couple of adventures!

Funniest bit

It's a laugh a minute film - even when you can see the jokes coming. Here are a couple of the top gags:

Mr Bean's manic busking - ranging from opera (wearing a cardigan on his head) to Shaggy's Mr Bombastic (with lots of bottom shaking!!).

The seafood dinner scene. Mr Bean is served oysters (which he dumps in a handbag) and prawns in their shells (which he eats whole - even with their tentacles and eyes YUCK)

The Day It Was Snowing

By: Jeeva Sivakumar (Age 9)

ROXBORNE FIRST AND MIDDLE SCHOOL



On Thursday 8th February, my Aunts birthday, I was struggling To get up because I was tired. I slept on for a couple more minutes. Then my mum started saying "look Jeeva, it's snowing. I didn't even believe my mum. So I got up and looked through the curtains. I was so amazed, I shouted excitedly "yes its snowing yeah!! I quickly changed into my uniform and ran downstairs and

had my breakfast. Ten minutes later I was ready and had some spare time to have a fun time in my garden. A couple minutes later my Mum picked up the phone and asked do I still have school. My mum said happily No school Jeeva. I jumped up so high I could touch a fluffy cloud in the sky and danced in the snow.

Later on, I made a few phone calls to my favourite cousins to come over to my house and have fun outside. One of my cousin Cheran hurt his leg. Sadly he couldn't come. We all went out and had fun and met a couple of new friends and we versed them in a snowball fight. Obviously we won because my brother is the best. When I was walking up my road I saw two grown man and they threw a snowball at me. So I called everyone to help me win this snowball fight. Yes we did it, winners again.

We came back into my house, our clothes were wet. We were freezing cold, tired, hungry but most of all very happy. Then my Dad, Mum and Aunt decided to sneak out and have a snowball fight so we joined in the fun again. What a great day we had!



by Keeran Annalingam (Age 3),
From Colindale Primary School



by S. Branavan (Age 10), From Markham, Canada.

Riddle

I can run, but never walk. Often a murmur, never talk; I have a bed but never sleep, I have a mouth but never eat.

What am I?

A. river

Tongue Twister

One smart fellow, he felt smart. Two smart fellows, they felt smart. Three smart fellows, they all felt smart.

Jokes

Q. Did you hear about the new blonde paint?

A. It's not real bright, but its cheap, and spreads easy.

Q. What did the blonde's left leg say to her right leg?

A. Between the two of us, we can make a lot of money.

Q. How does a blonde part their hair?

A. By doing the splits.

By: Tharshia (11)

ATTENTION

உயர்கல்விக்காக ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு (UK) புலம் பெயர விரும்பும் ஐரோப்பிய நாடுகளின் பிரஜைகள்...

பின்வரும் விடயங்களுக்காக உங்களுக்கு நாம் உதவிக்கரம் வழங்க காத்திருக்கின்றோம்!

ஆரம்பக்குடியேற்றத்திற்கான தற்காலிக வதிவிடவசதி நிரந்தர வதிவிட வசதி. பாடசாலைகள் / கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களுக்கான அனுமதிகள்.

விண்ணப்பங்களுக்கும் தகவல்களுக்கும் எம்மை அணுகவும்...

PREMIER COLLEGE PRE UNI (UK) LTD

Company No: 5249967

32 Exbury Lane, Westcott, MK 44 FE, Bucks. UK

Tel: 00 44 1908 508 934 | Fax: 00 44 1908 521 619

"online spices store we deliver to your door"

Get a free item by registering at online shop



www.SpicesToYou.com

UK enquiries : 020 8338 8338

இலங்கை இந்திய உணவுப் பொருட்களுக்கு ஒரு இன்மென்ட் கடை

VAN FOR HIRE

'தரையில் ஒரு சொகுசுப்பட்டு' இதுதான் எம் சேவையின் தரம்!



~ Luxury Vans with Driver
~ 7, 12, 15 Seaters available

எந்நேரமும் தயக்கமின்றி தொடர்பு கொள்ள...

Call **07961 981 278**

Meera Arnold & Co.

pay roll

book keeping

company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

PERMA

INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ நிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியிலிருந்தும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும் தரமான பிரத்தியேக சேவைக்கு நாடேவெண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சிவம்

45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile: 07939 550397

ஒரு மே மாத தினத்து நினைவுகள் 17ம் பக்க தொடர்ச்சி.....

அவன் தன் சாரத்தை கழற்றி தனது வலது தோள்பட்டையை சுற்றிகட்டியபடி உள்ளடையுடன் படுத்திருந்தான். அவனது உடை உடல் எல்லாம் இரத்தம் ஊறியிருந்தது பாதியைக்கத்தில் முன்கியபடி இருந்தவனை பட்டத்தூடன் அருகில் போய் விசாரித்தேன். அன்று மாலை நவாவி வீதியில் பொலிசார் கட்டத்தில் காயமடைந்தவன் என்று தெரிய வந்தது அவரிடம் அண்ணை உங்களுக்கு சொந்தகாரர் யாரும் இஞ்சை இல்லையோ- என்றதும், இல்லை தம்பி நான் திருகோணமலை எனக்கு யாழ்ப்பாணம் வடிவா தெரியாது.

என்னோடை வந்த மற்றவருக்கு ஓரளவு இங்கை இடங்கள் தெரியும் பொலிஸ் சுடேக்கை மற்றவர் எங்கையோ ஓடிட்டார் என்றும் தாங்கள் இலங்கை அரசிற்கு எதிராகவும் தொழிலாளர் தினத்தில் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த சொல்லி நோட்டீஸ் அடிச்ச அதை நோட்டு நோட்டா குடுத்து கொண்டு வரேக்கைதான் பொலிஸ் மறிச்ச தெண்டார். தாங்கள் ஓட வெளிக்கிட சுட்டிட்டாங்கள் என்று கொஞ்ச விபரம் மட்டும் சென்னான். முடிஞ்சா மருத்து கட்ட உதவிசெய்யும்படியும் வெளியே யாரிடமும் தெரியப்படுத்த வேண்டா மென்றும் கெஞ்சலாய் கேட்டான். எனக்கு பபமாவும் பபபடப்பாகவும் இருந்தது. வீட்டிலை போய் சொல்லவும் ஏலாது.

உடனே அருகில் இருந்த நண்பன் ஒருவனின் வீட்டிற்கு போய் விபரத்தை சொல்லி அவனையும் துணைக்கு கூட்டிக்கொண்டு அந்த இளைஞனிற்கு ஒரு சாரத்தையும் மாற்றி கொண்டு எங்கள் ஊரில் வீட்டில் வைத்து வைத்தியம் செய்யும் ஒரு வைத்தியரிடம் கொண்டு போனோம். அவரிடம் விபரத்தை சொல்ல அவர் தம்பி இரத்தம் கனக்க போயிருக்கு என்றபடி ஒரு குளுக்கோசை ஏற்றி விட்டு காயத்தை பார்த்தார்.

துப்பாக்கி குண்டு பின்புறமாக நுளைந்து தோள் விலா எலும்பை உடைத்து கொண்டு வெளியேறியிருக்கு காயத்திக்கு வெளியாலை உடைஞ்ச எலும்பு துண்டு வந்திருக்கு இதுக்கு என்னாலை பெருசா ஒண்டும் செய்ய ஏலாது உடன யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ நான் இப்ப இரத்தம் ஓடாமல் கட்டு போட்டுவிடறன் என்றார். பெரியாஸ்பத்திரிக்கா என்று நானும் நண்பனும் வாயை பிழந்தோம்.

ஏனென்றால் யாழ் பெரியாஸ்பத்திரிக்கு போனால் அங்கை பொலிஸ் விசாரணை எண்டு வரும் பிறகு நாங்கள் யார்? அவர் யார்? என்கிற பிரச்சனைகள் இதுக்கை வேறை வீட்டிலை தெரிஞ்சா துலைஞ்சும் என்ன செய்யலாம் எண்டு யோசிச்ச நான் அந்த வைத்தியரையே கேட்டன் அய்யா நீங்களே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய் எண்டு இழுக்கவும் அவர் சொன்னார்.

தம்பி இது வில்லங்கமான கேஸ் நான் இவ்வளவு செய்ததே பெரிசு அதெல்லாம் என்னாலை ஏலாது யாராவது ஊரிலை பெரியாக்களிடடை சொல்லி அவையனோடை அனுப்புங்கோ நீங்கள் சின்ன பெடியன் உங்களுக்கு ஏன் வீண் பிரச்சனை என்று புத்திமதி சொல்லவும் தவறவில்லை.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞன் வைத்தியரிடடை. அய்யா ஏதாவது வலி குறைக்கிற மாதிரி குழிசை இருந்தா தாங்கோ வலி குறைய நாளை போறன் என்றான்.

வைத்தியர் அவனிடம் தம்பி இது வினை யாட்டு இல்லை எலும்பு உடைஞ்ச இருக்கு வலி குறையாது உடனை வைத்தியம் செய்ய வேணும் எண்டு சொல்லி சில வலி குறைக்கிற குழிசைகளையும் தந்து கட்டு போட்டு அனுப்பி விட்டார். திரும்ப காவல்

கொட்டிலை கொண்டு போய் விட ஏலாது மறுநாள் பக்கத்து தோட்டகாரர் பாதாலும் பிரச்சனை என்ன செய்யலாமென யோசித்த எனக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது சண்டிலிப்பாயில் எனக்கு தெரிந்த ஒரு நண்பனின் குடும்பம் இருந்தது அவர்கள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை கூட்டணி ஆதரவாளர்கள்.

அதுமட்டுமல்ல தீவிரபோக்கு கொண்ட இளைஞர்களும் அங்கு வந்து போவது எனக்கு தெரியும். அவர்களிடம் கொண்டு போய் விட்டால் கட்டாயம் உதவுவார்கள் என்று நினைத்து அவர்கள் வீட்டிற்கு கூட்டிப்போய் விபரத்தை சொன்னேன். அவர்களும் தாங்கள் பாத்து கொள்ளுறதாய் சொன்னதும் நான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. மறு நாள் மாலை அந்த வீட்டிற்கு போய் விபரம் கேட்டேன் சின்ன ஒப்பிடுசன் ஒண்டு செய்தவங்கள் எங்களுக்கு தெரிஞ்ச டொக்ரர் மார் அங்கை இருக்கிறதாலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சது போய் பாக்கிறதெண்டா பாக்கலாம் என்றார்கள்.

விபரம் அறிந்து கொண்டு யாழ் வைத்தியசாலைக்கு பேனேன் அதுக்கை தெரிஞ்சவங்கள் யாரும் கண்டாலும் எண்டற பயம் வேறை. அவன் சிரித்தபடி தம்பி உங்கடை உதவிக்கு நன்றி நான் இன்னும் இரண்டு மூண்டு நாளிலை வெளியிலை வந்திடுவன் பிரச்சனையில்லை எண்டான்.

சரி அப்ப நீங்கள் திரும்ப திருகோண மலைக்கே போகபோறியன் எண்டன். தம்பி நான் அங்கை போக ஏலாது பிறகு யோசிப்பம் எண்டான். நானும் மறுநாள் என்னிடம் இருந்த பணத்தில் அவனிற்கு ஒரு சாரம் சேட்டு உள் ஆடை என்று ஒரு சோடி வாங்கி கொண்டு போய் குடுத்தது மட்டுமல்ல ஒரு நான்கு நாட்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் பாடசாலை விட்டதும் வீட்டிற்கு

வந்து சாப்பிட்டு விட்டு எனது வழமையான நிகழ்ச்சி நிரலை மாற்றி வைத்தியசாலைக்கு போய் அவனுடன் சில மணிநேரம் இருந்து கதைத்து விட்டு வருவேன்.

இப்படியே ஒரு நாள் அவனை தேடி போனபோது அங்கு அவனை காணவில்லை. கடைமையில் இருந்த ஒரு தாதி என்னிடம் ஒரு கடிதத்தை தந்தான் அதில் தம்பி எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது நான் போகிறேன் இதுவரை நீங்கள் எனக்கு செய்த உதவியை மறக்க மாட்டேன் முடிந்தால் நான் உயிருடன் இருந்தால் மீண்டும் எங்காவது எப்போதாவது சந்தித்து கொள்வோம் அன்புடன் உங்கள் உறவு என்று அவ்வளவு தான் எழுதியிருந்தது.

ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு இனிமையானது அவனே எனக்கு கம்ப்யூனிசம் என்றால் கடலை தின்பது மட்டுமல்ல அதனால் மக்களிடம் அலை கடலைப் போன்ற மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கம்ப்யூனிசம் மாக்கிசம் என்று பல இசங்களை இதமாய் புரிய வைத்ததோடு விடுதலை. போராட்டம். சுதந்திரம்.

உலக விடுதலை இயக்கங்கள் என்றும் தெரியவைத்து எனக்குள் மாற்றத்தை ஒரு தேடலை உருவாக்கி போனான். அன்று அவனிற்காக மாற்றிய எனது வழமையான நிகழ்ச்சி நிரல் மீண்டும் வழமையான திரும்ப வேயில்லை. ஆனால் அவன் யார்? சொந்த பெயர் என்ன? ஏதாவது விடுதலை இயக்கத்தை சார்ந்தவனா? அல்லது தனியாகவே சில நண்பர்களுடனே சேர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக இயங்கியவனா? என்று எந்த விபரத்தையும் எனக்கு சொல்லவில்லை நானும் நச்சரித்து கேட்கவும் இல்லை அதன் பின்னர் அவனை சந்திக்கவும் இல்லை...

- சாத்திரி

- ☐ 1st Time Buyers
- ☐ Bridge Loans
- ☐ Buy To Let
- ☐ Home Movers
- ☐ Let To Buy
- ☐ Mortgages
- ☐ Remortgages
- ☐ Right to Buy
- ☐ Secured Loans
- ☐ Self Cert
- ☐ Status

Quick Product Sourcing Fast Turn Around

THINK CAREFULLY
BEFORE SECURING OTHER
DEBTS AGAINST YOUR
HOME.

YOUR HOME MAY BE
REPOSSESSED IF YOU
DO NOT KEEP UP REPAY-
MENTS ON A MORTGAGE.

EXCLUSIVE OFFER

FOR ALL

ESTATE AGENTS & INTRODUCERS

Earn Up To An Extra £ 200 For Each Application On All Sub prime Cases



ANYLOANUK

Trading Style of "Topworth Financial Services" Authorized & Regulated By Financial Service Authority (313954)

Tel: 0208 150 9714 | Fax: 0208 819 5287

* YOUR HOME IS AT RISK IF YOU DO NOT KEEP UP THE REPAYMENTS OF MORTGAGES OR OTHER LOANS SECURED ON IT

Package Lenders

- ☐ Advantage HL
- ☐ Freedom
- ☐ Future Mortgages
- ☐ GMAC
- ☐ High Street HL
- ☐ MPLC
- ☐ Platform
- ☐ Preferred Mortgages
- ☐ Rooftop
- ☐ SPML
- ☐ Victoria Mortgages

JOIN THE
TEAM NOW



**நேசத்திற்குரிய
வாழ்க்கையாளர்களுக்கு!!!**

**LONDON WEMBLEY மலர்
பல்பொருள் வாணிபத்தினரின்
அன்பான அறிவித்தல்.....**

சற்று சிந்தியுங்கள் !!!

உறவுகளே,
புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும்
"பறக்கணிப்பு போராட்டத்திற்கு" வலுச் சேர்க்குமுகமாகவும், தார்மிக ஆதரவை
வழங்கும் நோக்கோடும் முதற்கட்டமாக இலங்கை அரசிற்கு அதிகளவு வருமானவரி
செலுத்தும் நிறுவனங்களான

"CEYLON COLD STORES LTD" (ELEPHANT SODA PRODUCTS)
"THE LION BREWERY CEYLON LTD" (LION LAGER, STOUT)

என்பவற்றின் உற்பத்திப் பொருட்களை வரும் சித்திரை முதலாம் திகதியிலிருந்து
விற்பனையிலிருந்து முற்றாகத் தவிர்க்க முடிவு செய்துள்ளோம்

"உங்களின் வலுவான ஆதரவு ஒன்றே எங்களை வலுவாக்கும், ஏனையோரை
சிந்திக்க வைக்கும்"

"எமது பணத்தில் எம்மை அழிப்பதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்போம்"...

என்றும் தரமான பொருட்கள், நியாய விலையில்

MALAR SUPERMARKET

543 High Road, Wembley, Middlesex HA0 2DJ Tel: 020 8795 3797

கருத்துக்களுக்கு: malarsupermarket@yahoo.co.uk





இலங்கை

கைத்தொலைப்பேசி உட்பட

5p /min

0844 55 00 100

✓ No account ✓ No Credit card ✓ Billed per second by BT ✓ Inc. Mobiles

இந்தியா

கைத்தொலைப்பேசி உட்பட

4p /min

0844 70 90 100

Terms & Conditions

Calls are billed at your telecom providers 0844 & 0871 rates. To find out the cost of calling from a provider other than BT, contact your service provider directly. Your service provider may have a minimum call or connection charge. Calling subject to availability. Calls are charged from the time of connection to the Planet Talk Instant service. If calling from a mobile phone remember only press the call/send button after dialling the access number not again after dialling the destination. Terms and conditions apply and are at www.planettalkinstant.com. Use of the service will be deemed to be an agreement to allow relevant marketing of telecom services to your telephone number. If you wish to not receive any marketing, you can deregister at www.planettalkinstant.com



Talbot House, 204/226 Imperial Drive, Rayners Lane,
Harrow, Middlesex HA2 7HH

T: 020 8429 5200, T: 020 8429 5201
F: 020 8429 5203

E: info@e2ours.co.uk, W: www.e2ours.co.uk

• flights worldwide • hotel booking • travel insurance • package holidays • visa services



Colombo

£220 + TAX

Chennai

£190 + TAX

**Bombay
Delhi**

£190 + TAX

Maldives

£300 + TAX

Bangkok / Hong Kong

£300 + TAX

Singapore / Malaysia

£300 + TAX

Sri Lanka

five star hotel 7 nights

from **£510**

including flights & transfer

Canada from **£99**

Dubai from **£109** + TAX

Kerala Holiday

Very Special Offer By E-Tours Only

2 Nights Houseboat

3 Nights Kovalam Beach

2 Nights Munar Kerala

inc Flights, Transfer, Meals and Travel Insurance

All These Just For

£499 per person



All Major
Credit
Cards
Accepted



CALL US
FIRST
OR
LAST IT
DOESN'T
MATTER !!!

Your Magical Gateway Into The World

020 8429 5200

mobile Ragu:
07771 788 598

ஸ்கந்தவேல் தபோவனம் மஹாசக்தி திருக்கோவில் வழிபாட்டிற்கு குழுக்களுடன் பேருந்துகளில் வரும் பக்தர்களுக்கு சில முக்கிய தகவல்கள்.



ஸ்கந்தவேல் தபோவனம் திருக்கோவில் வளாகத்தில் மஹாசக்தி கோவில் அருகில் (வேல்ஸ் முருகன் கோவில்) ஆகஸ்ட் மாதம் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற புதிய பேருந்து நிறுத்தத்தைப்பற்றி அன்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஸ்கந்தவேல் சமூக வாழ் அன்பர்களுடைய உழைப்பினாலும் அடிப்பாக்களின் உதவியினாலும் இந்த நிறுத்தம் அமைக்கப்பெற்றது. பேருந்துகளில் குழுக்களாக தொலைதூர நகரங்களில் இருந்து வரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள இடங்களில் சிறுந்துங்களுக்கு மாறவேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் இன்னல்களையும், போக்குவரத்திற்கு ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காகவும் இவற்றில் ஏற்படும் யாத்திரை க்கான செலவுகளை குறைப்பதற்காகவும் இத்திட்டம் திருக்கோவில் நிர்வாகத்தினால் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அன்னளவாக 90,000 அடியார்கள் ஸ்கந்தவேல் திருக்கோவில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். நம்மில்வாழ்பவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் இங்ஙனம் குழுக்களுடன் பேருந்துகளில் வந்து செல்வதே ஒரேவழி. பிரித்தானியாவின் பலபாகங்களிலிருந்தும் பல்வேறு திருக்கோவில்கள் மற்றும் சமூக நல அமைப்புகளும், அடியார் குழுக்கள் இவ்வாறு ஸ்கந்தவேல் வந்து செல்லும் மிக அரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 2005 முதல் அக்டோபர் மாதம் 2006 வரை மட்டுமே 150 பேருந்துக் குழுக்கள் வரை இப்பது

நிறுத்தத்திற்கு வந்து சென்றுபயன்படுத்துள்ளனர். இதன்மூலம் வழமையாக பக்தர்கள் வரும் கோவில் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்து சீரான நிலைபெற்றது. மேலும் முக்கியமாக அடியார்கள் சுலபமாகவும் பாதுகாப் பாகவும் வந்து செல்லும் வாய்ப்பும் ஏற்பட்டது.

சமீபத்தில் வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பு திருக்கோவில் அன்பர்களுக்கு சாதகமாக தனியார் நிலம் வாயிலாக பேருந்துகள் ஸ்கந்தவேல் புதிய பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்லலாம் என்று உறுதிப்படுத்தியது. இப்பேருந்து நிறுத்தம் பற்றி 2004 இறுதியில் உள்ளாட்சி சபை உறுப்பினருடனும் (கவுன்சிலர்), காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடனும் கலந்துரையாடல் செய்து அவர்களையடிமுகு ஒத்துழைப்பும், ஆதரவுடனும் தான் திருக்கோவில் வந்து செல்ல மாற்றுவழி காணும் உயர்ந்த நோக்கத்துடன் அமைக்கப்பெற்றது. எனினும் கட்டு மாண்புபணி நிறைவுபெற்ற பிறகு உள்ளாட்சித்துறை மின் திட்டப்பணித்துறை இந்நிறுத்தத்திற்கான திட்ட பணி குறித்து விபரங்களை விண்ணப்பம் செய்யுமாறு பணித்ததனால் அவ்வாறே செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 2006 இல் சுமார்தன் உள்ளாட்சி சபையின் திட்டப்பணிக்குழு விபக்கத்தக்க வகையில் பேருந்து நிறுத்தம் மற்றும் வழித்தடத்தினை உள்ளடக்கிய திட்டத்திற்கு மாறப்பாணை ஒன்றைப்பிரதிபத்தி திருக்கோவில் நிர்வாகம் வேல்ஸ் நாட்டின் தேசிய சபையில் மேல்முறையிடு செய்தும் பலனளிக்கும் மார்ச் 2007 இல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார்தன்ஷையர் உள்ளாட்சி சபை மற்றும் வேல்ஸ் தேசிய சபையின் திட்டப்பணி குழுமத்தின் முடிவு 90,000ற்கும் மேற்பட்ட அடியார்களுடைய விருப்பத்திற்கு மாறாகவும், அவர்களுடைய அடிப்படைத் தேவையையும் அவட்சியப் படுத்தியும், மனத்தைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் திருக்கோவிலை நாடி வரும் அடியார்களைத் தடுக்கலாம், எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும் எண்ணுகின்றனர்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கந்தவேல் தபோவனம் பலதரப்பட்ட பள்ளிகளுக்கும் இறைவழிபாட்டு நம்பிக்கை களையும் கொண்டுள்ள பன்னாட்டு மக்களையும், அடியார் களையும் ஒருங்கே வழிநடத்திச்சென்றுள்ளது. பெரும்பாலான உள்ளூர் அதிகார மையத்தினர் இந்நிகழ்வு ஆதரவும் இத்தளத்தில் மிகுந்த ஈடுபாடும் கொண்டுள்ளனர். ஆயிரக் கணக்கான அடியார்கள் தங்களுக்கு ஸ்கந்தவேல் தபோவனத்தில் கிடைக்கப்பெற்ற இளைய அனுபவத்தினாலும் திருவருள் பலத்தினாலும் ஈர்க்கப்பட்டு இத்தளத்திற்கு வருகின்றனர் என்பதை அதிகார மையத்தினர் புரிந்து

கொள்ளவில்லை. விளம்பரங்கள் ஏதாவற்ற நிலையில் கோவிலை தாங்களாகவே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டு பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கோவில் வழிபாட்டிற்கும் பிற உபயோகக் கருக்கும் அடிப்பார்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. ஸ்கந்தவேல் சமூகத்தினருடைய சேவை பல துறைகளுக்கும் நீங்கிறது. உலகிலுள்ள பல திருக்களிலும் பச்சிளாவ வாடும் வழிபாட்டிற்கு உணவ னிப்பது முதல் ஸ்கந்தவேல் காப்பகம் மூலம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், மருத்துவம் மற்றும் காப்பக சேவை உள்ளிட்ட உயர்ந்த பணிகளைச் செய்து வருகின்றோம். வழிபாட்டு சந்திரம் மிகவும் இன்றியமையாதது திட்டப்பணிக்குழுவின சமீபத்திய முடிவால் பேருந்துகள் நேரிடையாக திருக்கோவில் வர இயலாதநிலையில் அடியார்கள் சிறுந்துகளிலேயே அல்லது பழையபடி பேருந்துகளில் வந்து பின்னர் உள்நுள் சிறுந்துகள் மூலம் வரலாம் என்று வேண்டிக்கொள்கின்றோம். ஸ்கந்தவேல் தபோவன சமூகத்தின் திருக்கோவில் வளாகத்திற்கு வெளியில் பேருந்துகளை இயக்குவதற்கு போதுமான நபர்களோ அல்லது பொருளாதார பலமோ கிடையாது. பேருந்துகளிலிருந்து சிறுந்துகளிற்கு மாறும் இடங்களையும் இலம்பச்சென்ட் ஊராட்சிப்பகுதிகளில் நெரிசல் ஏற்படாத வகையில் சற்றுத்தொலைவில் செய்து கொள்ளப்படிக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு சிறுந்துகளை இயக்கும் நிறுவனங்கள் குறித்த விபரம் சுமார்தன்ஷையர் கற்றுலா அலுவலகத்தில் கேட்டுப்பெறலாம். தொலைபேசி எண் 01267 231 557 இல் தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்வாறு வரும் பேருந்து குழுமங்கள் திருக்கோவில் நிர்வாகத்திடம் தயைகூர்ந்து முன்னரே விண்ணப்பம் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளவும். வணிக நோக்கமற்ற இறை சிந்தனையுடன் செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படு கின்றார்கள். விண்ணப்பப்படிவங்கள் இணையத்தளம் வாயிலாக பெற்றுக்கொள்ள www.skandavale.org இணையவலைத்தினை அணுகுங்கள்.

ஸ்கந்தவேல் தபோவனம் ஒரு பரிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம். நாங்கள் இயன்ற வரையில் பொருள் திரட்டியும் புதிய பேருந்து நிறுத்தத்தினை எழுப்பியும் பக்தர்கள் பாதுகாப்பாகவும் நேரிடையாகவும் வந்து செல்ல ஒரு சிறந்த வழிபாட்டை ஏற்படுத்தினோம். ஆனால் சுமார்தன்ஷையர் உள்ளாட்சி சபையோ பல்லாயிரம் மக்களுடைய விருப்பத்தையும், தேவையையும் கருத்தில்கொள்ளாமல் ஆக்கபூர்வமான வழி காண தவறிவிட்டது. இத்தீர்ப்பினால் நாம் பேருந்து நிறுத்தத்தினை

பயன்படுத்த இயலாமல் போனதுடன் 2004இற்கு முன் இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தற்பொழுது மாற்று வழி காணும் இந்தக் கடமையை நிறைவேற்றும் பெரிய பொறுப்பு உள்ளூராட்சியின் கையில் உள்ளது. இதை நிறைவேற்றினால்தான் பொதுமக்கள் திருக்கோவிலுக்கு யாத்திரையாக வருவதற்கும் சந்திரமாக வழிபாடு செய்வதற்கும் வேண்டிய அடிப்படைத் தேவை நிறைவேறும்.

ஸ்கந்தவேல் தபோவனம் உங்களுடைய ஆலயம், வழிபாட்டுத் தளத்திற்கு வருவது ஒரு அடிப்படையான மனித உரிமை. குழுக்களாக திருக்கோவில் யாத்திரை செல்வது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் ஒரு மாண்புமிகு மரபும் நம்முடைய பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். பக்தர்கள் திருக்கோவில் வந்து செல்லவும், அறநெறியை வலுப்படுத்தவும் ஸ்கந்தவேல் தபோவனத்திற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்துங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகார மையத்திற்கு நம்முடைய சமுதாயத்தின் தேவையை தெரியப்படுத்துங்கள். இந் நிலையை கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கும், உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகார வலை யிலுள்ளவர்களுக்கும் எழுத்து மூலம் வெளிப்படுத்துங்கள். எவ்வாறு எழுதலாம் என்பதற்கு ஒரு மாதிரிக் கடிதத்தினை www.skandavale.org இணையவலைத்தினை காணலாம். அவ்வாறு எழுதும் கடிதங்களின் ஒரு நகலை திருக்கோவில் நிர்வாகத்திற்கும் அனுப்பிவைத்தீர்களானால் சாவச்சிறந்தது. வாருங்கள், நம்முடைய பண்பாட்டினையும், இறை சிந்தனையையும், அறநெறியில் சாத்வீகமாக தெரியப் படுத்துவோம்.

ஸ்கந்தவேல் திருக்கோவில் தபோவனம், கவாமிகள் சபையின் சார்பில் கீழ்க்கண்டவர்களுக்கு தங்கள் கடிதங்களை எழுது மாறு கேட்டுக்கொள்கின்றோம்.



INFORMATION FOR COACH GROUPS AND DEVOTEES WISHING TO VISIT SKANDA VALE MAHASHAKTI TEMPLE ON PILGRIMAGE

Devotees may well be aware that in August 2005 the Temple built a coach park at Skanda Vale accessed via an alternative route to normal Temple traffic. The coach park was built by the members of the Community with charitable funds donated by pilgrims. The decision of the Temple to provide this much needed facility for pilgrims was taken to minimise local traffic congestion caused by coaches transferring pilgrims to minibus shuttles and to reduce the cost of travel and inconvenience for devotees coming on pilgrimage.

Some 90,000 pilgrims per year travel to worship at Skanda Vale and the Temple is very aware that for many devotees who are elderly, frail and disadvantaged organised pilgrimages by coach represent the only feasible way for those people to come to Skanda Vale. Many Temple and Community groups and organisations throughout the UK have provided a much needed service for these people helping them to observe and practice their religion through organising coach groups coming to worship at the Temples of Skanda Vale.

Between August 2005 and October 2006 approximately 150 coaches successfully used the coach park at Skanda Vale. A substantial reduction in traffic congestion was observed on the normal temple route and the safety of pilgrims coming by coach was enhanced by being able to travel directly to the Temple.

A recent high court decision in favour of the Temple confirmed that a full right of access across privately owned land exists for the Temple to bring coaches to the new coach park. The Coach park had been constructed following discussions held in late 2004 with our local councillor, the police and highways department who had also actively sought the Temple to provide parking for coaches using this alternative access. However following completion of the work the council planning department requested a planning application be submitted to regularise the development.

In October 2006 Carmarthenshire County Council planning Committee made the remarkable decision to refuse planning permission. The Temple appealed to the National Assembly for Wales however the appeal was dismissed in March 2007.

It is clear that both Carmarthenshire County Council and the National Assembly planning inspectorate have chosen to ignore the requirements of a 90,000 strong annual congregation and appear to believe that through refusing planning permission they can prevent or restrict pilgrims from freely coming to worship at Skanda Vale.

Most local authorities would celebrate and promote an opportunity to increase diversity and equality especially one that brings peoples of many differing cultures and faiths together to worship in harmony as Skanda Vale has been successful in achieving

over thirty years of work. They fail to understand that it is through the excellence of pilgrim's experience of worship at Skanda Vale that thousands are drawn to our Temples. We have no need to advertise, pilgrims come of their own volition. No charge is ever made by the Temple and our service to humanity extends to many areas including feeding those in need throughout deprived areas of the world and our local hospice service caring for those with a terminal illness.

It is vital to continue to exercise your right to worship freely. Although, as a result of the recent planning decision, coaches are no longer able to directly travel and park at Skanda Vale we advise groups to either travel directly by minibus or if this is not feasible transfer from coach to a privately contracted local minibus shuttle. The Temple does not have the resources or manpower to operate its own shuttle service outside the grounds of Skanda Vale. Transfers from coach to minibus should be arranged away from the village of Llanpumsaint at a suitable safe location. Details of various companies that would operate a shuttle can be obtained from Carmarthenshire Tourist office tel: 01267 231557

Groups still need to apply for permission to come to ensure that pilgrimages are properly organised, coordinated and on a not for profit basis. Application forms can be downloaded from our website www.skandavale.org

Skanda Vale is a registered charity and we have done all we can by funding and building the coach park to provide a practical solution to enable pilgrims to safely travel directly by coach to the Temple. Carmarthenshire County Council has clearly failed, showing no willingness to engage in constructive dialogue. By its decision to refuse planning permission we are not permitted to use the coach park and are back to the position of 2004. The onus has now to be on the council to address the responsibility it has taken upon itself by refusal of planning consent, in finding an alternative solution to provide adequate facilities to enable members of the public to travel to the Temple on pilgrimage and observe their right to freely worship.

Skanda Vale is your Temple. It is a basic human right for Devotees to come to worship. Group pilgrimage to the Temple is at the very heart of culture and religious tradition. Defend Dharma and express your support for Skanda Vale and our service for pilgrims from the ethnic Communities throughout the UK to freely worship God. Take the opportunity to enlighten those in authority to the needs and requirements of the ethnic communities to worship. We suggest you write to the following people, your MP and those who may be of assistance. A model letter is available on our website www.skandavale.org. We would be grateful to receive a copy of your letter.

On behalf of the Council of Swamis, Skanda Vale Temple, Llanpumsaint, Carmarthen, SA33 6JT.

We suggest you write to the following as soon as possible and please send a copy of your letter to the temple.

Mr Mark James

Chief Executive Carmarthenshire County Council
County Hall, Carmarthen, Carmarthenshire SA31 1JP
Tel: 01267 224110 Fax: 01267 224105
Email: MJJames@carmarthenshire.gov.uk

Nick Ainger MP

House of Commons
London SW1A 0AA
Tel: 0207 2192690
Email: aingern@parliament.uk

Christine Gwyther AM

First Floor, 32 Blue Street
Carmarthen SA31 3LE
Tel: 01267 238306
Email: Christine.gwyther@wales.gov.uk



Indian Vegetarian Restaurant.

It is a real pleasure serving you
in the morning by 8.00 am
because your breakfast is ready by then.



The Taste that makes all the difference

! Speciality Restaurant ! Banquet Hall !
! Outdoor Catering !

Mobile: 07951 957847

Tel: 020 89000777

531-533 HIGH ROAD WEMBLEY MIDDLESEX HA0 2DJ U.K. TEL: 020 8795 3555 FAX: 020 8795 3777

[www. Sanghamam.co.uk](http://www.Sanghamam.co.uk)



Better Taste. Better Quality. Better Price!

தாய்நாடு திரும்பும் ? பொருளை உண்டா?



உடன் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

நீங்கள் நன்மை பெறும் வழியில் அனைத்து உதவிகளும் செய்து தர ஆயத்தமாய் உள்ளோம்.

'ஐக கொழுக்க காத்திருக்கின்றோம்'

நாங்கள், IOM

ஏற்கனவே நீங்கள் அகதி அந்தஸ்தை கோரி நிராகரிக்கப்பட்டவராக இருந்தால், நீங்கள் விரும்பினால் உங்களுக்கு தாய்நாட்டு பயண ஒழுங்குகளை மேற்கொள்வோம்.

உங்கள் விமானச்சீட்டிற்கான செலவுகள், இந்நாட்டு விமான நிலையத்திலிருந்து, உங்கள் நாடு வீடு வரை உள்ள செலவுகள் போன்றவற்றைப் பொறுப்பேற்கிறோம்.

உங்கள் பயணத்திற்குத் தேவையான அனுமதிச் சீட்டை பெறுவதற்கு வேண்டிய வழிமுறைகள், பயணத்தின் போது இந்நாட்டிலும் உங்கள் நாட்டிலும் தேவைப்படும் உதவிகள், பயணத்தின் போது மருத்துவ உதவிகள் போன்றவற்றிற்கான ஒழுங்கு முறைகளை மேற்கொள்வோம்.



IOM International Organization for Migration

Westminster Palace Gardens
Artillery Row, London SW1P 1RR

Tel 020 7233 0001
Fax 020 7233 3001
www.iomlondon.org

இவ்விசேட சலுகை 31 மே 2007 மட்டுமே

ஐலின் 2007இல் விண்ணப்பிப்பவர்களுக்கு இச்சலுகை £2500 ஆகக் குறைக்கப்படுகிறது. அதன்பின் விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் வழமையான £1000 சலுகையை பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்.

2007 மே 31ஆம் திகதிக்கு முன் நீங்களாகவே வீடு திரும்ப விரும்பினால் உங்களுக்கும், உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும்

£3500 வீதம் கிடைக்க தகுதியுடையவர்களாவீர்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்! இலவச தொலைபேசி

0800 783 2332

குறிப்பு: IOM ஒரு சர்வதேச தனிப்பட்ட அமைப்பு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கம் அல்ல. நீங்கள் விரும்பினால் மட்டுமே எங்கள் சேவை உங்களுக்கு கிடைக்கும்.



This programme is Co-Funded by the European Union

TEENS



FORUM



Its time for Tamils to stand up to the higher authorities and blackout their innocence!

By: Oru Girl

I went to the *Ethnic minority Task Force* rally held by the Labour party on the 26th of April 2007. This was a rally which was specifically designed for EM (Ethnic Minorities), where they had the chance to ask questions to the panel members including Keith Vaz (Chairman of EM Taskforce) and Jack Straw (Leader of the House of Commons). A large number of Tamils attended the rally with other members of minority groups making up the rest.

Mr Keith Vaz chaired the rally with humour!

Many prominent members of the minority community spoke including the Chairman of Tamils for Labour. He made his five minutes speech (as specifically mentioned by Mr Vaz) which included a brief summary of Tamils progression in the UK and the objectives of *Tamils for labour*. At the end of the speeches the forum was opened for questions.

We had the chance to ask question to Mr Straw but in my opinion it turned out to be a wasted time a demonstration of the unbelievable innocence of my community. A Thamilan gave an introduction about Tamil Eelam and how grateful he is for the rally to be taking place. Mr. Vaz kept repeatedly reminding him that he was supposed to ask questions. But he merrily went on making a speech. Finally and abruptly Mr. Vaz asked him to sit down. What a wasted opportunity! Another gentleman was trying to make a point but then he too was interrupted by Mr Vaz again even

before he finished his question. At this juncture I heard a voice shouting out 'Sorry can you let us finish our question', she was a young Tamil woman who had the courage to stop Mr Vaz from his interruptions. To me she was one of those Tamil Super women, hats off and I did applaud for her attitude!

We had the chance to ask question to Mr Straw but in my opinion it turned out to be a wasted time a demonstration of the unbelievable innocence of my community.

Mr Straw apologised with regard to Mr Vaz's interruption towards the audience and answered the incomplete questions put by the Tamils. His statements were soothing enough relating to the ban on Tamil Tigers in the UK and he also mentioned that he has arranged for a debate to be held in the British Parliament to discuss Tamil political issues.

What was the purpose of paying £15 (Including food) for a rally held by the labour supporters? Was it beneficial? Was food a way to promote the party among the Tamils? These questions kept buzzing in my head. The chairman informed that Mr Straw would be answering more question after dinner. As soon as the

main meeting was closed many made a bee line towards the food instead of going home with disappointment or to go up to Mr Straw to throw more questions at him. Mr Straw left the meeting while people were busy with their dinner! *For God's sake this is a political rally not a family occasion.* This queue for food is practiced regardless wherever we go.

A wasted opportunity


Our first generation gets very chatty when they attend a Tamil social event about their lifestyle and their place in the hierarchy, people with great experience failed to behave or interact with the politicians at the rally. Our community has the knack of ending up having a fight or argument in any social events. Taking that into consideration I always classified us to be **BOLD**; it would have been a privilege if they would have shown 1% of that behaviour verbally in their approach during the question session. I'm pretty sure all of us were proud to be in the rally to show solidarity to the cause of our community. But the sad thing is we were just proud and forgot to air our views!

If anyone had to ask; *how was the Task Force rally?* My answer would be, 'It was absolutely embarrassing, intimidating, humiliating'.

However it was heartening to see us the majority and the effort we put to attend the rally. It's better than paying £25 for a last row seat to watch the South Indian Filmfare performing their "talents".

"You are what you eat"

By: Tharmila Shabanathan
ORU PAPER



not eating anymore MacDonald...". Of course I don't weigh 41 stones but that's beside the point. The lesson that is to be learnt from the man is that 'you should not let any situation exceed a certain point where you yourself can't stop it'. I believe that maybe he lost control of what he was doing and before he knew he was in a position in which nobody could help him.

The programme was to show what was happening in the USA and to warn Britain's junk food loving population of the dangers and side effects.

Once again, we're back with another issue of the Teens Section of ORU PAPER. To all of you regular readers, the ORU PAPER team welcomes you and thanks you for supporting us by reading ORU PAPER and writing to us. Without you readers we would not have come this far and we believe you will continue to support us.

Looking good

This week I've decided to write about something very interesting and important to every one of us. Looking and feeling good about our-self is very important to us mentally and physically. Feeling low and unhappy about who you are and how you look can be a start to a very disastrous end for many. For example, I watched a programme on TV which was documented in America where very fat people were treated and helped to loose weight gained by eating too much. The programme was to show what was happening in the USA and to warn Britain's junk food loving population of the dangers and side effects.

The programme, the name of which I actually forgot, was so revealing. It showed a 30 year old man who weighed 41 stones and was still putting on weight. What was incredible was that since he was little he was putting on weight but it was his self-esteem that really let him down. Watching the programme not only put my whole family in shock but also made me receive comments from my mom saying "See! you are

Almost every one of us care about how we look. We spend hundreds of pounds on clothes make up- and other accessories. It used to be the girls who would be worried about their look but now men are just equal in this matter. Both sexes are crazy on looking their best and in a world which revolves around beauty once you're off the track it's virtually impossible for many to catch up. For example when a woman gets really fat and she feels very sad then unless she is motivated a lot it's not easy going back on a diet and loosing weight. In such cases people tend to give up more easily as it's the easiest way of getting out. What we should all learn is that it's never too late and we must keep fighting till the end whatever the cause.

When I finished watching this programme, I knew exactly what I had to do, which was to cut down on my every day tea and biscuits which was a regular habit of mine. So after this programme some stupid girls like me would have taken the first step to maybe not loosing weight but at least to keep healthy and fit until the day their bodies go under the ground. But the question remains is "why care so much about ourselves and the way we look when at the end it will either be burnt or buried?"



LinkAIR
Travels Limited

Linkair Travels Limited

361 London Road, Croydon, Surrey CR0 3PB

Main agents for Sri Lankan Airlines, Qatar Airways & Kuwait Airways

sales@linkair.co.uk | www.linkair.co.uk



An Indian Holiday

A Memory for a Lifetime



Phone lines open from 7am till 11pm, 7days a week. Book online 24hours a day

For the Best Fares to South India,
Sri Lanka, Far East & all other Worldwide
Destinations

Colombo	£245
Chennai	£190
Trichy	£295
Bangalore	£255

Subject to availability - Taxes extra

For the reservations

ring us on 020 8665 0206 or

Free Phone 0800 310 2727

A Tamil Puberty Ceremony in London



and they were over the moon when I ate their food with tears running down my cheeks.

After the meal I was led onto the stage to have my pics taken together with the young girl, and then she gave me a present. I got a bag with a traditional oil lamp, an orange and some mango leaves. As I made my way back it struck me how fortunate I was to have been invited to this ceremony.

It's not every day you get to go to Tamil Nadu (south India) on a Sunday afternoon.

(http://portent.org/archive/2006-09-16/a_tamil_puberty_ceremony_in_lo)

Tamil Tradition-Kolam



A distinctive cultural tradition of Tamils is beautiful Kolams. "Kolam" refers to decorative artwork drawn on the floor in front of deities in puja rooms or in front of houses. Most often finely ground rice flour is used to make these drawings on wet/moist ground previously sprinkled with water (even dilute solutions of cow-dung cake that gives a darker background to the mud floor). It is a time old cultural tradition of Tamil families going back to many generations. Young girls learn many of these artwork from their mothers, grandmas, aunties. The tamil month of "markazhi" (Dec/Jan) is particularly important when fairly large size Kolams are put in front of the houses. Putting Kolams in front of the houses is very much in practice in south Indian villages. But unfortunately the practice is becoming nearly extinct in metropolitan cities where more and more are living in high-rise apartment buildings.

Evalena

One of the things I love about living in London is the multi-cultural atmosphere. Yes, I know it creates some problems, but overall London is like an enormous melting-pot where people from all over the world live their lives together and accept each other's differences. You can experience things here that you'd rarely come across unless you spent all your time travelling the world.

Last weekend I had the honour of attending a Manjhal Neeratu Vizha, a Tamil puberty ceremony. It was like stepping into the world of Jane Austen, but all the Lizzies and Janes at this party were wearing beautiful saris and expensive jewellery. The idea was the same though. A young girl is introduced to society. Her days as a child are officially over, and now she needs a good husband so that she can continue to bring joy to her family.

The celebration serves the purpose of letting people know that the girl is available for marriage. In rich families this ritual is celebrated almost like a wedding. It goes on for two weeks, and ends in a big party. On the first day the girl is given a turmeric bath by female family members. She is then isolated for two weeks and fed a rich diet. After the isolation period she is given another turmeric bath and goes through a mock wedding. It is a joyous occasion for the family.

The final ceremony, that I attended, is meant to counteract evil influences.

My daughter and I were the only white people out of 250 guests at this ceremony. We arrived to the school where the party was held and were met by a big statue of Ganesha, the Hindu elephant god who so revered his parents that he called them his whole world. A line of beautifully dressed girls greeted all guests and put a yellow and a white bindi on our foreheads. Then we got a little box of sweets and snacks to eat whilst waiting for the celebration to begin. When the girl and her family arrived in a limousine, all the young girls and the female family members walked in procession up the red carpet that led to the scene.

The girl was dressed in a beautiful sari, had a golden veil, and she was wearing a lot of gold. The other girls in the procession were carrying flowers, and the women had trays laid out with ritual gifts like coconut, fruit, sweet meat, mango leaves, seeds, oils, rice etc, all in odd numbers. At the stage, the girl entered her throne and the gifts were placed around her. All the guests were then treated to a big feast with nine different dishes. Most of them hot, but all absolutely delicious!

Throughout the ceremony I think I got as much attention as the girl we were celebrating. People were staring and pointing at me. They loved that I was wearing the bindi,

We have all got the best mum (amma) in the world



By Flora Stanislaus

Hey guys! I hope you liked my previous article. Well, here's another one for you. I would like to really point out that we are all lucky to have such beautiful, caring, loving and intelligent mothers.

I mean if you really look closely into your relationship with your mum, you will realise several things. For example, that you think alike, talk alike, and even act alike. As well as, you might think of something in your heart, and your mum will say out the exact thing you were thinking about. (Yes it's true).

There might be a moment in your life where you will need a shoulder to cry on, but your friends will all be busy. But there will always be someone who loves you more than anyone, who will be available 24/7, which is your mum.

Any advices she gives will always be for the best, and anything she says will always happen. I asked my friend once who her best friend was, and her answer was "My amma", which I think is wonderful.

My honest opinion is that I think all mums are lovely in their own ways.

தகுதி வாய்ந்த அனுபவம் மிக்க
ஆசிரியர்கள் / கிராமாசிரியர்கள் கீழ்க்கண்ட பிரிவுகளுக்கு தேவை



தமிழ் | தமிழ் இலக்கியம்



தபேளா | மிருதங்கம்



பரதநாட்டியம் | வோக்கல்



வயலின் | வீணை



- ▲ ஆங்கிலம்
- ▲ இயற்பியல்
- ▲ வேதியியல் (Including Salters Chemistry)
- ▲ உயிரியல்
- ▲ கணக்கு (Pure Mechanics, Statistics)
- ▲ கணிதம்
- ▲ கணக்கு, பதிவியல்
- ▲ விவங்கியல்
- ▲ கணினி (Computer Science)

PREMIER COLLEGE PRE UNI (UK) LTD Company No: 5249967
32 Exbury Lane, Westcroft, MK 44 FE, Bucks. UK
Tel: 00 44 1908 508 934 | Fax: 00 44 1908 521 619

AIR SAVERS TRAVEL



- We Provide Insurance Service to our customers
- We are ATOL bonded for the protection of our clients

Open 7 Days
a week all major credit
cards accepted

உலகமெல்லாம் பறந்து சென்றுவர...
நம்பிக்கையான நாளையமுள்ள நல்ல
ஏஜென்டுகளை நாடுங்கள்!

AIR SAVERS TRAVEL
90 Leamington Avenue, Morden,
Surrey, SM4 4DN



Tel: 020 8540 2226
Fax: 020 8540 6131
Mob: 07961 401 260

MARKANDAN & UDDIN SOLICITORS

Solicitors & Administrators for Oath
M Markandan LLB A Uddin (Hons) MA LLB Phd-RFL

Tamil House, 720 Romford Rd, London E12 6BT

We specialise in ..

For all your needs in immigration (All aspects upto house of lords),
Commercial & Residential Conveyancing, Employment,
Civil Litigation, Consumer Problems, Last will, Power of Attorney,
Sponsorship Declaration, HSMP, Workpermits

விவாக விண்ணப்பம்

01.02.2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய
அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்தநாட்டில் திருமணம்
புரிவதற்குப் பின் நீங்கள் பிரித்தானிய உள்நுறை அமைப்பின்
முன் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி
விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள்
அனுபவத்தின் தொடர்புகள் உள்ளன.

அகதி விண்ணப்பம்

14 வருட 10 வருட அல்லது 7 வருட வதிலிட தகணம்
விண்ணப்பங்கள் பிரஜாவுரிமை விண்ணப்பத்திற்காக
ஆங்கில மற்றும் வங்குக்கை முறை தேர்ச்சி சம்பந்தமான
ஆலோசனைகள்.

விபத்தில் அல்லது வேலை ஸ்தலத்தில் காயமடைந்திருந்தால்
நட்ட ஈடு கோருவது சம்பந்தமான வினையங்கள் No win no
fee அடிப்படையில்

tel 020 8514 8300 / 07830 285 634
fax 020 8514 8381
email info@msssolicitors.com
Markandan : 07956 386 576
Uddin : 07957 455 670

**Markandan &
Uddin Solicitors**

மிட்டாய் இல்லாமல் வாழலாம்

வடகொரியாவின் பிரதான பத்திரிகையான Rongdo Sinnum, "We can live without candy but not without bullets" என்று எழுதியிருப்பதை 'இனிப்பில்லாமலும் வாழலாம் ஆனால் இனிய வாழ்வில்லாது வாழலாமா?' என்பது போல ஏதாவது கவிதை நடையில் எழுதத்தான் முதலில் எண்ணினேன். "பட்டிகாட்டானுக்கு முட்டாசுக் கடை காட்டியதைப் போல" என்றும் தமிழில் ஒரு பழமொழி இருப்பதால் அதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வடகொரியா நடத்திய இராணுவ அணிவகுப்பைப் பார்த்து வயிறெரிந்து வட அமெரிக்க ஊடகங்கள் அதைப் பற்றி எழுதியிருந்தபோதே மேற்கோளாக இதனையும் குறிப்பிட்டிருந்தார்கள். மூன்றாம் உலக நாடுகள் எதைச் செய்தாலும் இவ்வாறு குத்தலாக எழுதுவதும் குய்யோ முறையோ என்று கத்துவதும் நக்கல் நனைங்களுடன் எழுதுவதிலும் இவர்களுக்கு நிகர் எவருமில்லை. பசியால் சாகும் மக்களைக் காப்பதற்கான படை அணிவகுப்பு என்று குத்தலாக எழுதி அவர்கள் எழுதியதை அவர்களே வாசித்து தங்கள் வாய் காதுவரை கிழிய ஹெக்கெக்கே பிக்கே என்று சிரித்திருப்பார்கள்.

சதாம் குசேனை விரட்டியடித்த ஈராக் போரில் CNN இல் வர்ணித்தது போல ஈராக் படையை ஒரு தூசுதும்பு விடாது அடியோடு துடைத்துச் சென்றிருந்தால் ஈராக் போர் என்னோ முடிந்திருக்கும். இன்றைக்கும் எழுந்து கொண்டிருக்கின்ற தூசுக்கும் தும்புக்கும் என்ன காரணம் என்று அவர்களைத் தான் கேட்டுப்பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரில் ஈராக் போர் இன்னும் முடியவில்லை என்றே கூறுவேன்.

1969ஆம் ஆண்டு ஆறுநாள் போரில் அரபு நாடுகளை அடித்துப் பிடித்த இஸ்ரவேலை மெச்சவேண்டும். சின்னஞ்சிறிய நாடு உலகை விழிகளை உயர்த்திப் பார்க்க வைத்தது. அதிரடி இஸ்ரவேலையும் அதை வழிநடத்திய தளபதி மோசே தயானையும் மறக்கமுடியுமா? அத்தனை வெற்றிக்கும் அடிகோலிய அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றித்தான் சொல்கின்றேன். இஸ்ரவேலின் அந்த மாபெரும் வெற்றிக்கு அமெரிக்காவின் உதவிதான் காரணம் என்று சொல்வோரும் நம்புவோரும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி என்றால் அண்மையில் நடந்த இஸ்ரவேலிய லெபனான் யுத்தத்திலும் இஸ்ரவேல் வென்றிருக்கவேண்டுமே?

அன்றைய ஆறுநாள் யுத்தத்தில் அளப்பரிய சாதனை படைத்த இஸ்ரவேல் இன்றைய யுத்தத்தில் ஹிஸ்புல்லாவிடம் திணறியதே. நாட்கள் வாரங்களாகி மாதங்களான போதும் வெல்லவே முடியாது பின்வாங்கியதே. வெற்றிக்கு எப்போதும் ஒரே சமனாகுதான். 'பலம் வேகம் விவேகம்' அது சரியான விகிதத்தில் கலந்து வரும் போது வெற்றி தேடி வந்துவிடும். அது இம்முறை ஹிஸ்புல்லாவிடம் நிறையவே இருந்தது. தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பத்தை அது சிறப்பாகவே கையாண்டது. இதுவே ஹிஸ்புல்லாவின் வெற்றிக்கு வழிகோலியது என்பது போரியல் நிபுணர்களின் கணிப்பு.

ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரவேலிடம் பட்ட அவமானத்தை இப்போதுதான் துடைத்துக்கொள்ள முடிந்தது என்று அரபுலகமே அதைக் கொண்டாடியது. அமெரிக்காதான் பின்புலமாக இருந்திருக்கும் என்று நம்பினாலும் கூட அமெரிக்காவே நேரடியாகக் களமிறங்கிய

ஈராக் ஆப்கானிஸ்தான் போர் முனைகளில் வெற்றி காணமுடியாது அமெரிக்கர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்களே.

இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது போராடும் மக்களின் மனோபலம், வெற்றியின் சமன்பாடு எப்போதும் ஒன்றுதான். இது இப்படியிருக்க இந்தியா எங்களுக்கு உதவி செய்யும். சர்வதேச சமூகம் நமது பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று இன்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்களும் நமக்குள் இருக்கத்தான் செய்கிறார்கள். வடகிழக்கில் விடுதலைப் புலிகள் தும்மினாலே இந்தியாவிற்குக் கரவடி எடுத்து போவவர்கள்தான் இவர்கள். அழகான அக்காவிற்கு வில்லன் நம்பியார் தரும் மிட்டாய்களுக்காக காது கவியும் வாங்கிக் கொடுக்கும் பிள்ளைப் பூச்சிகள் என்பதற்கப்பால் இவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.

அமைதிப் படையை ஆக்கிரமிப்புப் படையாக்கிய காரணத்தாக்களில் ஒருவரே இப்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருக்கிறார். தமிழ்நாட்டின் துறைமுகப்பட்டினங்களைத் தகர்ப்பதற்காக தற்கொலைப்படையாளிகள் தமிழ் நாட்டில் ஊடுருவியிருப்பதாக செய்திகள் கசிய விடப்பட்டிருக்கிறது. உபியில் முலாயம் சிங்கிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற ஜெயலலிதா 'நிழலின் அருமை வெயிலிலே தெரியும்' என்ற தமிழ்ப் பழமொழியைத் தமிழிலேயே சொல்லி அசத்தி இருக்கின்றார்கள். தன் ஆட்சி என்ற வெப்பத்தின் குடுதாங்க முடியாது தான் தமிழக மக்கள் நிலைத் தேடி வேறு ஒரு ஆட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை இவர் எண்ணிப் பார்க்க வேண்டும். இவரும் இப்போதெல்லாம் பரபரப்பு வேண்டி சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளியின் நிலைக்கு இறங்கிக் கொண்டிருக்கிறார்.


விடுதலைப் புலிகளால் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகளும் ஈழத்துத் தமிழ் மக்களும் இவர்களைப் போலவே வேலை வெட்டியில்லாதவர்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கின்றார் போலிருக்கிறது. இவ்வாறான பார்ப்பனப் பயங்கரவாதிகள் கையில் இந்திய அரசியலும் கொள்கை வகுப்பும் இருக்கும் வரை இவ்வாறான குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் கொள்கையும் ஒரே நேர் கோடாகவே இருக்கிறது. தன்னை எந்த ஒரே அளவை வைத்துக்கொண்டே வரைந்து கொண்டிருக்கிறார்கள். தன் அரசியல் பொருளாதார நலன்களுக்கப்பால் வேறு நலன்களே இல்லை என்பதுபோல் கண்வளை முடிக்கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ளாது சுத்ததீரம் என்பதை யாரோ கொண்டு வந்து கொடுக்கப் போவதைப் போல தட்டுடன் காத்திருக்கிறார்கள் சிலர். காத்திருப்பவர்கள் காத்திருக்க காரிய மாற்றுபவர்கள் ஆற்றத்தான் போகிறார்கள். வெற்றியின் சமன்பாடு எப்போதும் ஒன்றுதான். அது பலம், வேகம், விவேகம். இவை சரியான விகிதத்தில் கலந்து வரும் போது வெற்றி தேடி வரும். இந்த வெற்றியை அடைவதற்கு நாம் மேலுள்ள வாக்கியத்தை மறந்து விட முடியாது. 'மிட்டாய் இல்லாமலும் வாழலாம்... எங்கள் மண்ணை மறந்து வாழமுடியாது...'

சி.செ.சிங்காரவேலர்

கேள்வி பதில்

அஞ்சலா ஜெகநாதன்
(மூலிகை மருத்துவர்)



கேள்வி : எனது மகனுக்கு ஐந்து வயதாகிறது. அவனுக்கு ஓரிடத்தில் தரிப்பது முடியாத காரியம். ஐந்து பத்து நிமிடங்களுக்கு தன்னும் கவனஞ் செலுத்த மாட்டான். இதனால் பள்ளியில் படிப்பதும் விட்டு வேலை செய்வதும் அவனுக்கு கடினமாகவுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் இவனைக் குறை கூறுகிறார்கள். பல நடவடிக்கை இவ்வாறு குறை கூறிய பின்னர் தற்பொழுது எனது மகன் இந்நிலையிலிருந்து திருந்தி வராது போனால் பிள்ளைகளுக்கான விசேட தேவைகளுக்கான பாடசாலைக்கு (special needs school) அனுப்ப வேண்டி வரும் என அறிவித்திருக்கிறார்கள். எனக்கு மகனை அந்தப் பாடசாலைக்கு அனுப்ப விரும்பவில்லை. எனது மகனின் இந்நிலை நீங்க ஏதாவது வழி உண்டா? ஆலோசனை சொல்வீர்களா?

பதில் : நீங்கள் சொல்வதை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது உங்கள் மகன் மன உடலமைதி இல்லாநிலை (restlessness) வழமைக்கு மாறான துடியாட்டம் (Hyperactive) போதிய கவனஞ் செலுத்த முடியாதநிலை போன்றவற்றில் ஒன்று அல்லது சில நிலைகளின் சேர்மானங்களால் அவதிப்படுகிறார் எனக் கருதுகிறேன். இந்நிலையானது பிள்ளைகளின் கற்கும் திறனையும் ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுவதையும் குறைத்து விடுகின்றது. ஆயினும் இவர்களை 'மக்கு' பிள்ளைகள் எனக் குறித்து விட முடியாது.

இன்றைய நாட்களில் பிள்ளைகளில் பொதுவாக காணக்கூடிய இந்நிலைக்கு (Hyperactivity) அவர்களின் உணவிலுள்ள உடலின் நரம்புத் தொகுதி ஊக்கிகளும் (stimulants) மூளை விருத்திக்கு தேவையான இரசாயனங்களின் (Essential brain chemicals) குறைபாடும் காரணங்களாகின்றன என கருதுவதற்கு இடமுண்டு. என்னைத் தன்மை கொண்ட மீன் வகைகளில் காணப்படும் Omega 3 எனப்படும் நிரம்பாத கொழுப்பமிலங்கள் (Poly unsaturated fatty acids) ஆரோக்கியமான மூளை விருத்திக்கு மிகவும் அவசியமானதாகும்.

மேலும் இவை இதயம் மூட்டுக்கள் போன்றவற்றின் நலனுக்கும் முக்கியமானதாகும். இந்நிலைக்கு veg EPA என்னும் (3-cieo sapentanoic acid) குறைதிரப்பியையும் Bacopa plus எனப்படும் மூலிகைக் கலவையையும் பயன்படுத்தலாம். மூலிகைக் கலவையானது பிள்ளைகளின் உடல் - மன அமைதிநிலையை ஏற்படுத்துவதற்கும் கவனிக்கும் திறனற்றவை மேம்படுத்துவதற்குமாக சேர்மானம் செய்யப்பட்டுள்ளது.

உணவில் எல்லா வகையான ஊக்கிகளையும் செயற்கையான நிறமூட்டிகள் பதார்த்த பாதுகாப்பு பொருட்கள் preservatives போன்றவற்றை முற்றாகத் தவிர்த்து வேண்டும். உணவிலும் பாணங்களிலும் குறைந்தளவு சீனியைப் பயன்படுத்துவதோடு உடனடியாகப் பெறப்பட்ட காப்பறி பழவகைகளை உண்ண வேண்டும்.

முன் தயாரிக்கப்பட்ட உணவுகள் பாதுகாக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். என்னைத் தன்மை கொண்ட மீன் வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் மேற்கூறப்பட்டவற்றை 2-3 மாதங்களுக்கு கடைப்பிடித்து வரும் போது நல்ல முன்னேற்றம் தென்படும். இன்னும் மேலதிகமான விபரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

HERBA NATURELLE

- ★ Hair Dye, அழகு சாதனப் பொருட்கள்
- ★ Vitamins & Minerals
- ★ உடற்பயிற்சிக்கான யோனாக்கு வகைகள்
- ★ உடல் எடை குறைப்புக்கான மருந்துகள்
- ★ மூலிகை மருந்துகள்



வெளிவந்துவிட்டது
இலவச மருத்துவ இலம்
"ஆரோக்கிய வாழ்வு"
பெற்றுக்கொள்வதில் தமிழ் கூடிகள்
ஆவனாகினை நாடலாம்

மருத்துவ ஆலோசனைகளுக்கு, மூலிகை மருத்துவ அஞ்சலா ஜெகநாதன் - 020 8765 9015

HERBA NATURELLE Natural Health Centre, 1410, London Road, Norbury SW17 4BZ

Tel: +44 (0) 20 8765 9015 / Email: sales@herbanaturelle.com / Web: www.herbanaturelle.com

தந்தை செல்வாவின் கனவு நனவாகும் நாள் விரைவில்



கடந்த ஏப்பிரல் 26ம் திகதி கழிந்த தந்தை சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர் அரசியலில் ஒரு தீர்க்கதரிசியாக விளங்கிய பெருந்தலைவர் தந்தை செல்வா. இலங்கைத்தீவு பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னர், ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை சரியாக மதிப்பீடு செய்து அதன்படி செயலாற்றியவர் அவர். தமிழர் தாயகத்தில் ஒரு சுதந்திரத் தமிழரசு அமைப்பதன் மூலமே தமிழர் சுயகௌரவத்துடன் வாழமுடியுமென்ற தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டவர்.

ஈழத்தில் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு வித்திட்ட தந்தை செல்வா 1949ல் உருவாக்கிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடிப்படைக்கொள்கை பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

- இலங்கையின் அரசியல் மொழியாக சிங்களமும் தமிழும் சமஅந்தஸ்துடன் இருத்தல்வேண்டும்.

- வடகிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் முற்றாக நிறுத்தப்படல் வேண்டும்

- மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை குடியுரிமை வழங்கப்படவேண்டும்.

- தமிழர் தாயகத்தில் தமிழரசு ஒன்றை அமைப்பதற்கு ஒற்றை ஆட்சிமுறையை மாற்றி சமஷ்டி அரசியல் திட்டத்தைக் கொண்டுவருதல்.

சமாதான வழியில் இந்த இலட்சியத்தை அடைவதற்காக தந்தை செல்வா தலைமையில் 30 வருடகாலமாக அமைதி வழிப்போராட்டம் நடைபெற்றது. அவற்றை சிங்கள இனவாத அரசுகள் இராணுவ பலத்தால் நசுக்கின. அவர் இலங்கை அரசுத் தலைவர்களுடன் செய்துகொண்ட இரு ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன.

1972ல் சிறிமாவோ அம்மையார் இடதுசாரிகளுடன் இணைந்து நடத்திய மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய குடியரசுச் சட்டம் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைக்கு குழிபறித்தது. பிரித்தானிய அரசினால் சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்பிற்கென வழங்கப்பட்ட 29வது சரத்து முற்றாக நீக்கப்பட்டது.

சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென நீண்டகாலமாக குரல் எழுப்பி வந்த இடதுசாரி இயக்கத் தலைவர் டாக்டர் கொல்வின் ஆர்.டி சில்வா வினால் தயாரிக்கப்பட்ட புதிய குடியரசியல் யாப்பில் தமிழர்களின் உரிமைகள் முற்றாக நீக்கப்பட்டது.

இனிஎந்தச் சிங்களத்தலைவர்களையும் நம்ப முடியாது என்று கொதித்தெழுந்த தந்தை செல்வா புதிய அரசியல் சட்டத்தைத் தீவிரமாக எதிர்க்க இதர தமிழ் அரசியல் கட்சிகளை

அணிதிரட்டி 1972ல் தமிழர்கூட்டணியை அமைத்தார்.

இந்தக் கூட்டணி அமைக்கப்பட்ட பின்னரும் அமைதி வழியில் நம்பிக்கைகொண்ட தந்தை செல்வா பின்வரும் ஆறு அம்சக் கோரிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்குங்கள் என அரசிடம் கேட்டார்.

- அரசியல் யாப்பில் தமிழுக்கும் சிங்களத்திற்கும் சமஅந்தஸ்து தரப்பட வேண்டும்.

- நாடற்றவர்கள், நெடுங்காலம் வாழ்ந்தவர்கள் எனப்படும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படல் வேண்டும்.

- மதச் சார்பற்று சகல மதங்களுக்கும் சம உரிமை உறுதிப்படுத்தல்வேண்டும்.

- சகல இன மக்களும் அவரவர் பண்பாடுகள் அடிப்படையில், அடிப்படை உரிமைகள், சமவாய்ப்பு, சுதந்திரம் அரசியல் சட்டமூலம் உறுதிப் படுத்தப்படல்வேண்டும்.

- தீண்டாமை, சாதீவேறுபாடுகள் ஒழிப்பு.

- அதிகாரப் பரவலாக்கல்மூலம் மத்திய அரசின் அதிகாரங்கள் மக்கள் அதிகாரங்களாக மாற்றுதல்.

தந்தை செல்வாவினது மிகக் குறைந்த கோரிக்கைகளைக்கூட பரிசீலிக்க சிங்கள அரசு மறுத்ததன் பிரகாரம், தந்தை செல்வா கூட்டாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு தனித்தமிழீழமே மாற்றமுடியாத ஒரே முடிவு எனப் பிரகடனப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

தமிழ் மக்கள் புதிய அரசியல் அமைப்பை ஏற்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக இடைத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி தமது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். மூன்று வருடங்களாக காங்கேசன் துறைக்கான

தேர்தலை நடத்த அரசு தயங்கியது. பின்னர் 1975ல் தேர்தல் நடத்தியபோது ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட வி. பொன்னம்பலம் என்பவர் திரு. செல்வநாயத்திடம் படுதோல்வி அடைந்தார்.

தந்தை செல்வாவின் தீர்க்கதரிசமான முடிவுகள் இன்று நிதர்சனமாகி வருகிறது.

விடுதலைப் புலிகளுடன் மூன்றாம் தரப்பு நாட்டின் மத்தியஸ்துடன் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்கள இனவாத அரசு உசாத்னம்செய்து தமிழ்மக்கள் மீது இன்று கொடு யுத்தத்தை நடாத்திவருகிறது. சிங்கள அரசிடமிருந்து எதையும் கேட்டுப் பெறமுடியாது என்ற தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனம் நிரூபணமாகி வருகிறது.

இன்றைய தமிழர் தாயகம் தனிநாடாக (DefactoState) தன்னைநிலைநாட்டிக்கொண்டிருக்கிறதென்பது எவராலும் மறைக்க முடியாத உண்மையாகும். இதனை இன்று உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் நிரூபணமாகிறது.

தமிழீழம் என அழைக்கப்படும் வடகிழக்கு மாகாணங்கள் அடங்கிய பிரதேசங்களில் கடற் பிரதேசங்கள் உட்பட குறிப்பிட்ட திட்ட வட்டமான பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பூரணக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள் என்பதை ஸ்ரீ லங்கா உட்பட உலக நாடுகள் நன்கு அறிந்து உள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஸாவின் சிங்கள இனவாத அரசு மேற்கொண்டுவரும் இனஒழிப்பு நடவடிக்கை விரைவில் தமிழீழப் பிரகடனத்திற்கே இட்டுச்செல்லும். தந்தை செல்வா கூறிய தீர்க்கதரிசனம் அத் தலைவர் மறைந்த 30வது நினைவாண்டில் நிறைவேறும் சாத்தியம் உருவாகி வருகிறது.

- ஐ.தி.சம்பந்தன்

Residential Mortgages & Commercial Loans for Business

Contact:

Sri

297 High Street North,
Manor Park,
London E12 6SL

Tel: 020 8475 0755

Fax: 020 8470 4755

Mob: 07803 600 543



Mortgages

Re-Mortgages
(Raising Funds to Start Own
Business and Other Needs)
Secured Loans

Commercial Loans

Shops
Petrol Stations
Restaurants
Care Homes Etc.

Loans will be arranged for lease hold and free hold businesses

Arrangements are made to meet the senior business manager from leading banks in our premises to fulfil your business loan requirements.

Please contact on these no's

whatever your needs, Regarding Your Mortgages or Commercial Loans

சிறுகதை

பிரசவம்



“ஏங்க கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குங்க கொஞ்சம் சீக்கிரமாக ஆபிஸுலேர்ந்து வந்திருங்க”

“ஐய்யைய்யோ...இப்போ கிளம்பினா கூட வரதுக்கு முக்கால் மணிநேரம் ஆகுமோ? நான் வேணா ஜெய்கிட்டே போன் பண்ணி வரச் சொல்லட்டுமா?”

“வேண்டாம் நீங்க வாங்க...அதுவரைக்கும் பொறுத்துப்பேன்...”

“சரிம்மா உடனே கிளம்பறேன்”

அரக்க பரக்க வீட்டுக்கு சென்றடைந்த போது உதட்டைக் கடித்துக் கொண்டு சுவற்றைப் பிடித்து நின்று கொண்டிருந்தாள்

“ரொம்ப வலிக்குதா...ஆஸ்பத்திரிக்கு கிளம்பிப் போலாமா? ஆம்புலன்ஸ் கூப்பிட்டுமா?”

“வேண்டாம் வலி அப்படியே தான் இருக்கு கூடல...ஆனா வலிச்சிக்கிட்டே இருக்கு”

“இரு நான் வேணா போன் பண்ணிக் கேக்கறேன்”

“வலி கூடுகிறதா, உதிர்ப் போக்கு இருக்கா? பனிக் குடும் உடைந்த மாதிரி தோன்றுகிறதா? நீர் வருகிறதா? எப்போ வலி ஆரம்பித்தது? ஆயிரெத்தெட்டு கேள்வி கேக்கிறாங்க...அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்...அப்போ பார்த்துட்டு வாங்கன்னு சொல்லறாங்க...எனக்கென்னவோ பயமா இருக்குடா கிளப்பி போயிரலாம்...”

வலிக்கு கடித்துக் கொண்டிருந்த அவளின் உதட்டின் ஓரத்தில் கீற்றாய் ஒரு முறுவல்.

“பொண்டாட்டி மேல அவ்வளவு கரிசனமா?..”

“நக்கல் விடற நேரமா இது? நானே உதறிக் கிட்டு இருக்கேன்”

“இல்லைங்க இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு கிளம்பலாம் அங்க காத்திட்டு இருக்க வைச்சிருவாங்க எனக்கு அங்க போனா ரொம்ப அன் சரியா இருக்கும்”

அவள் விழியோரங்களில் கண்ணீர் எட்டிப் பார்த்திருந்தது. உதட்டை மறுபடியும் கடித்துக் கொண்டு கையைப் பிடித்துக் கொண்டாள்.

“எதாவது சூடா குடிக்க போட்டு தரவா? கற்பகரட்சாம்பிகை விளக்கெண்ணை இருக்கு அம்மா வலி வந்தவுடனே வயித்துல தடவ சொன்னாங்க...”

அவள் என் கைகளை இறுக்கியதிலிருந்து வலி கூடியிருப்பது தெரிந்தது.

“இதப் பாரு லாகத்தனமா பிகேவ் பண்ணாத நான் டாக்ஸிக்கு சொல்றேன் போயிடலாம்.. இதுக்குத்தான் இங்க வேணாம் ஊர்ல வைச்சிக் கலாமன்னு சொன்னேன்...தெரியத்துக்கு கூட ஒருததரும் இல்லாம்...என்ன...”

வாயைப் பொத்தினாள்.

“இப்படியே பொலம்பிக்கிட்டிருந்தா எனக்கும் தெரியம் போயிடும்...கொஞ்சம் வாயை முடிக்கிட்டு இருக்கியா?”

“இதுக்குத் தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்”

“என்ன வேண்டாம்ன்னு...?? ...யாரு நீ...?”

வலிக்கு நடுவிலும் குறும்பாக சிரித்தாள்.

“போட்டேன்னா தெரியுமா...நான் குழந்தை பத்தி சொன்னேன். இப்போ வேண்டாம்னு நான் சொல்லலை? ஆமா நீ என்ன வலின்னு சொல்லிட்டு என்ன நக்கல் விட்டுக்கிட்டு இருக்க...உண்மையிலேயாவா...இல்ல சும்மா சீன் போட்டு என்னை கலங்கடிக்கிறியா?..”

அவள் நடிக்கவில்லை என்று தெரிந்தும் பேச்சுப் போக்கு காட்டினேன்.

“அம்மா....”

என்று அவள் முனகிய போது டாக்ஸி வந்திருந்தது.

“மேடு பள்ளம் பார்த்துப் போங்க ப்ளீஸ், வேகமா வேண்டாம் ஆனா சீக்கிரமா போங்க.. அந்த வழி சுத்து இப்படி போங்க...”

ஆஸ்பத்திரி வந்த போது அவளால் இறங்க முடியவில்லை கையை இறுக்க பிடித்துக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்.

“முடியலையா...”

“கொஞ்சம் பொறுத்துக்கோடா நான் போய் ஸ்ட்ரெட்சர் எடுத்துட்டு வரேன்...”

“எக்ஸ்க்யூஸ்மி என் மனைவிக்கு பிரசவம்... ரொம்ப முடியவில்லை டாக்ஸியில் இருக்கிறாள்...ப்ளீஸ் டாக்டரைக் கூப்பிடுங்கள்... ஸ்ட்ரெட்சர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கள் ப்ளீஸ் சீக்கிரம்...”

“உங்கள் மனைவி எங்கே? உள்ளே கூட்டிக் கொண்டு வாருங்கள்”

“அவள் வலியில் இருக்கிறாள்...வெளியே டாக்ஸியில்”

“ப்ரவாயில்லா மிஸ்டர்...அட்ஜஸ்ட் செய்து வரச்சொல்லுங்கள்...ஸ்ட்ரெட்சர் வாட்டிலிருந்து வரணும்...டாக்டர் வரமாட்டான் நீர்ஸ் தான் வந்து

பார்ப்பார்...இப்பொழுது ஒரு பேஷண்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்...பனிக் குடம் உடைந்துவிட்டதா?..”

“என்ன விளையாடறீங்களா...நான் என் மனைவிக்கு முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்...நீங்க கூலா கதை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்...”

“நீங்கள் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள்...முதலில் அமைதியாகுங்கள்...”

“என்னங்க...அங்கே என் மனைவி துடிச்சிட்டு இருக்கா...நீங்க அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...அவள முதல்ல அட்மிட் பண்ணுங்க...அப்பறம் நாம பேசுவோம்...மேனேஜர் கூப்பிடுங்க...”

“பதட்டப்பட்டால் ஒன்றும் ஆகாது மிஸ்டர்.... நீர்ஸ் வந்து பார்ப்பார்...இல்லையென்றால் ஸ்ட்ரெச்சருக்கு காத்திருக்க வேண்டும்...”

டாக்ஸிக்கு ஓடிப் போய் பார்த்தால் டிரைவர் ஓரமாய் நின்று கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்தான். அவள் கசங்கிப் போய் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் பொறுத்துக்கோம்மா...இப்போ வந்துருவாங்க...என் கையப் பிடிச்சிக்கோ...கடவுள் நினைச்சிக்கோ...தோ வந்துரு வாங்க...” ஓடிசலாய் ஒரு நீர்ஸ் வந்தாள்..

“யாருக்கு பிரசவம்...”

“அதோ தடிமாடு மாதிரி தம்மடிச்சிக்கிட்டு இருக்கானே அவனுக்குத் தான் பிரசவம்.. என்னா விளையாடுறீங்களா...இங்க ஒரு பொம்பளை தானே இருக்கா?...இதோ என் மனைவிக்குதான்...கொஞ்சம் சீக்கிரம் பாருங்கள் ப்ளீஸ்”

“நான் நீ படுகிற டென்ஷனைப் பார்த்து உனக்குத் தான் பிரசவமோன்னு நினைச்சேன்...ரொம்ப கவலைப் படுகிறாயாமே...புதுப் பொண்டாட்டியா?”

நாசமாப் போடி...நீயும் உன் கடி ஜோக்கும்..

“நீங்க இந்த மாதிரி கடி ஜோக்கடிக்காமல் என் மனைவியைப் பார்த்தால் கொஞ்சம் சொஸ்தமாயிருக்கும்”

“ஓகேஓகே டென்ஷனாகதேமேன்...நீ அவளை ரொம்ப பயமுறுத்திவிடா...இதே லட்சணத் ஹல நீ இவன பிரசவ அறையிலும் வந்து டென்ஷன் படுத்தினாய்ளனல்...சுஷப் பிரசவம் ஆன மாதிரி தான்...ஐர்க்கிரதை”

நான் அதற்கப்புறம் கொஞ்சம் அடக்கிக் கொண்டேன்.

வீல் சேரில் கூட்டிப் போய் ஓர் அறையில் படுக்க வைத்து ரெண்டு முனு செக் செய்தார்கள். அவர்களுக்கும் ஏதோ பேசிக் கொண்டே வெளியே போய்விட்டார்கள்.

“என்னங்க எதாவது காம்ப்ளிகேஷனா?..”

“அதெல்லாம் ஒன்றுமில்லை...நீங்க அவளுடன் நில்லுங்கள் இன்னொரு நீர்ஸ் வந்து பார்ப்பார்”

“என்னம்மோ திடீர்ன்னு கொஞ்சம் வலி

குறைஞ்ச மாதிரி இருக்கு”

“வாய முடிக்கிட்டு இருடி ஏற்கனவே லட்சணமா பார்க்கிறா...அவ காதுல விழுந்திடப் போகுது...அப்பறம் வீட்டுக்குப் போயிட்டு அப்பறமா வானு சொல்லிடுவா...”

இன்னொரு குண்டு நீர்ஸ் வந்து ஒரு ஊசி போட்டார். பக்கத்திலிருந்த பைலை எடுத்துப் பார்த்துவிட்டு

“நீ வலிதெரியாமல் இருக்க ஊசி கேட்கவில்லையா?”

என்று கேட்டார்.

நாங்கள் முழித்ததுலேர்ந்தே இல்லை என்று புரிந்து கொண்டு..

“ரொம்ப வலிச்சா இந்த டியூப்பை வாயில் வைத்து உறிஞ்சிக்கொள்...”

என்று சொன்னார்.

“பெயின் கில்லரா?..”

“இல்ல பெத்தடின்...வலி தெரியாமல் இருக்கும்”

“எனக்கு வேண்டாம்மா..”

நேரமாக நேரமாக வலியெடுக்க ஆரம்பித்தது. கட்டில் கம்பியைப் பிடித்துக்கொண்டு முக்கினாள், முனகினாள்.

“ரொம்ப முடியலையா...”

என்று என் கையைப் பிடித்துக்கொண்ட போது எனக்கு மனதைப் பிசைந்தது. சும்மாவே லேசாக அடிபட்டாலே பதறும் அவள் எப்படி பிரசவ வலி பொறுக்கப் போகிறாள் என்று பயமாக இருந்தது.

“இந்தா இத வாயில் வெச்சு உறிஞ்சு...வலி தெரியாமல் இருக்கும்...”

வலி அவளை அளிச்சையாக பெத்தடின் குழாயை வாயில் பொருத்தி உறிஞ்ச வைத்தது.

என் கைகளை இறுக்கிக் கொண்டாள்... படுக்கை லேசாக நனைந்த மாதிரி இருந்தது. ஓடிப் போய் நீர்ஸை கூப்பிட்டேன்.

“பனிக் குடம் உடைந்துவிட்டதா?”

ஓடி வந்து பார்த்தார்கள்.

“இல்லை...இங்குமில்லை...இப்பொழுது தான் நல்ல வலி எடுத்து பனிக் குடம் உடைய ஆரம்பித்திருக்கிறது. வலியை அடக்கிக் கொள்ளாதே...முக்கவேண்டும் போய் இருந்தால் பயப்படாமல் முக்கு...”

ரத்த அழுத்தம் சோதனை செய்தார்கள். அவள் கிண்கள் சொடுக்கியிருந்தன.

“இதோ பார் இனிமேல் நீ சோர்ந்து போகக் கூடாது...அந்தக் குழிக்குட இனிமேல் உறிஞ்சாதே...நின்றுக் முக்கு...புடி...புடி...”

“இல்லை முடியலை...காஸில் தரம்பு இழுத்துக் கொள்கிறது...என்கால் முடியலையா...”

(தொடர்ச்சி 33ம் பக்கத்தில்)

Tamsons

Accountancy & Tax Consultancy Ltd.

- * Accountancy & Auditing
- * Business Start up Advice
- * Business Plans & Cash Flow Forecasts
- * Personal tax Affairs & Self Assessment
- * Company Tax Affairs & Company Tax Return (Corporation)
- * Preparing VAT, Payroll for the Sole Trader
- * Partnership & Limited Companies

- * Company Formation
- * Attending VAT & PAYE visits
- * Discrecher & Construction
- * Industry Services
- * Tax Investigations
- * Dividend Accounts
- * & Accounts Reports

65, Southlands Road, Bromley, Kent BR2 9QR

Tel: 020 8313 0800

ஒரு பேப்பருக்காக ஒரு பேட்டி



(70 களின் நடுப்பகுதி) திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் திரு. கே.ஜே. ஜேகதாஸ் ஆகியோரின் பாடல்களின் ஆளுமையும் எனக்கு மெல்லிசைப் பாடல்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பின்னர் தொழில் காரணமாக கொழும்புக்குச் சென்று அங்கு பணியாற்றும் காலத்தில் இலங்கை வானொலியில் மெல்லிசைக் கலைஞராய் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு பணியாற்றிய 8 வருடங்களில் சுமார் 200 வரையான மெல்லிசைப் பாடல்களைப் பாடியிருப்பேன்.

நீங்கள் பாடிய 'ஓ வண்டிக்காரா..' என்ற பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாகி இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

உண்மைதான். அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட, பாடப்பட்ட பாடல்து. 1981இல் என்று நினைக்கிறேன். இலங்கை அவைக்காற்றுக்கலைக்கழகத்தினர் எங்கள் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும், எமக்கென்று தனித்துவமான இசை வடிவத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலே நம் நாட்டுக் கலைஞர்களைக் கொண்டு 'கானசாகரம்' இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அந்த நிகழ்ச்சியிலே நான் 'ஓ வண்டிக்காரா' என்ற பாடலைப் பாடினேன். இது சபையோரிடத்திலே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்தப் பாடல் இலங்கை வானொலியிலும் இடம்பெற்று பலரையும் சென்றடைந்தது.

இந்தப் பாடலின் வெற்றிக்கு நீலாவாணன் அவர்களின் வரிகளும் கண்ணன் நேசன் அவர்களின் இனிய இசையும் பெரும் பங்காற்றியது என்பதையும் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

தமிழ் சினிமாப் பாடல்களைப் போல ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் எம்மவர்களால் அடிக்கடி முணுமுணுக்கப்படுவதில்லையே. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஊடகங்கள் எமது இசைக்கு சரியான முக்கியத்துவத்தைத் தராததே இதற்கு முக்கியமான காரணம். உதாரணமாக வானொலிகளையோ தொலைக்காட்சிகளையோ எடுத்துக் கொள்ளால் அவை எப்போதும் சினிமாப் பாடல்களையே ஒளி(ல)பரப்புகின்றன.

வேண்டுமானால் ஒரு அரைமணிநேரத்தைத் தான் எமது பாடல்களை ஒலிபரப்புவதற்கு நடுகின்றன. இந்த நிலையில் மக்கள் அடிக்கடி ஈழத்துப் பாடல்களைக் கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. எனவே சினிமாப் பாடல்கள் அவர்களது மனதில் பதிந்து விடுவது போல மெல்லிசைப் பாடல்கள் பதிந்து விடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடுகிறது.

அதற்காக மெல்லிசைப் பாடல்கள் நரங் குறைந்தவை என்றோ கவிநயம் அற்றவை யென்றோ அர்த்தமல்ல.

இன்றைய சினிமாப் பாடல்கள் குறித்த உங்கள் கருத்து...

அந்தக் காலத்துப் பாடல்கள் போல கவிநயம் மிக்க சங்கீதம் கலந்த பாடல்கள் இப்போதும் வருகின்றன என்றாலும் வேகமான இசையுடன் கூடிய குத்துப் பாடல்களே அதிகம் வருகின்றன என்பது உண்மை.

ஆனாலும் இன்றைய இளந்தலைமுறை அத்தகைய பாடல்களையே வரவேற்கின்றன என்பதால் இதனைத் தலைமுறை இடைவெளி என்று எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

புலத்தில் வாழும் இளந்தலைமுறையினர் மத்தியில் மெல்லிசைத் துறையிலான ஆர்வம் எப்படியிருக்கிறது?

ஆரோக்கியமானதாக இருக்கிறது. இங்கு வாழும் இளந்தலைமுறையினர் மிக ஆர்வமாக பல மெல்லிசைப் பாடல் இறுவட்டுக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வெறுமனே எண்ணிக்கைக்காக வெளிவருவனவாகவன்றி மிகவும் தரமானவையாக அவை வெளிவருதில் திருப்தியாக இருக்கிறது.

இந்த இளைஞர்களுக்கு ஊடகங்கள் சரியான வாப்புகளைக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பார்களானால் இன்னும் இன்னும் தரமான கலைஞர்களும் தரமான படைப்புகளும் வெளிவரும் என்பதே வெளிப்படை.

புலத்திலே உங்களுடைய கலைப் பணிகள் குறித்து...

ஆம் இங்கே நான் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவர்களால் நடத்தப்படும் 'கானசாகரம்' என்ற நிகழ்ச்சியில் பாடல்களைப் பாடி வருவதுடன் அவர்களின் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பேப்பர் தொடர்பான உங்கள் கருத்து

புலத்திலே வெளிவரும் பத்திரிகைகளில் தரமான பத்திரிகையாகக் காலாற்றிவிட்டது அனைவரும் அறிந்ததே.


அதிலும் குழந்தைகள், பதினாறு வயதினர் (teenagers), பெரியவர்கள் என்று அனைத்து வயசுக்களையும் கவரும் விதத்தில் ஆக்கங்களை வெளியிடுவதுடன் தமிழ் தெரியாதவர்களையும் இணைக்கும் வலையில் ஆங்கிலப் பக்கங்களை வெளியிடுவதும் பாராட்டுக்குரியது.

அனைவரையும் கவருகின்ற எளிமையான உரை நடை, நகைச்சுவைத் தொனியிலான ஆக்கங்கள், பல்துறைசார் ஆக்கங்கள் என்று மிகவும் தரமான பத்திரிகையாக ஒரு பேப்பர் வெளிவருவது வரவேற்கத்தக்கது.

- ரமணன்

Kerala Ayurvedic Health Clinic (Near Wembley)

1 Odean Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex UB6 0NA
5 mins walk from Sudbury Town - Piccadly Line



- ▲ Massage Therapies by experienced and highly skilled therapists
- ▲ Treatment is designed around your individual health needs
- ▲ Safe and effective Ayurveda supplements/ medicines for your needs
- ▲ Only natural medicines are used
- ▲ No side effects at all
- ▲ Wide range of therapies

- ▲ Arthritis
- ▲ Frozen Shoulder
- ▲ High Blood Pressure
- ▲ Pulled Muscles
- ▲ High Cholesterol
- ▲ Trapped Nerve
- ▲ Paralytic Conditions
- ▲ Certain Skin Conditions
- ▲ Stress and Strain

- ▲ Back Pain
- ▲ Whiplash
- ▲ Obesity
- ▲ Joint Pain
- ▲ Digestive Disorders
- ▲ Diabetes
- ▲ Sleeplessness
- ▲ Stiffness
- ▲ Migraine

FREE Consultation

Authentic and Effective Kerala Ayurvedic Treatments

Qualified and Registered Ayurvedic Physicians


Affordable Prices

* Providing Free Steam Bath, Shower, Towels, Shampoo etc.,

* Male and Female therapists available

* Can speak in Hindi Tamil or English & Malayalam

* Free Parking



உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம் மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும். மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவரை நாங்கள்

Call 020 8902 1104 / 020 8902 1707

மட்டைக் கிளப்பானின்...

அலங்காரம்

33

சென்ற முறை அனுபவித்திர அல்லது அனிருத்திர நாடகத்தில் அனிருத்தனை வாணாசுரன் சிறையிடுவதைப் பற்றியும் அது தொடர்பான அழகிய பாடல்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியை இங்கு கூறி மட்டக்களப்பு நாட்டுக்கூத்துகள் பற்றிய செய்திகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எண்ணுகிறேன்.

அனிருத்தனைக் கைவிலங்கிட்டுச் சிறையிலடைக்கிறான் வாணாசுரன். இதைக் கேள்வியுற்ற அனிருத்தனின் தந்தை கிருஷ்ணன் கலக்கமடைகிறான். அனிருத்தனைச் சிறைமீட்கத் தூதனை அனுப்புகிறான். வாணன் மறுத்துவிடவே தன் அண்ணனான அரசன் பலராமனிடம் ஒடிச்செல்கிறான்.

மன்னா என்னுயிர் அண்ணா கேளண்ணே!
உனக்குத்தான் சொல்லி உனக்குத்தான் சொல்லி
ஆறுவேன் மனம் தேறுவேன் அண்ணே!
மண்ணை ஆண்டிடும் என் மகனை வாணன்தான்
பிடித்தங்கடித்துப் பிடித்தங்கடித்து
வருத்திச் சிறையில் இருத்தினான் அண்ணே?
என்று முறையிடுகிறான். பெரியப்பனான பலராமனுக்கு மிகுந்த ஆத்திரம் வருகிறது.
வாணனென்றவன் மெத்த வலியனோ - அவன் மண்டையை உடைத்திட அறியனோ
வீணனுக் கேன் இந்தக் கெடுமதி - சிறை விடமாட்டேன் என்றுரை பேசினான்??..

துட்டனென் பிள்ளையைத் துடிக்க அடித்திடவும்
துட்டனென் பிள்ளையைத் துடிக்க அடித்திடவும்
கட்டிச் சிறையிடவும் கருத்திற்கொண்டானோ
கட்டிச் சிறையிடவும் கருத்திற்கொண்டானோ??..

நாட்டிற் புருந்துழக்கி வீட்டை எளிகொழுத்தி
நாட்டிற் புருந்துழக்கி வீட்டை எளிகொழுத்தி
காட்டிற் திரியச்சொல்லிக் கலக்கிப்போடேனோ
காட்டிற் திரியச்சொல்லிக் கலக்கிப்போடேனோ??..

என்று மிகுந்த ஆவேசத்தோடு சென்று வாணாசுரனை வென்று அனிருத்தனைச் சிறை மீட்கிறான். மிகுந்த வீரச்சுவை சொட்டும் பாடல்களைக்கொண்ட தென்மோடி நாடகமான அனிருத்திரன் நாடகத்தின் துள்ளுநடைப் பாடல்களுக்கேற்ப ஆடலும் மிகவும் அழகாயிருக்கும்.

அனிருத்திரன் கதை மகாபாரதத்தின் கிளைக்கதை கனிலொன்றாக இருந்தாலும் அதுவேர் இடைச் செருகலாகவே கருதப்படுகின்றது. அது வடமொழி நூலான விபாசபாரதத்திலோ அல்லது தமிழ் நூலான வில்லிபுத்தூரார் பாரதத்திலோ காணப்படவில்லை.

பாரதக் கதைகளுக்குப் புறம்பே அக்கற்பணைக் கதை எவ்வாறு? யாரால்? உருவாக்கப்பட்டது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறே அலங்காரரூபக் கதையும் இடைச் சொருகலே.

தமிழ்நாட்டில் இக்கதைகள் புழக்கத்திலிருந்து பின் இலங்கையை அடைந்திருக்கின்றன. பலராமன் தசாவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறான். அண்ணனான பலராமன் பாரதப்போரில் தன் படையுடன் கௌரவர்களின் பக்கமும், கண்ணன் தனியாளாக

ஆயுதமெதுவும் தூக்காமல் பாண்ட வர்களுக்காகவும் பங்குபற்றினார்கள். எனினும் மகாபாரதத்தில் கண்ணனே யுகபுருசனாவான்.

இருப்பினும் இடைச்சொருகலான அனிருத்தன் கதையில் கண்ணனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு பலராமனின் வீரம் பெரிதும் சிலாகிக்கப்படுவது ஒரு முக்கிய வேறுபாடாகும்.

இங்கே நான் மட்டக்களப்பு நாட்டுக்கூத்திலுள்ள பாடல் களின் கவியழகையும் அவை அந்த மண்ணின் சாதாரண பேச்சு மொழியை அடியொற்றி அழகிய பாக்களாக இயற்றப்பட்டுள்ளமையையும் காட்டுவதற்காகவே பல பாடல்களை இத்தொடரில் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு வாளவீமன் (அபிமன்யு) நாடகம், அலங்கார ரூபன் நாடகம், நொண்டி நாடகம் என்று பல தென் மோடி நாட்டுக்கூத்துகள் அழகிய கவியமைப்போடு உள்ளன. இவை தவிர ராமநாடகம் போன்ற வடமோடி நாட்டுக்கூத்துகளும் உள்ளன. இந்த நாடகங்களை இயற்றியோர் பெரும்பாலும் மட்டக்களப்பில் வாழ்ந்த அண்ணாவி மார்களாவர்.

**தமிழ்நாட்டில் இக்கதைகள்
புழக்கத்திலிருந்து பின் இலங்கையை
அடைந்திருக்கின்றன. பலராமன் தசாவ -
தாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறான்.**

ஆனால் அவர்களின் சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவுமுள்ளனர். கூத்தை இயற்றுவவரையும் புழக்குவவரையும், சல்லரியடித்துப் பாடல்களில் சேர்ந்து பாடி ஆட்டுவிப்பவரையும், மத்தளம் அடிப்பவரையும் பொதுவாக அண்ணா விமார் என்றே குறிப்பிடுவது வழக்கமாகும்.

அவ்வகையில் மேற் கூறிய கூத்துகளை இயற்றிய அண்ணா விமார்களுள் ராமநாடகத்தையும் தருமபுத்திர நாடகத்தையும் மாணிப்பாய் சுவாமிநாதர் என்பவரும், அனிருத்த நாடகத்தை (முலக் கதையையல்ல) இணுவில் சின்னத்தம்பி என்பவரும், வாளவீமன், அலங்காரரூபன் நாடகங்களை கணபதி ஐயர் என்பாரும் இயற்றினார்கள் என்று அறிய முடிகின்றது. மேலும் பல நாடகங்களை இயற்றியோர் பற்றிய செய்திகளை அறியமுடியவில்லை.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாக் கவிவாணர் களான இந்த அண்ணாவிமார் இயற்றிய கலைப் பொக்கிசங்களைத் தேடிமெடுத்து அவற்றின் மரபு கெடாது பாதுகாக்க வேண்டிய கடமை கலையார்வமுள்ள அனைவருக்குமுண்டு. எமக்கெனவோர் இனியதேசம் மலர்கையில் எம் கலைப்பொக்கிசங்கள் நிச்சயம் பாதுகாக்கப்படுமென்னும் நம்பிக்கையோடு வாளாவிருத்தல் தகாது. மலரும் தேசத்தினோடே எம் மரபும் வளர்ந்திடவேண்டும்.

மேற்சொன்ன நாட்டுக் கூத்துகளுக்குப் புறம்பே வசந்தன், கோலாட்டம், கும்மி, கரகம், விலாசம், பறை மேளக் கூத்து எனப் பலவகைப்பட்ட நடன வகைகளும் உள்ளன. விரிவஞ்சி அவைபற்றிய செய்திகளைத் தவிர்க்கிறேன்.

இதுவேர் இலக்கியக் களமன்று அத்தகைய களமாக விருந்தால் மட்டக்களப்பு நாட்டுக்கூத்துப் பாடல்கள் பலவற்றையெடுத்து அவற்றின் கவிநயங்களை தொடர்ந்து ஆய்வுசெய்து கொண்டிருக்கலாம். ஆனால் வாசகர்கள் எந்த அளவுக்கு அவற்றைச் சீரணிப் பார்க்கின்றனர் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆகவே இந்த அளவில் நாட்டுக் கூத்துப்பற்றிய ஆய்வை நிறுத்தி மேற்செல்வோம்.

தொடருவம்

இல்லந்தோறும் இனிய வாழ்வு

குழம்பிய மனநிலையை இனங்காணல்

Dr. பாலேந்திரன்
(ஒரு பேப்பருக்காக)

பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் மிகுந்த மனக்குழப்பத்தை அனுபவித்துள்ளோம். அனேகமாக நாமாகவே இக்குழப்பநிலையில் இருந்து மீண்டுள்ளோம். சிலசமயங்களில் மற்ற வர்களுடன் மனம்விட்டு பேசி எமது மனக்குழப்பத்தை குறைத்துள்ளோம்.

ஆனால் சிலசமயங்களில் பலருக்கு மனக்குழப்பத்தில் இருந்து மீளமுடியாது போய்விடுகின்றது. இதனால் தொடர்ச்சியான மனஅழுத்தம் அல்லது மனநோய்க்கு ஆளாகின்றோம்.

இவ்வாறு பெரியளவில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் காரணங்களை முதலில் பார்ப்போம்.

1. வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, புயல்காற்று, எரிமலை வெடித்தல் போன்ற வற்றால் உடல்நீதியாகவோ, உடைமையீதியாகவோ பாதிப்படைதல். இழப்பு ஈடுசெய்ய முடியாதளவு இருத்தல்.
2. தனிப்பட்ட வன்முறை நிகழ்வுகளால் உடற்பாதிப்பு, உடைமை இழப்பு, மதிப்பு இழப்பு ஆகியவற்றுக்கு உட்படுதல்.
3. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுதல்.
4. குண்டு வெடிப்பு சம்பவங்களால் நேரடியாக உடல், உடைமை, போன்றன பாதிக்கப்படுதல்.
5. வன்முறை சம்பவங்களை நேரடியாக காண்பது, அல்லது வன்முறை யினால் பாதிக்கப்பட்டவர்களை பாதிப்படைந்தவுடன் காண்பது. சிலசமயங்களில் இவ்வாறான காட்சிகளை தொலைக்காட்சி, சினிமா ஆகியவற்றில் பார்க்கும்போது சிலர் மனப்பாதிப்பு அடைகின்றனர்.
6. தொழில்புரியும் இடங்கள், அல்லது கூட வேலை செய்பவர்கள், அல்லது மேலதிகாரிகளின் போக்கு, ஆகியவற்றால் மகிழ்ச்சியின்றி தொழிலுக்கு சென்று வரும்போது நாளைவில் மனப்பாதிப்பு ஏற்படுகின்றது.
7. குழந்தைப்பருவத்தில் பாலியல் துன்பிரயோகத்துக்கு ஆளாக்கப் பட்ட ஒருவர் வளர்ந்த பின்னரும் துன்பமான கடந்த கால நினைவுகளில் இருந்து மீள முடியாது இருத்தல்.

மேற்கூறிய குழந்தைகள் ஒன்றோ, அல்லது பலவற்றாலோ பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலை படிப்படியாக மோசமடையும். பொதுவாக மனஅதிர்ச்சி, துன்பம், கோபம், இயலாமை, நம்பமுடியாமை, மறக்க முடியாமை போன்ற உணர்வுகளுக்கு ஆளாகுவார்கள். அவர்கள் கண்ட துன்பகரமான காட்சிகள் அவர்களின் மனத்திரையில் அடிக்கடி தோன்றும். சிலசமயங்களில் அக்காட்சிகள் கனவுகளாக வரும். மேலும் அக்கனவில் தாங்களும் அச்சம்பவங்களில் நேரடியாக பங்குபற்றுவது போன்று அனுபவம் அடைவார்கள்.

மேலும் துன்பகரமான சம்பவம் நடந்த இடத்தை கடந்து செல்லும்போது முன்னைய சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நடப்பது போன்று உணர்வார்கள். சிலர் எப்போதும் சோகமாக காணப்படுவார்கள். மகிழ்ச்சிகரமான விழாக்கள் அல்லது நிகழ்வுகளில் பங்குபற்ற மறுப்பார்கள்.

மற்றைய குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள் போன்றோர் விரைவில் இம்மாற்றங்களை கண்டு கொள்வார்கள். இவ்வாறான நிலைமையில் பாதிக்கப்பட்டவருக்கு வேண்டியது அன்பும் ஆதரவுமே. குடும்பத்தினரும் மிகவும் அக்கறையுடனும் ஆதரவுடனும் நடந்துகொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு தேவையான அளவு தனிமை, தொந்தரவு செய்யாமை போன்றன அவர்கள் குணமடைய உதவும். மேலும் படிப்படியாக பாதிக்கப்பட்டவரை புதிய சூழல், மகிழ்ச்சியான இடங்களுக்கு அழைத்து செல்வது அவர்கள் குணமடைய உதவும்.

பொதுவாக ஒன்று முதல் மூன்று மாத காலத்துக்கு பாதிக்கப்பட்ட ஒருவர் தானாகவே குணமடைய முடியும். இது தவறும் பட்சத்தில் தகுந்த சிகிச்சை அவசியம். குடும்பநல மருத்துவரின் மேற்பார்வையும், கவுன்சிலிங் சிகிச்சையும் நல்ல பலனை அளிக்கும்.

EXCLUSIVE OUTFITS FOR ALL OCCASSIONS

DULHANIA மணமகள்

விசேட தள்ளுபடி விற்பனையில் சாறிகள், சூட்கள் மற்றும் பலவகை மிக மிக மலிவு விலையில்... உங்கள் நம்பிக்கை வீண் போகாது. இந்த விலைமயரத்தை கொண்டு வருபவர்களுக்கு 5% மேலதிக தள்ளுபடி...

Room to let
Double &
Single room
Fully Furnished

DULHANIA

Tel: 0208 648 7306
169,171 LONDON ROAD, NR. MITCHAM LIBRARY,
MITCHAM CR4 2JB SURREY, U.K
BUS No: 127,201,152,264,270,280,355

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்

பஞ்சாபி உடைகள் - from 3 for £25
Trousers suits - from £20
Shararas, Choli suits LENGHA SUITS, Chania cholis
Sarees for Wedding Occassions
Fancy Duppattas, Scarfs, Yorks
Bridal Fashion Accessories
Costume Jewellery & Bangles
பொட்டு (5 Pkts for £1
சாறி பிளவுஸ் தைத்துக் கொடுக்கப்படும் £8
Punjabi suits from £15
சாதாரண புடவை 3 for £10.

TEMPLES

சந்தனகட்டைகள், மாயிள்கள்,
உலோகத்தினாலான,
தெய்வச்சிலைகள்,
ஊதுபத்தி, பீடா
High heel shoes & Sandles
Wedding Cards
Wedding Garlands-Flowers

ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும்

Jodhpuri Suits
Nehru Suits
Pathani Suits
Musical Instruments Tabla
Harmonium Manjira, Mridangam

சாய்ந்த கோபுரங்கள்...

அனைத்துலக மொழியா ஆங்கிலம்?

இளங்கோ

(ஒரு பேப்பருக்காக)

தமிழர்களில் பலருக்கு ஆங்கிலத்திலிருக்கும் மோகம் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட ஆங்கிலேயனுக்குக் கூட இருக்குமோ தெரியாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூறினார். அவர் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் குறிப்பாக சொல்லியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் பலருக்கும் அவர் கூறிய வரி பொருந்தாமல் இல்லை.

ஆங்கிலம் சிறு பருவத்திலேயே தமிழ் சிறார்கள் மீது திணிக்கப் படுகிறது. அதற்கு நம்மில் பெரும்பாலானோர், ஆங்கிலம் அனைத்துலக மொழி (International Language), அதைக் கற்பதால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு காரணத்தை முன்வைப்பார்கள்.

காலம் காலமாக முன்னிறுத்தப் படும் இந்தக் கருத்தால் ஒருவரது கல்வித் தகமையை ஆங்கிலம் நிர்ணயிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. தமிழில் அதியுர் கல்வி கற்ற ஒரு பேராசிரியருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காவிட்டால் அவர் படிக்காதவர் என்றும் அதே நேரம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஒருவர் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால் அவர் படித்தவர் என்ற நினைப்பும் தமிழ் சமூகத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டுத் திரைப்படங்களும் ஆங்கிலம் பேசும் திறனை வைத்தே படித்தவனையும் படிக்காதவனையும் வேறு படுத்திக் காட்டும் வழக்கத்தை தொடர்ந்து செய்கின்றன.

சிறு வயதிலிருந்தே ஆங்கிலக் கல்வி எனக்கு திணிக்கப் பட்டதை உணர்ந்திருக்கிறேன். அந்தத் திணிப்பிற்கு கூறப்பட்ட காரணங்

களால் ஆங்கிலம் மீது ஒரு வித மோகம் ஏற்பட்டது. அந்தச் சிறு வயதில் ஆங்கிலப் புத்தகங்களைப் படிப்பதை ஒரு பெருமையாகவும் நினைத்திருந்தேன். இன்றோ ஆங்கிலம் அனைத்துலக மொழி என்பது ஒரு அனைத்துலகப் பொய் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டேன்.

உலக மக்கள் தொகை கணக்கின்படி, அதிக அளவு மக்களால் பேசப் படும் மொழி சீன மொழிதானே தவிர ஆங்கிலம் அல்ல. ஆங்கிலேயர்கள் குடியேறின நாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, மற்றும் அதன் கொலனியாதிக்கத்தில் இருந்த இந்தியா, இலங்கை மற்றும் கென்யா, டன்சானியா, சிங்கப்பூர் இன்னும் ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் ஆங்கிலம் பேசப் படுவதில்லை.

இன்றைய உலகமாயமாக்கல் குழுவில் அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களால் வணிக அளவில் அதன் வளர்ச்சி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும் ஆங்கிலம் இல்லாத பல நாடுகள் முன்னேறி இருக்கின்றன.

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் சுவிற்சலாந்தில் ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலியன், ரோமன் ஆகிய நான்கு மொழிகளும் தான் அலுவல் மொழியாக இருக்கின்றன. ஆங்கிலத்திற்கு அங்கு இடம் இல்லை. இத்தனைக்கும் ஐ.நா. மன்றத்தின் இரண்டாவது தலைமைச் செயலகம் அங்குதான் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'The Hindu' என்ற ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தியைப் படித்தேன். அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை பரிந்துரை செய்வ

தற்கு ஜப்பான் நாட்டு அரசாங்கம் விரும்புகிறது என்று அதில் செய்தி வெளியாகி இருந்தது. அப்படி என்றால் இது வரை காலமும் அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாகக் கூட ஆங்கிலம் அங்கு இருந்ததில்லை என்பது புலனாகிறது.

ஜப்பான் நாடு இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்காவால் சின்னா பின்னமாக்கப் பட்ட நாடு. ஆனால் இந்த அரை நூற்றாண்டு காலத்தில் அவர்கள் தங்கள் தாய் மொழி வழியாகவே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்று பொருளாதாரத்தில் அமெரிக்காவையே விஞ்சி நிற்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும் சீனாவில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது.

இன்றைய உலகமாயமாக்கல் குழுவில் ஆங்கிலம் இல்லாத பல நாடுகள் விரைவாக முன்னேறி வருவதை மறுப்பதற்கில்லை.

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் தாய் மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. பிரான்ஸ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கே ஆங்கிலம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய ஆங்கில அறிவு பிரான்ஸ் போன்ற நாடுகளில் எந்த அளவிற்கு பயன்படும் என்பதை எனக்கு ஏற்பட்ட சிறு அனுபவத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

பாரசில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளர் வேலைக்கான நேர்முகத் தெரிவுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு வெளிநாட்டு நிறுவனம். எனக்கு ஆங்கிலமும் பிரஞ்சும் தெரிந்திருக்கும் காரணத்தால் வேலை எளிதில் கிடைக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்களுள் எனக்கு ஸ்பானிஷ் தெரியாத காரணத்தால் நிராகரித்து

விட்டார்கள். காரணம் அது ஒரு ஸ்பெயின் நாட்டு நிறுவனம்.

இதுவே அது ஒரு இங்கிலாந்து நிறுவனமாக இருந்திருந்தால் என்னை ஒரு வேளை எடுத்திருப்பார்கள். ஆங்கிலமும் ஸ்பானிஷ்மும் ஒரே அளவில்தான் அங்கு மதிப்பிடப் படுகின்றன. அதற்கு மேல் ஆங்கிலத்திற்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. இரு மொழிகள் தெரிந்தவர்கள் இந்த அளவில்தான் அங்கு பலனடைகிறார்கள்.

மொழியியல் தன்மையுடன் பார்த்தால் ஆங்கிலம் ஒரு வளமான மொழி அல்ல. பல மொழிகளிலிருந்து கடன் வாங்கித்தான் தன்னுடைய சொற் பஞ்சத்தையே அது தீர்த்துக் கொண்டது. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆங்கிலம் இலத்தினிலிருந்து நேரடியாக வந்த மொழி அல்ல. இலத்தினிலிருந்து ஜேர்மன் உருவாகி அதிலிருந்து ஆங்கிலோ சக்சன் என்ற ஒரு மொழி உருவாகி அதிலிருந்து வந்த மொழிதான் இங்கிலிஷ் என்று அழைக்கப் படும் ஆங்கிலம். இன்றளவும் ஆங்கிலேயர்களால் கொண்டாடப்படும் ஒரே ஒரு இலக்கியவாதி என்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியர்தான். ஆங்கில மொழியை குறைத்து மதிப்பிடுவது எனது நோக்கமல்ல. தாய் மொழியை நேசிக்கும் அதே நேரம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான் முற்றிலும் நியாயமானது.

எங்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப எத்தனை மொழிகளையும் நாம் கற்கலாம் அதற்கு ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இங்கிலாந்து போன்ற நாட்டில் வாழும் தமிழர்கள் ஆங்கிலத்தைக் கற்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மற்ற மொழிகளுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்குக் கொடுப்பதும் எல்லாவற்றிற்கும் மேலாக தாய் மொழியைக் காட்டிலும் அதற்கு முன்னுரிமை கொடுப்பதும் ஏன்???



இங்கு
உங்களுடைய
பெயரும்
இடம்பெற
வேண்டுமா?

இரவி அருணாச்சலம்
பொன் விவேகானந்தன்
றஜிப் மகேன்
ராஜேஸ்வரி சண்முகம்
தமிழ்ச் சங்கன்
மங்கேஸ்
ஸ்ருதி
கல்யாணி
பிரகாமி
சௌமியா
கஸ்தூரி
இந்து
ஆரியா
டெய்சி கிருபா
பூங்கோதை
ஆதவன்
திவாகரன்
உசா
துரைபாலா
நடராஜா எண்ணப்பி
இளையபாரதி
கோபி
அனு
குலோத்தங்கன்
மாலன்,
மாலதி
ஜேர்மன் இந்து
இம்சை அரசன்
சாத்திரி
ரவி எஸ்.கோபால்
நிதி

நீங்கள் உலகின் எப் யாகத்தில் இருந்தாலும் தொடர்புகளுக்கு:-

email: info@oruradio.com
phone :
UK 020 7043 04311

ஒரு ரேடியோ வானலையில் கேட்க
செய்யுமி ஊடாக Hotbird frequency-12577MHz orbital
position -13
W.Flag: east Polarisation : Horizontal, Modulation,
QPSK, Symbol Rate: 27500 Msymbol/s FEC 3/4

இணையத்தளம் ஊடாக www.oruradio.com
திகழ்ச்சியில் இணைந்துகொள்ள
02070434313

யாஷ்ஸ் ரூரே

பிரசவம்...

(29ம் பக்க தொடர்ச்சி)

காலை தடவிக் கொடுத்தேன்...

"கவலப்படாதமா நீ முக்கு. ஒன்னும் ஆகாது"

நாலு பிரசவம் பார்த்தவன் மாதிரி உதடு சொன்னாலும் பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும் பையன் மாதிரி அடிவயிற்றில் பயம் பந்தாக சுருண்டு கொண்டிருந்தது. தொளக் என்ற சப்தத்துடன் ரத்தமும் நீருமாய் திரவங்கள் பீறிட பனிக்குடம் உடைந்து.

"கமான்...பனிக் குடம் உடைந்து நீரெல்லம் வெளியேறி விட்டது இனிமேல் காத்திருக்கக் கூடாது...நன்றாக முக்கு...சீக்கிரம் பிரசவமா கிவிடும்..."

"வலியை பொறுத்துக்கிட்டு நல்லா முக்குடா... சீக்கிரம் குழந்தை பிறந்துடும்...ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துக்கோடா..."

துணியை தண்ணீரில் நனைத்து அவள் முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொண்டிருந்தேன். படுக்கையில்லை உட்கார்வுமில்லை என்ற பொசிஷனில் அடுத்த கால் மணி நேரம் அவள் படுகிற பாட்டை பார்த்த போது எனக்கே கண்ணில் கண்ணீர் துளிர்ந்தது.

"இன்னும் கொஞ்சம் டா"

"அம்ம்...ம்ம்ம்..ம்மா"

என்று அவள் முயற்சியில் குழந்தை தலை தெரிந்தது.

"இன்னும் நல்லா முக்கும்மா..இந்த நிலையில் குழந்தை இருக்கக் கூடாது...தலை வெளியே வர வேண்டும்...இல்லையென்றால் குழந்தைக்கு மூச்சு முட்டும்...ம்ம்..நல்ல புஷ்..புஷ்..."

நர்ஸின் பதட்டம் எல்லோருக்கும் தொற்றிக் கொண்டது. தனக்கு வலித்தாலும் குழந்தைக்கு மூச்சு முட்டக்கூடாது என்று அவள் கவலை கண்ணில் தெரிந்தது.

அந்த ஐந்து நிமிட போராட்டம் வாழ்வில் மறக்க

முடியாதது. ரத்தமும் சதையுமாய் குழந்தை வெளியே வந்த போது அவள் கண்ணில் தெரிந்த நிம்மதி விவரிக்கமுடியாதது.

வாழ்நாளில் பார்த்திராத ரத்தம் வெளியேறி படுக்கை ரத்த மயமாக இருந்தது.. குழந்தை வெளியே வந்த பிறகும் அவள் வயிற்றை அழுத்தி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அவள் வயிற்றில் இருந்து எடுத்த கழிவுகளைப் பார்க்க மயக்கமே வந்தது. வெளியே வந்த குழந்தை அழுவதற்காக லேசாக அடித்த போது நெஞ்சம் பதறியது.

குழந்தையைக் காய்கறி கழுவது போல் கழுவி செக்கப்புகள் செய்து பஞ்சுக் குவியலாய் கொடுத்தார்கள். குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தொட்ட போது அடைந்த உணர்ச்சிக்கு வார்த்தைகளில்லை. குழந்தையை மெதுவாக தூக்கி அவளிடம் காட்ட திரும்பியது போது அவள் கிறக்கத்திலிருந்தாள்.

"பாருடா குழந்தைய பாரு..."

"ம்ம்..."

என்று முன்கியடியே உதட்டில் வலியுடன் கூடிய புன்னகையுடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள். விழியின் ஓரத்தில் இன்னும் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. அவள் கண்கள் வலி மயக்கத்தில் மீண்டும் சொருகிக் கொண்டன.

தாய்மையைப் பற்றி எவ்வளவோ கேட்டிருந்தாலும் அதற்கு ஈடு இணை இல்லை என்று அன்று தான் உறைத்தது. தாய்மைக்கு ஈடாக தந்தைமை என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல எதுவுமே ஈடாகாது என்று தோன்றியது. தொப்புள்கொடி உறவு என்றால் என்ன என்பதை உணர் பிரசவத்தில் கூட இருந்தால் போதும்.

பிறப்பைப் பதிவு செய்ய விபரங்கள் கேட்க இன்னொரு நர்ஸ் வந்தாள்.

'பெயர் முடிவு செய்தாகிவிட்டதா?'

'.....'

'இனிவியல் சொல்லுங்க'

இனிவியலாக என் பெயரைப் போட்டுக் கொண்ட போது குற்றவுணர்ச்சி வாட்டியது. வாட்டிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் இனிவியலை மாற்ற வேண்டும்.

நன்றி : dubukku.blogspot.com

உடல் பருமன் சின்ன விசயம்...

உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து நீ எந்தக்கடை அரிசி வாங்கிச் சாப்பிடுகிறாய்? என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார்.

நான் கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறேன். ஆனால் உடம்பு கூடிக் கொண்டே போகிறது என்று அவர்களும் புலம்புவதைப் பரவலாகக் கேட்க முடிகிறது. உண்மைதான்.

குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் உடம்பு உட்கிரகிக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடும். இத்தன்மை நம் உடல்களிலுள்ள நாளியல்வாச் சுரப்பிகளான தைராய்டு, அட்ரினல், மற்றும் கணையம் போன்ற வற்றிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஹார்மோன் சரிவிகிதம் இல்லாமல் சுரந்தால் உடல் பருமனாகவும் செய்யும். இளைத்துப்போகவும் செய்யும்.

நடுத்தர வயதினர் எடைபோடுவது, பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.

ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடைகூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். அப்படி என்ன பூரிப்போ, உடம்பு ஒரேயடியாய் பருத்துப் போகிறது என்று பேசிக்கொள்வதையும் கேட்டிருப்பீர்கள் அல்லவா?

முதுமையில் அநேகமாக சில நோய்களின் தன்மையால் எடை கூடிவிடும். உடற்பயிற்சியின்மையால் ஊளைச்சதை போட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்பை உண்டாக்கிடும்.

குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியான தோற்றமும் இல்லாமல் இருப்பர். மேலும் ஐம்பது வயதுக்கு மேல் இதய நோய், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய் போன்றவையும் சேர்ந்துகொள்ளும். சரி இதற்கு தீர்வுதான் என்ன?

இதோ:

- சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்
- சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்
- எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்
- மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.
- மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.
- இரவில் பாதி சாப்பாடு அல்லது சிறுநீர் பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.
- டால், தயின், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.
- பசிக்குமபோது நொறுக்குத்தீனி தவித்து தண்ணீர், தக்காளிசாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.
- மாச்சத்தைக் குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாப்படிண்டு.
- வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தோர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.
- மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உதவுகவை.

சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ரதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் சக்தி தீர்த்து உடல் பருமனாடுதைத் குறைக்கலாம்

- தென்கா

நடக்க இருக்கும் நிகழ்வுகள்

மே 5 சனி

காலை 9.30 மணி சட்டன் தமிழ்ப் பாடசாலையின் தொடக்க விழா STANLEY PARK INFANT'S SCHOOL, Stanley Park Road, Carshalton, Surrey, SM5 3JL இல் நடைபெறும். தொடர்புகளுக்கு : பாவை ஜெயபாலன் - 0208 847 1006 & 07726 946 234 திருமதி விக்ரி - 07920 450 967

மே 6 ஞாயிறு:

மாலை 5 மணி - 10 மணி வரை. தமிழர் ஐக்கிய தினம். தமிழ்ப் விடுதலை இயக்க தலைவராகவிருந்த சிறிசபாரத்தினம் அவர்களது 21 வது நினைவுதினக் கூட்டம். இடம்: Conway Hall, 25 Red Lion Square, London, WC1R 4RL. (Tube: Holborn)

மே 7 திங்கள்:

தமிழ்ப்பாடசாலைகள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் உதையத்தண்ட சுற்றுப்போட்டி வைப்பக

விடுமுறை தினம் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை. Warren Farm Sports Centre, Windmill Lane, Southall.

மே 12 சனி:

மாலை 6 மணி. 'வானவில் 2007'. நெல்லியடி மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த கலை நிகழ்ச்சி. இடம்: Archbishop Lanfranc School, Mitcham Road, Croydon Surrey CR9 3AS.

மே 24 வியாழன்

மாலை 6.30 - 8.30 வரை. மனிதவுரிமை விவகார விடுபுரைகள். தலைப்பு: Guantanamo Bay - Close it down now. விடுபுரையாற்றுவார்கள்: Marziam Begg, Saikat Sayeed இடம்: London South Bank University, The Keyworth Centre, Keyworth Road, London SE1 தொடர்புகளுக்கு: www.baldane.org

K.P.T Home Improvement & Maintenance

- carpentry
- central heating
- brick work
- tiling / paving
- general maintainance
- kitchen & bathroom fittings
- painting & decorations

சகல விதமான வீட்டுத் திருத்த வேலைகளையும் தரமான முறையில் செய்து கொடுக்கப்படும்

for friendly services & free estimates call Kulen

07887 967 654

home improvement & maintainance home improvement & maintainance home improvement & maintainance

KINGSTONS SOLICITORS

251A HAYDONS ROAD, WIMBLEDON, LONDON SW19 8TY Tel: 020 8540 0468 Fax: 020 8540 7504

நீங்கள் இங்கிலாந்தில் வசிக்கும் உரிமை நிராகரிக்கப்பட்டுவிட்டதா?

திருப்பி இனுவாயமும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா?

இங்கிலாந்தில் தொடர்ந்தும் சட்டப்படி வசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?

அப்படியாயின் தற்போதய சூழ்நிலையில் சில வழி உண்டு.

உடன் தொடர்பு கொள்ளுங்கள்:

அரசியல் தஞ்சம் (Asylum & Appeals)

Fresh Asylum/Human Rights Application

குடிவரவு (Visa Extension, Entry Clearance, Citizenship, EU Residence)

தடுப்புக்காவல் விடயங்கள் (Detention Matters)

Student Appeals

Europe (ஐரோப்பிய நாட்டு) Application

Work Permits

உங்களது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு நீண்ட காலம் வேலை செய்திருப்பீர்களாயின் வீசா எடுப்பதற்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும். புதிதாக UK வந்தவர்களை பதிவு செய்வதற்கான சகல சேவைகளும் வழங்கப்படும் Entry Clearance / Sponsorship / Refusal வெற்றிகரமான செய்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளவும் EEC Applications, Fresh Asylum / Human Rights.

Criminal Matters

பொலிஷ் நிலைய பிரதிநிதித்துவம் :உட்பட சகல குற்றவியல் வழக்குகளுக்கும் சட்ட உதவி எங்களால் வழங்கப்படும்
Road traffic Offences
Police Station advice and Assistance Given
(Magistrate Court+ County Court) Appearance, Police Bail, Court Bail வெற்றிகரமாக செய்து தருவோம்.

Contact:

Chrishanthi Vincent LLB (Hons) London
020 8540 0468 / 0777 577 7188

எங்கள் நேர்மையான நம்பிக்கையான சேவையை விரும்பிய வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பலர் இருக்கின்றனர்.

உணரின் வாசம்

கௌணாவத்தை வேள்வி

ப.வை. ஜெயபாலன்
(ஒரு பேப்பருக்காக)

ஊர் நினைவில் வைகாசி மாதம் என்றதும் நினைவில் வரும் முக்கிய நிகழ்வில் ஒன்று கௌணாவத்தை வேள்வி. தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள கங்கியஊர் கருகம்பனை, கீரிமலைக்கு அண்மிய ஊர். கரும் பனையில் அமைந்தது கௌணாவத்தை ஆலயம். ஒரு வைரவ கோயில். கோயிலுக்கு என்று நேர்ந்து தாங்கள் வளர்த்த ஆட்டுக்கடா, கோழி என்னவற்றை அந்தக் கோயிலின் வேள்வி என்று குறித்த தினத்தில் கொண்டு சென்று வெட்டிப் பலி கொடுப்பது வேள்வி.

பலி கொடுப்பதற்கு பதிலாக ஆலயத்துக்கு காணிக் கையாக கையளிப்பதும் ஆலயங்கள் அவற்றை ஏதாவதில் விற்று பணத்தை ஆலயத்துக்கு பயன்படுத்துவதும் என்றவாறாக வேள்வி வெறும் பொங்கலோடு மாற்றங் கண்டதும் உண்டு. கொல்லாமை, புலால் உண்ணாமை என்பவற்றை வலியுறுத்தும் சைவசமயத்தில் இப்படியும் ஒரு வழமை.

வேடிக்கை என்னவென்றால் திருநாவுக்கரசு நாயனார் குருபுரை சனிக்கிழமையில் வந்தால் அன்று நடைபெறும் வேள்வியால் தலை துண்டிக்கப்பட்ட கிடாய் முண்டங்கள் சைக்கிள் கரியில் சவாரி செய்யும். இந்து இளைஞர் சங்கம் இன்னொரு கோயிலில் குருபுரை செய்யும். கொடியேற்றம், தேர், தீர்த்தம் எல்லாம் குறித்த திதி எந்த நாளில் வந்தாலும் அந்த நாளில் ஆலயங்களில் நடக்கும். ஆனால் வேள்வி மட்டும் திதியோடு ஒட்டி வரும் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும். வேள்விக்கு பலியாகும் கிடாய் இறைச்சியை ருசிக்க வசதியாக திதியோடு ஒட்டிய சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டு விட்டது. புலம்பெயர் நாடுகளில் தேர் தீர்த்தம் என்ற விசேட விழாக்களை பல கோயில்கள் சனி, ஞாயிறு தினங்களுக்கு மாற்றியுள்ள உத்தியை வேள்வி ஆலயங்கள் அன்றே ஆரம்பித்து வைத்துள்ளன.

ஊருக்கு ஊர் வேள்வி நடக்கும் கோயில்கள் இருந்தன. கருகம்பனை கௌணாவத்தை வைரவர் கோயில் உட்பட உரும்பிராய் காட்டு வைரவர் கோயில், சுழி புரம் பத்திரகாளி அம்மன் கோயில், கீரிமலை கடற்கரை காத்தவராயர்கோயில், தெல்லிப்பளை சாத்தாவத்தை அண்ணமார்கோயில், கருகம்பனை, கரவெட்டி, இள வாலை அண்ணமார்கோயில்கள் மாரிசங்கடல் கோடாலி காடு மற்றும் கூவில் பழைய, புதிய அண்ணமார் கோயில்கள் என பல கோயில்களில் வேள்வி தொடர்ந்தது. கோட்டை முனியப்பர் கோயில் உட்பட பல கோயில்களில் கிடாய் வெட்டும் வேள்விமுறை நிறுத்தப்பட்டது.

கௌணாவத்தை வைரவர் கோயில்தான் வேள்விக்கு பெயர்போன கோயில். ஆயிரம் கிடாய்களுக்கு மேலாக அன்று பலியாகும். ஏராளமான கோழிகளும் தலை அறு பட்டு பலியாகும். கருகம்பனைக்கு சுற்று கிராமங்களான கொல்லங்கலட்டி, பன்னாலை, அளவெட்டி, விழிகிட்டி, நையிற்புலம், பரந்தகலட்டி, மயிலங்கடல், இள வாலை, கூவில், முள்ளாலை, சித்திரமொழி, மாவிட்ட புரம், வீமன்கமம், பளை, போயிற்பு மரத்தனை, அம் பனை, நீலாவத்தை, தட்டுவன் என எல்லாக்கிராமங்களிலும் கௌணாவத்தை வேள்வி கலகலப்பு தெரியும்.

வேள்விக்கு விலாசமான கிடாய்கள் வருவது வழமை. கன்னர் கிடாய் வருடாவருடம் பிரசித்தி பெறும். செல்லக் குட்டி, நீலகுட்டி, இளையவன், எல்லுப்போலை, இளவாலை மூத்தார் ஆகியோர் போட்டிக்கு கிடாய் வளர்ப்பார்கள். கொண்டல் கடலை, சணல் கொட்டை

என்பவற்றை நனைய வைத்து மென்னையாக்கி அரைத்து துவைத்து ஆட்டுக்கிடாய்க்கு இலையில் வைத்து ஊட்டுவார்கள். வாழைக்காயை சீவி கிடாயின் வாய்க்குள் அடைவார்கள். சமிபாடு அடைய அபின் தடவி ஊட்டுவதாகவும் கதை அடிபடும். சமிபாடு அடையாமல் வேள்விக்கு முன்பே கிடாய் இறப்பதும் உண்டு.

கிடாய் ஒடித்திரிந்து இளைத்துவிடக்கூடாது என்ப தற்காக குறிப்பிட்ட நீள அகலத்தில் கிடங்கு வெட்டி அதற்குள் நிறுத்தி வளர்ப்பதும் உண்டு. கன்னர் கிடாய் உட்பட பெயர் போன கிடாய்கள் மாடு அளவுக்கு வளர்ந்து பிடரி மயிர் சிலிர்த்த கம்பீர நடை போடும். வேள்விக்கு கோயிலுக்கு மாலை மரியாதை மேளத்துடன் இந்தக்கிடாய்கள் ஊர்வலமாக அழைத்து வரப்படும். எந்த வேளையும் அவற்றை சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் நிற்கும்.

புலம்பெயர் நாடுகளில் தேர் தீர்த்தம்

என்ற விசேட விழாக்கள் சனி, ஞாயிறு

தினங்களுக்கு மாற்றியுள்ள உத்தியை

வேள்வி ஆலயங்கள் அன்றே ஆரம்பித்து

விட்டன.

பறைஒலி முழங்க மண்டப்படி கோயில் முன்புறம் நிரையாக படைத்து இருந்த சுற்றுப்புறம் எங்கும் பொங்கல் பாளை அடுப்பு புக்க நிறைந்து குழுகற்பு ஓரி பளிச்சிட, புனை முடித்து கிடாய் வெட்டு ஆரம்பமாகும். கழுத்தில் கயிறு இட்டு ஒருவர் முன்புறம் இருக்க பின்கால்களை இன்னொருவர் பற்றி இழுக்க திமிரிக் கொண்டிருக்கும் கிடாய் ஒங்கி விழும் கத்தியால் தலை அறுபட்டு இரத்தம் பீச்சி அடிக்க துடித்து துடித்து இறக்கும். உடையவர் இழுத்தச் செல்ல அடுத்த ஆடு தலை நீட்டும்.

பத்துக்கோழிகள்வரை ஒன்றாக சேவல்களைக் கட்டி ஒருவர் தலைகளை இழுக்க வெட்டியான் தலைகளை அறுப்பான். சிறுகளை அடித்தபடி சேவல்கள் துடித்து இறக்கும். கிடாய்கள் வெட்டுண்டு விழவிழ வெளிவீதி நிரைக்கு வெட்டுண்ட கிடாய் வியாபாரம் ஆரம்பமாகும். பத்து ரூபாவை ஒரு பவுண் என்ற குறியீட்டில் இந்த கிடாய் இத்தனை பவுண் என்று கூவி அழைப்பதும் பேரம் நடப்பதுமாக வேள்வி கிடாய் விற்பனையாகி சைக்கிள் கரியில் மாட்டுவண்டிகளில் கார்டிக்களில் வெட்டுண்ட கிடாய் பயணமாகும்.

கௌணாவத்தை வேள்வி கிடாய்க்கு ஒப்பீடாக உசார் தருவது பனங்களூ. தைமாதம் பாளை தள்ளிய ஆண்பனையும் பங்குனியில் பதமான பெண்பனை பாணையும் அமுதச்சுவையோடு கள்ளை அதிகமாக சுரப்பது வைகாசியில்தான். இதில் கூவில் கள்ளு சுவைக்கு பெயர்பெற்றது.

தலைக்கு நல்லைன்னெய் வைத்து உடம்புக்கும் தேய்த்து ஊறவிட்டு பின் சீயாக்காய் அரப்பு வைத்து தலை முழுதும் விற்று தரும்பசி எடுக்கும். சட்டி நிறைந்து கொழுப்பு கரைந்து பளபளக்கும் குழம்போடு வாசம் தரும் இறைச்சிக்கறியும், சோறும், சொதியும், கத்தரிக்காய் பால்கறியுமாக ஒரு பிடிபிடிக்க ஏவறை வாயால் வர அனுபவிக்கின்ற திருப்தியே திருப்தி.

வைகாசி விசாக நட்சத்திரத்துக்கு அண்மிய சனிக்கிழமைகளில் வருடாந்தம் வரும் கௌணாவத்தை வைரவர் வேள்வி இன்றும் நினைவில் பெளர்ணமியாக பிரகாசிக்கத்தான் செய்கிறது.

விருந்தினர் வந்தால்...

கிரேஸ் அக்கா

(கிச்சனுக்குள்ளிருந்து)

நிரப்பிய (Stuffed) மிளகாய் கறி

தேவையான பொருட்கள்

6/7 கறிமிளகாய் 250gm mince soya2 உருளைக்கிழங்கு

2 வெங்காயம் 1/2 Cup green peas

மிளகாய்தூள் அளவாக உப்பு, எண்ணெய் அளவாக

செய்முறை:

உருளைக்கிழங்கை அவித்து, தோலுரித்து பிசைந்து வைக்கவும். ஒரு வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் போட்டு வதக்கவும். அத்துடன் mince soya, green peas சேர்த்து வதக்கி சிறிது மிளகாய்த்தூளும் சேர்க்கவும். இக்கலவை ஆறியதும் அளவாக உப்பு சேர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.

மிளகாயின் ஒரு பக்கத்தில் சிறு வெட்டு போட்டு கவனமாக ஏற்கனவே தயாரித்த கலவையை விரலினால் உட்செலுத்தி மிளகாயை நிரப்பவும். இரண்டாவது வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணெய் இட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நிரப்பிய மிளகாயைப் போட்டு மெல்லிய குட்டில் வதக்கவும். மிளகாய் நன்கு வதக்கி வரும்போது அளவாக மிளகாய்த்தூள் போட்டு, உப்பு சேர்த்து நீர் விட்டு மூடி வேக விடவும். மிளகாயை நன்கு குழைய விடாமல் அளவாக வெந்ததும் விரும்பினால் சிறிது பழப்புளி சேர்த்து இறக்கவும்.

குழம்பு இல்லாமல் மிளகாயைத் தூக்கி எடுக்கக் கூடிய விதமான இருக்கவேண்டும். நிரப்பிய மிளகாயைப் பொரித்தும் பரிமாறலாம். விரும்பினால் இறால் அவித்து அரைத்தும் உன்வைக்கும் கலவையுடன் சேர்க்கலாம்.

இஞ்சியின் மருத்துவப் பலன்கள்

எம்வீட்டுச் சமயலறையில் இலகுவில் கிடைக்கும் இஞ்சி பல மருத்துவக் குணங்கள் நிறைந்தது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம். இஞ்சியின் மருத்துவப் பயன்பாடுகள் சில இதோ!

எலுமிச்சைப் பழச்சாறு சிறிது இஞ்சிச் சாறு சிறிது தேன் என்பவற்றை வெந்நீரில் கலந்து அதனை இரவு படுக்கைக்குப் போகும் முன் குடித்து வந்தால் தடுமன, மூக்கடைப்பு, தலைவலி போன்ற நோய்கள் பக்கத்திலேயே வராது. அதே போல் உடலுக்கு உற்சாகத்தையும் தரும்.

இஞ்சிச் சாறுடன் தேன் மட்டும் கலந்து நான் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறண்ட நாக்கு, இருமல் போன்ற நோய்கள் வராது.

பச்சை இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது துளசி சேர்த்து அதனை வெந்நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் இக்கலவை நன்கு கொதித்த பின் அதனுடன் சிறிது தேயிலைத்தூள், இனிப்பு போட்டு வடி-கட்டினால் நறுமணத்துடன் கூடிய இஞ்சி டீ கிடைக்கும். காய்ச்சல் தொண்டை வலி போன்றவை விரைவில் குணம் அடையும்.

கோடை காலத்தில் இஞ்சி சோடா தயாரித்து சரப்பிடுவதும் வீடுகளில் சமையல் செய்யும் பொழுது செய்யப்படுகின்ற பொரியல் அனைத்திலுமே முடிந்த அளவு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பயன்படுத்துவது நல்லது.

இஞ்சியை நன்கு உலர வைத்தால் கிடைக்கின்ற பொருள் தான் சுக்கு. இஞ்சியில் இருந்து கிடைக்கின்ற இந்த சுக்கும் பல வித மருத்தவப் பயன்களை அளிக்கக்கூடியது.

நுகரிக் உலகில் நுகரிகம் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் நவீன மருந்துகளை நாடிச் செல்லாமல் இயற்கையில் கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவோம். நோயின்றி வாழ்வோம்.

- திருமலை

LINGA & CO

Legal Advisors and Commissioners of Oaths

- நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் / வேலைபார்க்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதா?
- திருட்டி அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா?
- ஐக்கிய இராச்சியத்தில் நீங்கள் தொடர்ந்து சட்டப்படி வசிக்க விரும்புகின்றீர்களா?
- அப்படியானால் பல வழிகள் உண்டு.
- உடன் எம்மை தொடர்புகொள்ளுங்கள்

12 ஆண்டுகால அனுபவமுள்ள முன்னணி குடிவரவு சட்ட நிறுவனத்திடம் இருந்து உங்கள் குடிவரவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுங்கள்.


கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாந்து விடாதீர்கள்!
உண்மை நிலையை அறிய எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

We specialise in: Asylum and immigration matters

- Human Rights Applications
- Appeals
- Detention and Bail
- Entry clearance Application and appeal
- Injunction
- Judicial Review
- Work Permits
- EEA Application (JNuhg:gpq gpuirfs: jkl cwtptdi Sponsor nra:jy:)
- Student Visa, Visit Visa
- Highly skilled migration program
- Naturalisation Application



46 High Street, Colliers Wood, London, SW19 2BY
General Line: 020 8544 9285 / Emergency Line: 07771 646 441
Fax: 020 8452 9530




BEST DIGITAL SATELLITE CHOICE

2 CARD VIACCESS SATELLITE RECEIVER

T.B.O (Mathuram TV) Tune செய்ய சிரமப்படுகிறீர்களா?

கவலை வேண்டாம்.



- ▲ User Friendly Setup
- ▲ High Sensitivity tuner for very weak signal for small dishes
- ▲ Fast auto scanning within 3 minutes
- ▲ Scan all transponders about 1300 channels on hotbird
- ▲ Channel Sorting by A-Z favourite
- ▲ Digital Audio Out (S/P DIF)
- ▲ Support for multiple language
- ▲ LNB short circuit protection (Safemode)
- ▲ Parental Control Facility
- ▲ 2 Scart Sockets
- ▲ TV out and Aerial in
- ▲ Audio Video out
- ▲ ROHD Component (Lead Free)
- ▲ New 2007 Software

பல Receiverகளின் Manual Scanning மூலம் T.B.O போன்ற புதிய தொலைக்காட்சிகளை எடுக்கும் பொழுது எதிர்காலத்தில் Factory Reset அல்லது வேறு சில காரணங்களினால் அனைத்து இவ்வகையில் அழிந்து விடும். ஆனால் தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள்

யாவும் NEKKASAT Receiverல் நிரந்தரமாக Preset செய்து இருப்பதனால் Factory Reset செய்யும் பொழுதோ அல்லது வேறு காரணங்களினாலோ அந்த சனல்கள் அழியாதபடி வரிசை கிரமமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


- Manual Book இலகு தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நேரடியாகவோ தபால் மூலமாகவோ (NEXTDAY DELIVERY) பெற்றுக்கொள்ளலாம்.
- உங்கள் வீடு தேடி வந்து ரிசீவர்கள் புதிதாக மாற்றிக் கொடுக்கவோ அல்லது UPGRADE செய்து தரவோ அல்லது புதிய இணைப்புக்களுக்கோ

இது பற்றிய விபரங்களுக்கு:

Siva Tel: 07715 591 237 / 01895 272 721

Email: info@nekkasat.com Web: www.nekkasat.com

உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ள அவர்கள் உணர்வுப் போக்குகளை இனம் காணுங்கள்...



ஒன்பது வகைப்பட்டவை.

செயல்பாடு : சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கைகளையும் கால்களையும் வெவ்வேறு விதமாக அசைத்துக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தது முதல் மிகவும் சோம்பலாக இருக்கிறார்கள்.

ஒழுங்கு : சில குழந்தைகளுக்குப் பசி, தாகம், தூக்கம் எல்லாம் கச்சிதமான ஒழுங்கில் இருக்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்தத் தேவைகள் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.

அணுகுமுறை : புதிதாக ஒரு பொருள் கொடுக்கப்படும்போது சில குழந்தைகள் உடனே கை நீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் அந்தப் புதிய பொருளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.

குழலுக்கேற்ப மாறும் திறன் : அதே போல, சில குழந்தைகளால் புதிய சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற முடிகிறது. ஆனால் சில குழந்தைகளுக்குப் புதிய இடத்திற்கு ஏற்ப மாற முடிவதில்லை.

எதிர்வினையாற்றாதல் : ஒளி, ஒலி, காற்று, வெப்பம் போன்றவை குழந்தைகளிடம் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு உரத்த ஒலிகள் பிடிக்கும். சில குழந்தைகள் உரத்த ஒலிகளைக் கேட்டால் அலறுகிறார்கள்.

எதிர்வினையின் தீவிரம் : ஊசி போடப்பட்ட பின் சில குழந்தைகள் வெகு நேரம் அழுது கொண்டிருக்கும். இன்னும் சில குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி விடுகின்றன.

மனநிலையின் தன்மை : சில குழந்தைகள் கலகலப்பாக, உற்சாகமாக, சிநேகமாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் 'உர் என்று', சோகமாக, உதட்டைப் பிதுக்கியபடி இருக்கிறார்கள்.

கவனம் சிதறும் தன்மை : மின்விசிறி சுற்றும் ஒலி, யாராவது கடந்து செல்வது என்று சுற்றுப் புறத்தில் சிறு சலனம் ஏற்பட்டால் சில குழந்தைகளுக்கு கவனம் சிதறக்கூடும்.

கவனம் நீடிக்கும் காலம் : ஒரு கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சில குழந்தைகளுக்கு மனிக்கணக்கில் ஆழ்ந்து கேட்க முடிகிறது. ஆனால் சில குழந்தைகளால் எதையும் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

குழந்தைகளின் உணர்வு பெற்றோரின் எதிர் பார்ப்புகளுடன் ஒத்துப்போனால் இருவருக்கும் இடையிலான மோதல்கள் குறைவாக இருக்கின்றன. இது "Goodness of Fit" எனப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய உணர்வு என்பதையும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

- டாக்டர் எஸ். யமுனா

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும்.
ஒரு பேப்பர் அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

ஒரு பேப்பர்

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை தன்னைக் கொளுத்துவோம்

வானலையில் நாம் வந்த ராசியோ என்னவோ வானிலும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. ஒரு ரேடியோவிற்கு நிறைய ஒரு ரேடியோக்காரிகள் வந்து போகிறார்கள். அவர்களை நாங்கள் வருக, வருக என்று வரவேற்பதோடு அப்படியே கடைக்கண் பார்வையை கணிவாக ஒரு பேப்பர் பக்கமும் திருப்பும் படி கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு பேப்பர் பெண்கள் பக்கத்தை வாசிப்பவர்கள் இருந்தால் அது பற்றிய விமர்சனத்தையும், உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும். பிரச்சனையான விடயம் என்றாலும் பரவாயில்லை. அதுக்காக மீண்டும் சாமத்திய வீடு பற்றி எழுதி எம்மை சாகடித்து விடாதீர்கள்.

வேறு என்ன? வேனில் காலம் பாபிகியு சட்டியை எடுத்து ஆயத்தமாக இருப்பீர்கள். பின்னேரப்பாடாக கதிரை போட்டுக் கொண்டு தோட்டத்தில் இருக்க கவிதை. சிறுகதை எல்லாம் தன் பாட்டில் வரும்.

- ஒரு பெயர் காரிகள்

ஆச்சி... அட்லஸ்!
aachi@orupaper.com

கேள்வி:

வணக்கம் ஆச்சி. எனது பெயர் சரவணமுத்து. இந்த ஆவணியோடு எனக்கு அறுவது வயதாகிறது இன்னும் ஐந்து வருடங்கள் இந்த நாட்டில் வேலை செய்ய வேண்டும். கடந்த 25 வருடங்களாக விடாமல் இந்த நாட்டில் உழைத்தும் கடைசியில் பெரிதாக ஒன்றுமே மிச்சம் இல்லை. பிள்ளைகளை பெற்று வளர்த்ததோடு சரி. இப்போ வயதுபோன காலத்தில் என்று தெம்பாக இருப்பதற்கு என்று ஒரு சேமிப்பும் இல்லை, கடவுளே என்று எனக்கும் மனிசிக்கும் பெரிதாக வருத்தம், துன்பம் என்று எதுவும் இல்லை. இனிவரும் ஐந்து வருடங்களிலுமாவது என்னென்று சேமிப்பது என்று கொஞ்சம் ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும்.

ஆச்சி... அட்லஸ்!

நல்லது மோனை, கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்று இல்லாமல் ஏதோ ஐந்து வருடம் இருக்க கண் திறந்தது நல்லதாய் போச்சது. இப்போ காப்புறுதியை நம்பி சேமிப்பை கை விடுவது ஒரு நாகரீகமாகப் போய்விட்டது. வீட்டில் இருந்து விரல் மட்டும் எதையும் காப்புறுதி செய்யமுடியும். ஆனால் காப்புறுதி சேதத்திற்கு பிறகு வாறது, அதுவும் அங்கிணைக்கில்ல, சின்ன எழுத்துக்களில் உள்ளதை கவனிக்காமல் விட்டால் சிலநேரம் வாறதும் வராமல் போய்விடும். சேமிப்பென்பது எப்பொழுதும் உள்ளதொன்று.

எவ்வளவு உழைக்கின்றோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு செல வழிக்கிறோம் என்பது மிகமுக்கியம். ஐந்து சல்லி உழைத்தாலும் அரைச்சல்லியை சேர்த்து வைக்க தெரிய வேண்டும் என்பார்கள் முன்னோர்கள். இந்தக்காலத்தில் சேமிப்பு என்பது காசாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. சிலர் தமது படிப்பிலோ, பிள்ளைகளின் படிப்பிலோ முதலீடுவார்கள். சிலர் வீட்டிலோ, நிலத்திலோ முதலீடுவார்கள். தானதர்மத்தைக் கூட ஒருவகையான முதலீடாகத்தான் அறியுங்கள் சொல்கின்றன. ஆக மொத்தம் செலவழிப்பது கூட எதற்கு செலவழிக்கிறோம். எப்பிடி செலவழிக்கிறோம் என்று பார்க்க வேண்டும்.

வீண் ஆடம்பரம், போலிக்கௌரவம், கூடாத பழக்கவழக்கம் என்பன தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நாட்டில் செலவழிப்பதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன ஆனால் சேமிப்பதற்கு ஒரேவழி மனக்கட்டுப்பாடுதான்.

அறிவுரை

எல்லோரும் உன்னிடமிருந்து விலகி போனால், யாருமே உன்னருகில் வருவதில்லையானால், நீ தனிமையாக்கப் பட்டதாக உணர்வாயானால், அதற்காக வருத்தப்படாமல் ஒன்று புரிந்து கொள். இப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்!!!

- யோசிப்பவர்

Quotation / cover provided over the phone

No more proposal forms to complete

No more immediate payment

No more Direct Debit Mandate to complete

No more claim form to fill - All the details are taken over the phone.

But Immediate Quotation at a competitive Premium from leading Insurer and Instant Cover

Please ring us for a friendly service **020 8763 2221**

P.SRINIVASAN 32 Abbots Lane, Kenley, Surrey CR8 5JH

PENSION * LIFE * SAVINGS * MORTGAGES * COMMERCIAL LOANS

Fax: 020 8763 2220

E-Mail: sri@armassociates.co.uk www.srinivasan.co.uk

Home Insurance

Building and Contents Insurance including Let Properties
Term Assurance / Critical Illness

Level Term, Mortgage Assurance and Family Income Benefits
Retailer, Shopkeepers & Liabilities

All types of Shops Including Jewellery Shops,
Self-Employed Business.

Mortgages / Re-Mortgages -

Decision in Principle/Virtual offer over the phone

All types of mortgages including Self-cert and buy-to-let.

All circumstances will be considered

ARM Associates

FSA Financial Services Authority

Authorised and Regulated by the Financial Services Authority

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக ஒரு பெரிய நடவடிக்கை இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்பீர்கள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா: பிரான்ஸ்:
Tel: 020 8286 9327 Tel: 416-297-4999 Tel: 01 7289 8165
Fax: 020 8640 6972 Fax: 416-335-6009
சுவீடன்:
email: info@orupaper.com Tel: 043 5000 277



மணமகள் தேவை

1) IT Graduate, 28 years, 5'11", Tall on permanent stay looking for a suitable bride presently in the UK on student / work visa. Ref: 990

2) லண்டனில் வசிக்கும், 40 வயது, 5'10", பட்டதாரிக்கு ஜேர்மனியில் வசிக்கும் சகோதரி தகுந்த வரனைத் தேடுகின்றார். Ref: 989

3) லண்டனில் வசிக்கும், 34 வயது, 5'6", A/L படித்தவர் தகுந்த மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றார். Ref: 988

4) லண்டனில் வசிக்கும், 42 வயது, 5'6", A/L படித்தவர் தகுந்த மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றார். Ref: 987

5) பிரான்ஸ் பிரஜாவுரிமை, 33 வயது, '6', கனடா பிரஜாவுரிமை பெற்ற மணமகனை சகோதரி தேடுகின்றார். மணவிலக்குப் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். Ref: 986

6) கனடாவில் வசிக்கும், 29 வயது, 5'9", விமான சேவையில் பணியாற்றும் மணமகன் தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 985

7) இலங்கையில் வசிக்கும் B.A பட்டதாரி, 27 வயது, 5'7", தகுந்த மணமகனை வெளிநாடுகளில் தேடுகின்றார். Ref: 984

8) Canadian Citizen, 38 வயது, 5'7", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 983

9) நுவரெலியாவில் Dr, 31 வயது, 5'7", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 982

10) லண்டனில் வசிக்கும், 31 வயது, 5'9", தகுந்த மணமகனை ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றார். Ref: 981

11) லண்டனில் வசிக்கும், 30 வயது, 5'5", A/L படித்த, தகுந்த மணமகனை UK/Canada இல் தேடுகின்றார். Ref: 980

12) லண்டனில் வசிக்கும், 32 வயது, 5'10", தகுந்த மணமகனை ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றார். Ref: 979

13) U.K PR, வயது 40, 5'9", தகுந்த மணமகனை UK/Canada/USA/Australia இல் தேடுகின்றார். Ref: 978

14) British Citizen, விவாகரத்து பெற்ற, 39 வயது, 5'7", A/L, தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 977

15) British Citizen, விவாகரத்து பெற்ற, 29 வயது, 5'6", UK Graduate, தகுந்த மணமகனை UK/Canada இல் தேடுகின்றார். Ref: 976

16) கொழும்பில் Project Specialist, BSc, 34 வயது, 5'10", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 975

17) முல்லைத்தீவில் வசிக்கும், 35 வயது, 5'7", தகுந்த மணமகனை Europe/Canada/Australia இல் தேடுகின்றார். Ref: 974

18) பிரித்தானியப் பிரஜாவுரிமை, 46 வயது 5'10", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகனை U.K யில் தேடுகின்றார். Ref: 973

19) கனடா பிரஜாவுரிமை, 27 வயது, 5'4", U.K இல் மணமகனைத் தேடுகின்றார். Ref: 972

20) 9 வருடம் ஜேர்மனியில் வசித்த, தற்போது யாழ்ப்பாணத்தில் வசிக்கும், 29 வயது, 5'7", தகுந்த மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றார். Ref: 971

21) பிரித்தானியப் பிரஜாவுரிமை, 32 வயது, 5'6", Computer Network Engineer, தகுந்த மணமகனை ஐரோப்பாவில் தேடுகின்றார். Ref: 970

22) லண்டனில் வசிக்கும், 32 வயது, 5'8", தகுந்த மணமகனை ஐரோப்பாவில் தேடுகின்றார். Ref: 969

23) சுவீடன் பிரஜாவுரிமை, 39 வயது, 5'9", A/L படித்த, தகுந்த மணமகனை இலங்கை/ஐரோப்பாவில் தேடுகின்றார். Ref: 968

24) B.com பட்டதாரி, 31 வயது, 5'7", தகுந்த மணமகனை கனடா, ஐரோப்பா நாடுகளில் தேடுகின்றார். Ref: 967

25) 36 வயது, 6'1", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 966

26) லண்டனில் வசிக்கும், 30 வயது, 5'10", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 965

27) லண்டனில் டாக்டர், 43 வயது, 5'4", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 964

28) லண்டனில் வசிக்கும், 29 வயது, 5'1", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 963

29) Consultant on Working Visa, 33 years, 6' tall, M.Sc qualified, seeking a professional bride. Ref: 962

30) Top professional 28 years, 5'11" tall, in the U.K since childhood, seeking a professional bride. Ref: 961

31) Graduate U.K Citizen, a divorcee, 33 years, 5'6" tall, seeks suitable bride in U.K/Canada/U.S.A Ref: 960

32) Canadian Citizen, 34 years, 5'8" tall, A/L qualified seeking a suitable bride. Ref: 959

33) British Citizen, 34 years, 5'8"

tall, software engineer working in Cambridge, seeks a professional bride in U.K. Ref: 958

34) பிரித்தானியப் பிரஜாவுரிமை, 38 வயது 5'3", A/L படித்த, தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 957

35) பிரித்தானிய நிரந்தர வதிவிடவுரிமை 33 வயது, 5'10", A/L படித்த, தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 956

36) கொழும்பில் ஆசிரியர், 29 வயது, 5'4", வெளிநாட்டில் விளா உள்ள மணமகனைத் தேடுகின்றார். Ref: 955

37) ஜேர்மனியிலிருந்து முறிமை, 40 வயது, 5'7" தகுந்த மணமகனை இலங்கை/வெளிநாடுகளில் தேடுகின்றார். Ref: 954

38) Bank executive in Colombo, 29 years, 5'5" tall, seeking a groom who could also sponsor. Ref: 953

39) யாழ்ப்பாணத்தில் தொழில்புரியும் HND A படித்த, 27 வயது, 5' தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 952

40) Jaffna Parents living in U.K seeking for their son 28 years old, 5'9" tall, a professional German Citizenship working in the U.K, a suitable educated bride. Ref: 950

41) Jaffna parents living in France looking for their son, born in France, 31 years old 5'6" height, well employed a french speaking tamil bride. Ref: 949

மணமகன் தேவை

1) Brother living in UK seeks in a suitable groom for his sister, 28 years, 5'5", A Graduate, well employed Ref: 1416

2) Graduate, 27 years, 5'3" tall, in Britain since childhood, a Bank employee, seek a suitable groom. Ref: 1415

3) Bride in Colombo, 23 years, 5'6" Elocution teacher, looking for a groom in Canada, able to sponsor her. Ref: 1414

4) ஜேர்மனி பிரஜாவுரிமை, 26 வயது, 5'7", படித்த மணமகனுக்கு ஜேர்மனி U.K இல் தேடுகின்றார். Ref: 1413

5) வடமராட்சியில் வசிக்கும், 28 வயது 5'4", A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகனை Europe/Canada/Australia இல் தேடுகின்றார். Ref: 1412

6) இலங்கையில், வசிக்கும் 23 வயது 5'2", A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகனை Europe இல் தேடுகின்றார். Ref: 1411

7) கொழும்பில் வசிக்கும், 35 வயது, 5'4", Teacher, Vegetarian மணமகனுக்கு தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1410

8) தற்போது இந்தியாவில் வசிக்கும், 23 வயது, 5', BA பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1409

9) தற்போது இந்தியாவில் வசிக்கும், 26 வயது, 5'2", நாட்டிய கலைமாமணி மணமகனுக்கு தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1408

10) Jaffna parents, living in France looking for their daughter (French citizen) 29 years, 5' 5", MSc finance Graduate, suitable groom from U.K/ Canada/France. Ref: 1407

11) இலங்கையில் வசிக்கும், 28 வயது 5'3", BA பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகனை வெளிநாடுகளில் தேடுகின்றார். Ref: 1406

12) UK Certified Accountant, 28 வயது, 5'8", தகுந்த மணமகனை UK இல் தேடுகின்றார். Ref: 1405

13) UK இல் Dr, 41 வயது, 5'2", தகுந்த மணமகனை UK/Europe/Australia/Canada இல் தேடுகின்றார். Ref: 1404

14) இலங்கையில் வசிக்கும், 37 வயது, 5'3", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1403

15) UK இல் வசிக்கும், MBA, 34 வயது, 5'1", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1402

16) கொழும்பில் ஆசிரியர், 39 வயது, 5'3", தகுந்த மணமகனை இலங்கை/பிரித்தானியாவில் தேடுகின்றார். Ref: 1401

17) இலங்கையில் வசிக்கும், HND, Financial Asst, 27 வயது, 5'2", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1400

18) கொழும்பில் ஆசிரியர், Diploma in Music, 29 வயது, 5'2", தகுந்த மணமகனை வெளிநாடுகளில் தேடுகின்றார். Ref: 1299

19) கொழும்பில் வசிக்கும், IAB, 39 வயது, 5'3", தகுந்த மணமகனை வெளிநாடுகளில் தேடுகின்றார். Ref: 1298

20) இலங்கையில் Bank Manager, 41 வயது, 5'4", தகுந்த மணமகனை UK/Sri Lanka இல் தேடுகின்றார். Ref: 1297

21) இந்தியாவில் வசிக்கும், BSc Computer Science, 26 வயது, 5'6", தகுந்த மணமகனை UK/Australia/Europe/Canada இல் தேடுகின்றார். Ref: 1296

22) யாழ்ப்பாணத்தில் ஆசிரியர், 43 வயது, 5'2", தகுந்த மணமகனை UK/Canada இல் தேடுகின்றார். Ref: 1295

23) லண்டனில் வசிக்கும், BSc, 33 வயது, 5'2", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1294

24) லண்டனில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற, 46 வயது, 5'7", O/L, தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1293

25) யாழ்ப்பாணத்தில் Financial assistant, 28 வயது, 5'3", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1292

26) கிளிநொச்சியில் Book keeper, 29 வயது, 5'4", தகுந்த மணமகனை கனடா/லண்டனில் தேடுகின்றார். Ref: 1291

27) லண்டனில் வசிக்கும், B.Sc படித்த, 34 வயது, 5'1", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1290

28) பிரித்தானியப் பிரஜாவுரிமை, 38 வயது, 5'6", Management accountant, தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1289

29) B.com பட்டதாரி, உதவிக்கணக்காளராக வேலை செய்யும், 27 வயது, 5'1", தகுந்த மணமகனை கனடாவில் தேடுகின்றார். Ref: 1288

30) தராமிழந்த, 42 வயது, 5'4", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1287

31) திருகோணமலையில் வசிக்கும், 27 வயது, 5', B.A பட்டதாரி, தகுந்த மணமகனை ஐரோப்பாவில் தேடுகின்றார். Ref: 1286

32) யாழ்ப்பாணத்தில் வசிக்கும், G.C.E.O/L படித்த, 29 வயது, 5'5", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1285

33) யாழ்ப்பாணத்தில் வசிக்கும், A/L படித்த, 33 வயது, 5'3", தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1284

34) Jaffna parents settled in UK seek for their daughter 34 years, 5'4" tall, MSc IT, born in Sri Lanka now a british citizen, studied and working in UK, a suitable professional groom. Ref: 1283

35) சிறுவயதிலிருந்து லண்டனில் வசிக்கும், விவாகரத்து செய்த, 34 வயது, 5'5", படித்த பெண்ணுக்கு தகுந்த வரனை லண்டனில்/இலங்கையில் தேடுகின்றார். Ref: 1282

36) A Phd student in England 28 years, 5'4" tall, interested in Music & Sports seeking an educated groom abroad. Ref: 1281

37) Graduate tutor in Colombo, 28 years 5'6" tall, seeks suitable groom preferably abroad. Ref: 1280

38) ICM student in Colombo, 22 years, 5'4" tall, seeks a suitable groom. Ref: 1279

39) வடமராட்சியில் வசிக்கும், 23 வயது, 5'2", A/L படித்த மணமகனுக்கு தகுந்த வெளிநாட்டில் பிரஜாவுரிமையுள்ள வரனைத் தேடுகின்றார். Ref: 1278

40) யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 22 வயது, 5'2" படித்த, வெளிநாட்டில் பிரஜாவுரிமை யுள்ள வரனைத் தேடுகின்றார். Ref: 1277

41) வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'5" உயரமுள்ள, தற்போது நிகொழும்பில் இருக்கும் A/L படித்த மணமகனுக்கு ஜேர்மனியில் இருக்கும் சகோதரன் Europe இல் தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1276

42) வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'6" உயரமுள்ள, கிளிநொச்சி கச்சேரியில் தொழில்புரியும் பட்டதாரி மணமகனுக்கு பிரான்சில் வசிக்கும் மாமனார் தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1275

43) வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 24 வயது 4'3" உயரமுள்ள, பிரான்ஸ் பிரஜாவுரிமையுள்ள Professional மணமகனுக்கு தகுந்த மணமகனை பிரான்சில் வசிக்கும் பெற்றோர் ஐரோப்பாவில் தேடுகின்றனர். Ref: 1274

44) Jaffna brother living in the U.K looking for her sister 33 years 5'1" tall, temporary resident in the U.K for the past 10 years, AAT qualified, a suitable groom. Ref: 1272

45) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'3" உயரமுள்ள, தற்போது கொழும்பில் வேலை செய்யும் CIMA qualified சகோதரிக்கு தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1271

46) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'4" உயரமுள்ள, வவுனியாவில் ஆசிரியையாக கடமை புரியும் மணமகனுக்கு நோர்வேயில் வசிக்கும் சகோதரி தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1270

47) கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது, கர்நாடக சங்கீத டிப்ளோமா முடித்து, சங்கீத ஆசிரியையாகக் கடமை யாற்றும் சகோதரிக்கு லண்டனில் இருக்கும் சகோதரர் ஐரோப்பிய நாடுகளில் படித்த தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1269

48) தென்மராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது 5'2" உயரமுள்ள, CIMA படித்துக் கொண்டிருக்கும் வேலை செய்யும் மணமகனுக்கு லண்டனில் இருக்கும் சகோதரர் தகுந்த மணமகனைத் தேடுகின்றார். Ref: 1268

49) Parents living in UK looking for their daughter, 37 years, 5'6" tall, UK qualified Dental Surgeon, a suitable groom from U.K. Ref: 1267

50) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'4" உயரமுள்ள, பட்டதாரி ஆசிரியையாக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகனை லண்டனில் இருக்கும் சகோதரன் தேடுகின்றார். Ref: 1266

51) Jaffna parents living in Colombo looking for their daughter 33 years 5'4" tall, Advanced Diploma in computerscience qualified, currently working in a private company in Colombo, a suitable groom. Ref: 1265

கவிதை

மனிதன்

ஆங்கெழுந்து ஒளிவீசும் பரிதி யொத்தாய்;
ஆழ்மனமோ கறுத்திருக்கும் கரியே யன்றோ?
நீங்கிழைக்கு மணுகுண்டை கண்டே னென்றாய்;
தோன்றுமத்தீ யிலெரிவதும் நீயே யன்றோ?
பாங்கெழிலாய் அண்டவெளிப் பால மிட்டாய்;
பாய்ந்தேகு முன்மனத்தை ஆள்வ தென்றோ?
ஓங்குமலை எல்லாமே கையி லென்றாய்;
உன்னுள்ள அடக்காத ஆசை யுண்டே!
ஒருநாளில் மறைந்துவிடும் குமிழாய் வாழ்க்கை
உயிர்க்குருவி கூட்டைவிட்டுப் பறந்தே ஏதும்!
'இறந்துவிடும் பிணங்களை யே நேரில் கண்டும்;
இறுமாப்பாய் இருந்திடுவே னென்றே வாழ்வாய்!
இரைந்திரைந்து பொதுநலமே வாழ்க்கை என்றாய்;
இருட்டறையில் தன்னலத்தை பேணு கின்றாய்!
அருளொளியாய் புறம்பொலிய புதுக்கி நின்றாய்;
அகந்தெரிந்தால் உள்வொளிக்கும் உண்மை நிறமே!

-இராஜ. தியாகராஜன்

பெய்தல்

கடல் வற்றக் காத்திருந்தோம்
வற்றிய மறுநாள்
வந்ததே சுனாமி!
மாலையிட்டு வரவேற்றோம்
சம்பந்தமும் கலந்தோம்
வந்தது கைகலப்பு!
விலாங்கு சிரிக்கிறது
நல்ல அறிகுறிதான்
பின்னால் இருந்தது மீன்!
எதிரியால் வருகிறது ஆபத்து
தயாராய்த்தான் இருக்கிறேன்
நண்பனாய் வருகிறாயே!
தமிழின் முடிச்ச அவிழ்க்க
மூதறிஞருக்கே நடுக்கமேன்?
கைதவறிவிடுமோ கதிரை!
இனிதே நிறைவு பெற்றது மாநாடு
ஆராயப்பட்டது
திராத பிரச்சனை!

- ந. ஜேமராஜ்

பெய்தல்

எங்களின் தாய்நிலத்தை
அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது
காலங்கள் எத்தனை கடந்தாலும்
இந்த உடல்
கோலங்கள் எத்தனை கண்டாலும்
சொந்த மண்ணை மறந்திடமுடியாது
மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி
கனடாவில் குடியேறிவிட்டோம்
கனடியனாய் வாழ்ந்திடுவோம்
வா என்கிறாள்
எனதருமைக் காதலியே
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?
தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?
அத்துஞ் வெளியில் பந்தடித்த நாட்களையா ?
கோயில் திருவிழாவில் அழகான
பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற
நாட்களையா?
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?
சொல்லடி பெண்ணே
எத்தனை காலமடி ?
இன்று நினைத்தாலும்
நெஞ்சம் இனக்குதடி
எப்படி மறப்பேன்
என் தாய் நிலத்தை ?

- நிர்வாணி

பெய்தல்

அன்பாளே கவர்ந்திட்ட கண்மணியும் நீயே
ஆவியுடன் இரண்டாகக் கலந்தவனும் நீயே
இவ்வாழ்வை இனிதாக்க வந்தவனும் நீயே
ஈருடலில் ஒருயிராய் இணைந்தவனும் நீயே
உணர்வுக்கு உயிரூட்டம் தந்தவனும் நீயே
ஊடல்கள் செய்கின்ற முழுநிலவும் நீயே
என்மனதை எளிதாகச் சரித்தவனும் நீயே
ஏக்கத்தைக் களைந்திட்ட பெருந்தியும் நீயே
ஐயங்கள் தீர்க்கின்ற அறிவணங்கும் நீயே
ஒன்றித்துப் போய்விட்ட எனதுயிரும் நீயே
ஓயாமல் துன்பத்தைத் துடைத்தவனும் நீயே
ஓளசுதமாய் வந்திட்ட ஆரணங்கும் நீயே
நீயே இனியெனக்கு எல்லாமும் நீயே

- தரிசன்

பெய்தல்

இந்தக் கரும்பனைகள்
இங்கேதான் முளைக்கும்
இடம்பெயரச் சொல்லி எவர்
வேரோடு கிள்ளி வெளியே எறிந்தாலும்
வடலி வரைமுதல் வெட்டிச் சரித்தாலும்
கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும்
இந்தக் கரும்பனைகள்
எப்போதோ என்றோ
இங்கேதான் முளைக்கும்
எத்தனையோ பெரும் புயல்கள்,
இடிமழைகள், சுடுவேனில்
எல்லாமே எத்தனையோ
நூற்றாண்டாய்க் கண்டவைதாம்.
பொன்னில் முடி புனைந்து ஆண்ட
பரம்பரையார்
போயுழிந்தார்.
ஆனாலும்
எங்கள் கரும் பனைகள்
எங்கள் வெளிகளிலே
ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும்
எனவேதான்
எத்தனை நாட்போனாலும்
எத்தனை தான் கடிதாய்
நீவிர் முயன்றாலும்

எங்கள் கரும்பனைகள்
இங்கேதான் முளைக்கும்.

பனைவடலி அல்லவே எங்குதா பாலைகர்கள்
என்றாலும்
வெட்டிச் சரித்தீர்
குண்டு எறிந்து கூரைகளைப் பறித்தீர்
அன்னையரின் தந்தையரின் ஆதரவை நீர்
பறித்தீர்
அங்கங்குறைத்தீர்.
அமைதி கெடச் செய்தீர்.
கல்வி பறித்தீர்.
போர்க்களத்துட் புருவித்தீர்
பிஞ்சுநெல் கருக்கெப் பிணமாகத் தேய்வித்தீர்.
பனைபோல அல்ல பற்றிலுள்ள மானுடர்கள்.
பனைகளிலும் மிகவலியோர்
அவர் தமது பாலகர்கள்
இங்கே விழுவர்
இங்கே வேர்விடுவர்
இங்கே முளைப்பார்
நிமிர்வர்
காடாய் அவர் விரிவர்

- சி.சிவசேகரம்

வாழ்வு

உங்கள் பேப்பர் கைக்கு வரும்.
நெஞ்சில் உவகை பொங்கி எழும்.
உங்கள் புதினம் எழுச்சி தான்.
இன்னும் உயர் வாழ்த்துக்கள்!
சன்ன மழையுள் நாங்கள்
சன்னத்தில் நீங்கள்.
என்ன சொல்ல நாங்கள்.
இங்கு மகிழ்நாள் பூக்கும்.
அன்று வாரும் நீங்கள்.
அன்புபோம் கதைகள் நூறு.

- பெண் சுரந்தன்.

SAM
SOLICITORS & COMMISSIONERS FOR OATHS

உங்களது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு
நீண்டகாலம் வேலை செய்திருப்பீர்களாயின் விசா எடுப்பதற்கு
appeals and representation on all Tribunal Hearing
சம்பந்தமான சேவைக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
உங்களது வியாபார ஸ்தாபனங்கள் வீடுகள்
விற்பனை, வாங்குதல் சம்பந்தமான சட்ட சேவைக்கும்
எங்களை நாடவும்!!

Tel: 0208 770 7143
Fax: 0208 643 9245


www.samsolicitors.com
info@samsolicitors.com

IMMIGRATION & ASYLUM
JUDICIAL REVIEW
CIVIL LITIGATION
CRIME
DIVORCE & FAMILY MATTERS
EMPLOYMENT
HOUSING / LANDLORD & TENANT
COMMERCIAL CONVEYANCING
RESIDENTIAL CONVEYANCING
LIQUOR LICENSING

288, High Street, Sutton, Surrey, SM1 1PQ

அறுவைப் பக்கம்

கெட்டுப் போவம் வாங்க...



பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்திக் கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம் மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா என ஐரோப் பாவிலே சட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார்.

அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில் 20 சீக்கர்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம்.

பல அகதி தமிழர்கள் முண்டியடிச்ச ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டார்களாம்???

அகதி தமிழ் கடையை ஆர்யா வந்து திறந்து வைச்சால்தான் அந்த கடை ஓகோ என்று வியாபாரம் நடக்கும் என்று யாரோ ஒரு ஜோசியன் சொல்லி இருப்பான் போல?? அதைக் கேட்டு அந்த அகதி தமிழ் கடை அகதி முதலாளியும் தன்னுடைய செலவில் ஆர்யாவை வரவழைச்சு இருப்பாரோ??

அட அதெல்லாம் இருக்க நம்ம அகதி ஈழத்தமிழ் மக்கள் ஆர்யாவை கண்ட உடன ஆனையிறவு பெருந்தளத்தை மீட்ட கதாநாயகன் அவர் எண்ட ரேஞ்சில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாங்க... திருந்தவே திருந்தாது புலத்தில் அகதி வாழ்க்கை வாழ்கிற நம் இனம்.. :evil: :evil: :evil:

பி.கு: புலத்திலே வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் என்றும் அகதிகள்தான் என்பதை இப்படியானவர்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காகவே அகதி என்ற சொல் அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த கருத்து செவிடன் காதில் சங்கு சா ஆடலறி அடிச்சமாதிரித்தான்.. :evil: :evil: :evil: களாப்ஸ். பிச்சிக்கிது.

- யாழில் பள்ளன்

முடிஞ்சா கொஞ்சம் சிரிங்க...

மச்சான்! நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்... ஒப்புக்கொள்கிறேன். நீ புறநானூறைப் படிச்ச கிழிச் சவன்தான். ஒப்புக்கொள்கிறேன்! ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி எப்பம் விட்டுட்டியோட... நீ நல்லா இருப்பியா?

❖ ❖ ❖

நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறாண்டு அர்த்தம்... துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறாண்டு அர்த்தம்... துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறாண்டு அர்த்தம்... துண்டை நலையில் போட்டால் கடன் கேக்கிறாண்டு அர்த்தம்!

❖ ❖ ❖

நேத்து உன்னையப் பாக்க உன் ருமுக்கு வந்தேன். நல்ல வெயிலேநேரம்... ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப் படுத்து தூங்கிட்டிருந்த... சரி சரி... புரியுது! எருமையால மல்லாக்கப் படுக்க முடியாதே!!

❖ ❖ ❖

இந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேன் என்று அர்த்தப்படும்! ஸ்போப் பண்ணினா என்னை விரும்பறேன் என்று அர்த்தப்படும்! கண்டு கொள்ள வில்லை என்றால் என்னை நீ மிஸ் பண்ணாய் என்று அர்த்தம்! என்ன செய்யப் போகிறாய்?!

❖ ❖ ❖

அன்புக் காதலா... என்னை விட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும், என்னைச் சந்திக்கவே வரேலை என்றாலும், போன்கூட பண்ண வில்லை என்றாலும், எத்தனை வருசமானாலும் சரி, மறக்க முடியுமா உன்னை? நான்

முதன் முதலில் பார்த்த குரங்கு நீதானே!

❖ ❖ ❖

அன்பே... நான் சூரியன்... நீ நிலா! நிலா சூரியனிடம் இருந்து வெளிச்சத்தை வாங்கும், நீ என்னிடம் இருந்து பணம் வாங்குவாய்!... ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டங்க!

❖ ❖ ❖

நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன். நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்ன! ரெண்டு கழுதைகளைச் சேர்த்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்காம என்ன செய்யும்!"

❖ ❖ ❖

மச்சான்! டேய் நீ சிமிச்சா ரஜினி! பேசினா வைரமுத்து!! ஆடுனா பிரபுதேவா!! பாடுனா ஜேசுதாஸ்!! படுத்தா உசிலைமணி! வெமிட்டைக் குறைபா மச்சான்!

❖ ❖ ❖

மிருகக்காட்சி சாலையில் யானை குளிப்பதை அதிசயமாகப் பார்த்தாய். குளிப்பது யானை என்பதால் அப்படி பார்க்கிறாயோ என்று நினைத்தேன், பிறகு ஜான் தெரிந்தது குளிப்பதே உனக்கு அதிசயம் என்று!

❖ ❖ ❖

பப்ளிக்கா கிஸ் அடிப்பார்கள் ஆனால் பிஸ் அடிக்க மாட்டார்கள் அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பார்கள் ஆனால் கிஸ் அடிக்க மாட்டார்கள் அதான் இந்தியா!

- வானவில்

தொகுப்பாளரின் வரலாறு...

ஆங்.. தொகுப்பாளர் சார் நீங்க இதுவரைக்கும் எத்தனை இன்டர் நஷனல் மேட்ச் ஆடி இருக்கிறீங்க

400 மேட்சாவது ஆடி உலக சாதனை படைக்கணும் கிற உயர்ந்த குறிக்கோளோட என்னோட 8 வயசிலேயே கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டேன்.

....த்கு....த்கு....த்கு...

இதுக்கு ஏன் நாயைக் கூப்பிட்டுங்க

....பீல் பண்ணேன் சார்....

....தாங்க்ஸ்

.... அன்னில இருந்து கிரிக்கெட் பட் வாங்கறதுக்காக வாரம் ஒவ்வொரு ரூபாயா சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். ம... அந்த 250 ரூபாய் கிரிக்கெட் பட் வாங்கறதுலேயே என்னோட 5 வருஷம் வீணாப் போயிருச்சு.

....த்கு....த்கு....த்கு...

திரும்பவும் ஏன் நாயைக் கூப்பிட்டுங்க

....திரும்பவும் பீல் பண்ணேன் சார்....

....திரும்பவும் தாங்க்ஸ்

.... ஆனா என்னோட மன உறுதி கொஞ்சம் கூடக் கொறயல். கொறஞ்சது 200 மேட்சாவது ஆடி இந்த கிரிக்கெட் உலகத்திலே என்னோட பேரைப் பதிவு செய்யாம விடுறதில்லே என்ற உறுதியோட தான் பயிற்சியை ஆரம்பிச்சேன்.

....வெரிசூட் சார் உங்க மன உறுதியை நான் பாராட்டறேன்

.... நீ நெனக்கிற மாதிரி அந்தப் பய நெனக்கலையே

....யார் சார்

....முதல் முதலா பந்து போடறதுக்கு ஒரு நொங்காத பயலை கூட்டி வந்தேன். அவன் வரும்போது நான் ஸ்போர்ட்ஸ் மேன் நான் சேர்னு சொன்னான். நான் அப்பவே என்ன ஸ்போர்ட்ஸ்டானு கேட்டிருக்கணும். விதி.... கேக்கலை.... அது ஏதோ ஜாவ்லின் துரோவாமே.... பய மொத பந்தயே குறி தவறாம எறிஞ்சு பட்டான். அது படாத இடத்திலே பட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி உயிர் பொழச்சுதே ஒம்பாடு எம்பாடுன்னு ஆயிடுச்சு. அதுவ ஒரு 5 வருஷம் போய்டுச்சு.

....பாவம் சார் நீங்க

அப்படித் தான் இந்த சமுதாயமும் நெனச்சது. ஆனா நான் அப்படி நெனக்கலை. திரும்பி வருவேன். அம்பதுமேட்சன்னாலும் நச்சுனு ஆடி

இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைப்பேன்னு நெனச்சேன். அதுக்கு வெறும் பயிற்சி மட்டும் போதாது. ஆன் பழக்கமும் வேணுமனு சொல்லிட்டு ஒரு செலக்டரை கரெக்ட் பண்ணி வைச்சிக்கணுமனு முடிவு செஞ்சேன்.

....மீன் கர்ப்ஷன்

....நோ.... அட்ஜஸ்ட்மென்ட்

....(மறு முனையில்...கார்...கார்...கார்...)

....(பின் வாங்கி)... என்னாச்சு

....ஒண்ணுமில்ல சார்.... தொண்டை கொஞ்சம் சரியில்ல.... சரி அந்த செலக்டர் என்ன சொன்னாரு

....இப்ப செலக்ஷன் இல்லப்பா வரும்போது நிச்சயம் ஒன்ன நான் கிரிக்கெட் பிளேயராக்குறன்... அதுவரைக்கும் நீ கூடமா இருந்து விட்டு வேலைகளைப் பார்த்துக் கிட்டிரு... இப்ப வீட்டுக்கு கிணறு தோண்டறதா இருக்கோம்.. அந்த வேலைகளைப் பாருன்னாரு.

....அது ஒரு முணு மாசம். தோண்டறம் தோண்டறோம்... தண்ணி வருவனங்குது. ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாப் போச்சு.

....அதுக்கப்பறமாவது கெடச்சுதா சார்

....கெடச்சது 400 அடியில் ஒரு வானி தண்ணி

....சார் நான் தண்ணியைக் கேக்கலை ஒங்க கிரிக்கெட் சான்சைக் கேட்டேன்.

....எங்கப்பா ஓடியாடி ஒழச்சதுல ஒடம்பு இளச்சப் போயி செலக்ஷன் சமயத்துல ஃபிட்ளஸ் இல்லனு எடுக்க மாட்டேன்னுட்டானுவ... ஆனாலும் இன்னி வரைக்கும் நான் மனசு தளரலை....

....த்கு....த்கு....த்கு...

....திரும்பவும் பீலிங்கா....


....இப்ப நான் நெஜமாவே நாயைக் கூப்பிட்டேன்

....எதுக்கு....

....(கவுண்டமணி காட்சி.. 'இது ஒரு கதைன்னு சொல்லி கடை வியாபாரத்தைக் கெடுத்துட்டயா நாயே....')மவனே... இன்னொரு தடவ ஒன்ன இங்கே பார்த்தேன்....

....ஆத்தி... இது என்ன அக்கப்பேரா இருக்கு....ஏன்டா நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆகணுமனு நெனச்சது ஒரு குத்தமாடா? ரைட்ரா...

- மாரி



அப்ப என்ன இண்டைக்கு வரமாட்டேரே வறுப்புக்கு? போமைசே நான் உம்மோட கோவம். நீர் இப்ப முந்தி மாதிரி இல்லை. சரியா மாறிட்டீர்!!

சினித் துளி

பச்சான்



அதன் தரத்தை வைத்துதான் அது போட்டியில் இடம்பெறும். பள்ளிக் கூடம் படம் திரையிடப்பட்டதோடு நிற்காமல் போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளதாம். (இந்த சங்கரின் சிவாஜியை அனுப்பேலாதோ?)

இலங்கை



புதுமையும் கலந்த பாத்திரமாக இவரை உருவாக்கியிருக்கிறார் செல்வம். (தொடங்கக்கே இப்பிடிச் சொல்லிப் படம் எடுக்கிறதே ஒரு ஸ்ரைலாப் போட்டுது. வந்துக்குள்ள நல்லதெண்டா அது "குப்பி")

திருமணம்



ஒரு படத்திற்கு 18 லிருந்து 20 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தவர் கோபிகா. அறிமுகமான ஆட்டோகிராஃப் 100 நாள் ஓடியதால்தான் கோபிகாவுக்கு இப்படி ஒரு சம்பளம். அதன்பின் வந்த படங்கள் எதுவும் அப்படி ஓடாததால் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி போனது மார்க்கெட்! ஞான் இப்போ மலையாளத்தில் பிஸியாகும் என்று பேட்டிகளில் சொல்லிக் கொண்டிருந்தாலும், அங்கேயும் பெரிய அளவில் படங்கள் இல்லை கோபிகாவுக்கு. இந்த இடைவெளியில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் மனசை பறி கொடுத்துவிட்டாராம். இந்த காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள் கோபிகாவின் பெற்றோர். (வாழ்த்துக்கள் !!!)

வினியோகம்

சென்னை 600028 படத்தை சிம்பு பார்த்தாராம். பார்த்தவுடனேயே பிடித்து போய் விட, தான் அடுத்த நடித்துக் கொண்டிருக்கும் கன படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் சொல்லி இப்படித்தான் மதுரை ஏரியாவை விநியோகம் செய்ய சொல்லியிருக்கிறார். சிம்பு சொல்கிறார் என்பதற்காக சமரம் 40 லட்சம் கொடுத்து அந்த படத்தின் மதுரை உரிமையை வாங்கியிருக்கிறார் சக்கரவர்த்தி. இப்படித்தினால் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்தை தன்னுடைய சம்பளத்தில் கழித்து கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறாராம் சிம்பு. அவனவனுக்கு தனர வேலையைப் பாக்கிறார்களே அங்க நேரம் இல்லையாம் இவர் அடுத்தவற்றை வேலையைப் பாத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு கெட்டிக்காரர்தான் அதுக்காக இதெல்லாம் கொஞ்சம் ஓவர் !!!

சிறுதுளி!

காதல் சர்ச்சையில் சிக்கி கோடம் பாக்கத்தை விட்டு வெளியேறிய நயன் தாரா நண்ட வற்புறுத்தலுக்கு பின் தனுசுடன் யாரடி நீ மோகினியில் நடிக்க ஒப்பந்தமாகி சென்னை வந்தார். படப் பிடிப்பை பாதுகாப்போடு ரகசியமாக நடத்தினார்கள். பத்திரிகையாளர்களையும் சந்திக்க மறுத்தார். இப்போது அஜித்தாடன் பில்லாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் தொடக்க விழாவுக்கு வராமல் வெளியூர் படப்பிடிப்பு என்று கழன்று கொண்டார். நயன்தாராவுக்காக படப்பிடிப்பின் பெரும் பகுதியை மலேசியாவில் நடத்துகிறார்கள் களாம். ஐயோ ஐயோ...

❖ ❖ ❖

தமிழ் படங்களில் நடித்த சிம்ரன் திருமணத்துக்குப் பின் டெல்லியில் செட்டில் ஆனார். சட்டசபை தேர்தலின் போது குடும்பத்துடன் வந்து அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்து விட்டு போனார். அவரை மீண்டும் நடிக்க அழைத்து தயாரிப்பாளர்கள் தாது விட்டனர். ஒத்துக்காமல் இருந்த அவருக்கு இப்போது நடிப்பு ஆசை வந்துள்ளதாம். பாக்யராஜ் படமொன்றில் நடிக்க சம்மதித்துள்ளாராம். காளிதாஸ் இயக்குகிறார். வாங்கோ வாங்கோ...

❖ ❖ ❖


புதுமுக கதாநாயகன் ஜெயிலாணி நடித்து இயக்கிய படம் கேள்விக்குறி இந்த படத்தில் கதாநாயகிகளாக சோனா, பிரித்தி வர்மா நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. தணிக்கை குழுவில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போலீசை விமர்சிப்பதாக போலீசார் எதிர்ப்பு தெரிவிப்பதால், இப்படத்துக்கு அனுமதி தர முடியாது என்று மறுத்து விட்டனராம். ம...

❖ ❖ ❖

கவிஞர் பா.விஜய் தமிழக முதல்வர் கலைஞரால் வித்தக கவிஞர் என்று போற்றப்பட்டவர். இரண்டாவது முறையாக அதே கலைஞர் கரங்களால், தான் எழுதிய 10 நூல்களை வெளியிட இருக்கிறார். மேலும் 6-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற விருக்கும் விழாவில் இவை வெளியிடப்படுகின்றன. ம...

❖ ❖ ❖

கிரீடம் படத்தின் வேலைகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. நம்பிக்கையோடு காத்து இருக்கிறார் அஜீத். இந்த படத்தின் வெற்றியை பொறுத்துதான் புதிய இயக்குனர்களுக்கு அஜீத்தின் விட்டுக் கதவுகள் திறக்கும். ஒருவேளை கிரீடத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்தால், இனி புதிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பது இல்லை என்பதில் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் அஜீத்! ஏன் கடைசியா வந்த படமெல்லாம் ஒழுங்கா ஒடினதோ...



சேரன் சொல்கிறார்!

கேள்வி: சர்வதேச திரைப்படவிழாவுக்கு உங்களுடைய இரண்டு படங்கள் சென்றது மிகப் பெரிய அங்கீகாரம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சேரன்: எனக்குத் தெரியவில்லை. அதாவது கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்பது போல் அது எனக்குப் பிடித்து இருந்தது. சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெறுவது சந்தோஷம் தான். ஆனால் இந்த மாதிரி முயற்சிகளை மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரிக்கின்றார்கள், எந்த அளவிற்கு என் தோளைத் தட்டிக் கொடுக்கின்றார்கள் என்பதெல்லாம் எனக்கு இன்னமும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

கேள்வி: தமிழ் சினிமா என்பது முன்பு நடிகர்களைச் சார்ந்து இருந்தது. அவர்கள் பின்னால் இருந்தது. சில நடிகர்கள் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க முன் வராததினால் நீங்கள் துணிந்து முடிவு எடுத்தீர்கள், ஆனால் அது சாதாரண விஷயம் இல்லை. அந்த சவாலை எதிர் கொண்டதெப்படி?

சேரன்: ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் ரணமானது. அந்த ரணத்திற்குள்ளேயும் அந்த ஸ்கிரிப்டைக் கொண்டு வந்த பக்குவம் எனக்கு இருந்ததினால் படம் வெற்றிபெற்றது.

கேள்வி: சினிமாவை ஒரு தொழிலாகவே அங்கீகரிக்காமலேயே வைத்து இருக்கிறார்கள். இரண்டாவது, உங்களைப் போன்ற இயக்குனர்கள் ஜெயித்து வருவதற்கு அரசாங்கம் என்னென்ன செய்ய வேண்டும்?

சேரன்: அரசாங்கம் பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம். தரமான படங்களையும் தரமான டெக்னீசியன்களையும் கண்டுபிடித்து எந்த பாரபட்சமில்லாமல் மெய்நி, ஜாதி, அரசியல் தலையீடு இல்லாமல் திறமையின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

கேள்வி: சிவகாசி, படம் பார்க்கிற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் தவமாய் தவமிருந்து பார்த்து விட்டு வருகின்ற இளைஞர்கள் தன் தந்தையை வணங்குவார்கள் அல்லவா?

சேரன்: மீடியாவை நம்முடைய சுய நலத்திற்காகப் பயன் படுத்தாமல், நாம் சார்ந்த இந்த சமூகத்திற்காகப் பயன்படுத்தியதற்கான அடையாளம். அது போதும். ஒரு ஆள் இந்த உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலேயும் இருப்பவர்கள் செய்யச் செய்யத் தான் மாற்றமும், மறுமலர்ச்சியும், புரட்சியும் வருமே ஒழிய ஒரே ஒரு சினிமாக்காரன் நினைத்து எல்லோரையும் மாற்ற முடியாது.

கேள்வி: ஆனால் மாற்றம் ஏற்படுத்த சினிமாக்காரர்களாலும் முடியுமல்லவா?

சேரன்: முடியும்தான். அதற்கு பெரிய பலம் வேண்டும். இன்றைக்கு ஒரு சினிமாக்காரனா, ஒரு சாதாரண மனிதனா, ஒரு ஆப்பிரேட்ருக்கு மகனாய் பிறந்து சினிமா பண்ணுகின்ற என்னால் மாற்ற முடியாது.

- நிவாச்சாஜல்

We undertake all aspects of building and maintenance work

- ◆I Plumbing and Heating
- ◆I Wiring and Re-Wiring
- ◆I Flooring: Laminate Flooring, Tiling, Carpeting
- ◆I Plastering, Painting and Wallpapers
- ◆I Extension, and Conversion
(Conservatories, Additional Bathroom, Front Porch etc.)
- ◆I Roofing
- ◆I UPVC double glazed doors and windows
- ◆I Kitchen and Bathroom Fittings
- ◆I Garden: Boundary Wall, Garden Fencing
- ◆I Block Paving, Crazy Paving
- ◆I Driveways, Patios, Garden Sheds etc.,
- ◆I Council Planning Permission

NO CALL OUT CHARGES, FREE ESTIMATES

உங்கள் வீட்டின் திருத்த வேலைகள் அனைத்தையும் மிக உயர்ந்த தரத்தில் உத்தரவாதத்துடன் செய்து கொள்ள உடன் நாடுங்கள்...

RAS CONSTRUCTIONS

Building Contractors

All building works are finished to a very high standard for a free no obligation quote.

Call on **07984 801 691** ras.constructions@hotmail.com



சினிமா

மாயக்கண்ணாடி சொல்வதென்ன...

இயக்குனர் சேரனின் மாயக்கண்ணாடி திரைப்படம் இளைஞர்களின் தன்னம்பிக்கைக் கனவுகளைக் குலைத்து விட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. சேரனும் 'ஏழு நல்ல படங்களைத் தந்த நான் எட்டாவதாக மோசமான படத்தைத் தருவேனா?' என்று பட விளம்பரங்களிலேயே தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. முடிந்திருந்தும் ஒரு இளைஞன் திரைத்துறையில் நுழைய முயற்சித்து தோல்வியடைந்து மீண்டும் அதே தொழிலில் தஞ்சம் புகுவதே படத்தின் ஒற்றைவிக்கதை. சேரன் தன் திரைப்படங்கள் மூலம் கட்டமைக்க விரும்பும் தன்னிலைகள் குறித்து சில சுருக்கமான புார்வைகளை முன்வைத்து உரையாடலை வளர்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சேரனின் முதலிரண்டு படங்களும் விளிம்பு நிலையினைப் பற்றிப் பேசின.

'பாரதி கண்ணம்மா' சாதி முரண்பாடுகள் குறித்து ஒரு காதல் கதை வழியாகப் பேசியது. கதையின் இறுதியில் கள்ளர்சாதிப்பெண் இறந்து போக காதலித்த பள்ளர்சாதி இளைஞன் உடன்கட்டை ஏறுகிறான். இரண்டாவது படமாகிய பொற்காலம் ஊன முற்றவர்களின் துயரம் மற்றும் வாழ்க்கை குறித்து கவனம் செலுத்தியது. இவ்விரண்டு படங்களிலும் வெளியிலிருந்துதான் என்றாலும் கூட விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசிய சேரனின் கருத்தியல் அடிப்படைகள் அவரது மூன்றாவது படங்களிலிருந்து தன்னைத் திட்டவட்டமாக வெளிப் படுத்திக்கொண்டது.

அவரது 'தேசியகீதம்' படம் திராவிட இயக்கங்களின் ஆட்சியால்தான் தமிழகமே கெட்டுப்போனது என்னும் நடுத்தரவர்க்க மனம் சார்ந்த விமர்சனத்தை முன்வைத்தது. அதன்மூலம் காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் பொற்காலம், கக்கன் போன்ற தாய்மைவாதப் படிமங்களின் மீதான ஏக்கத்தை நிறுவியதன் மூலம் தனது நடுத்தரவர்க்கக் கருத்தியலுக்கு நியாயம் செய்தார் சேரன். சேரனின் 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படம் அரபுநாடுகளில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களிடம் தாய் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய சேவை பற்றிப் பேசியது. ஆனால் சேரனின் அறிவுரை அரபு நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் பிற்படுத்தப் பட்ட, இளைஞர்களிடம்தானே தவிர உயர் தொழில் நுட்பக்கல்வி படித்து காலை நான்கு மணிக்கே அமெரிக்க தூதரகத்தில் கால் கடுக்கக் காத்து நிற்கும் பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதி இளைஞர்களிடம் அல்ல.

மேலும் குறிப்பாக துபாயில் கக்கஸ் கழுவு வது தொடர்பான பார்த்திபன்-வடிவேலுநகைச் சுவைக் காட்சிகள் மலமள்ளுபவர் பற்றிய அவரது சாதிய உளவியலையே வெளிப்படுத்தின. சேரனின் பாண்டவர்பூமி, கிராமத்தைக்


காதலோடு அணுகியது. சாதி முரண் மற்றும் நிலமானிய உறவுகள் குறித்து எவ்வித விமர்சனமும்பெற்றி கிராமங்களை ரொமண்டிசத்தோடேயே சேரன் அணுகினார். பிழைப்பிற்காய் நகரம் நோக்கி நகர்ந்து விட்ட நடுத்தரவர்க்கத்தின் மாயைக் கனவுகளுக்கு வலுசேர்த்தது பாண்டவர் பூமி. ஆட்டோ கிராப்பும் கிராமத்து வாழ்க்கை, இழந்த காதல்கள் என இதே பணியையே செய்தன.

தவமாய்த் தவமிருந்து படத்திலும் குடும்பத்தின் சாதிய உளவியல், அது பெண்களின் மீது செலுத்தக்கூடிய வன்முறை ஆகியவை குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாமல் குடும்பம் குறித்த புனிதப் பிம்பத்தைக் கட்டியெழுப்பியது. ஆக பொதுவாகவே சேரனின் திரைப்படங்கள் இழந்துபோன நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகள் குறித்த புனிதக் கனவோடு காத்திருக்கும் தாய்மைவாத நடுத்தர வர்க்கக் கருத்தியலையே மையமாக்கக் கொண்டவைகள்.

அத்தகைய தன்னிலைகளையே சேரன் தன் படத்தின் மூலம் உற்பத்தி செய்யவும் உறுதிப்படுத்தவும் செய்கிறார். இப்போது மாயக்கண்ணாடி படத்திற்கு வருவோம். ஊடகங்கள் குற்றம் சாட்டுவதில் நியாயம் உள்ளதா? சேரனின் முதலிரண்டு படங்களுமே துன்பியல் முடிவை உடையவை. ஆனால் காதலில் வெற்றி பெறாமல் செத்துப் போன தலித் இளைஞனும் திருமண முயற்சி கைகூடாமல் இறந்து போன பெண்ணும் ஊடகங்களின் அக்கறைக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில் அவையும் நடுத்தரவர்க்க வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட ஊடகங்கள். அவை நிலவும் கருத்தியலுக்கு வலுசேர்ப்பவையும் கூட.

ஆனால் மாயக்கண்ணாடியில் பிரச்சினை வேறு. இன்று தொழிலுக்கும் சாதிக்குமான உறவு என்பது தளர்ந்திருக்கிறது. பூசைத் தொழிலிலிருந்து பார்ப்பனர்களும் 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' சட்டத்தின் மூலம் பெருமளவு அகற்றப் படுவதற்கான சாத்திய மேற்பட்டுள்ளது. தலித்துகளிடமும் அருந்ததியர்கள் எனப்படும் தோட்டிகளே மலமன்றும் சாதியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் சேவைச்சாதிகள் என அழைக்கப் படும் மருத்துவர், வண்ணார் ஆகியோர் தங்கள் சொந்தச் சாதியோடு இணைந்த தொழிலோடு இன்னமும் பிணைக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பட்ட நாவிதப் பின்னணியைக் கொண்ட இளைஞனை மீண்டும் அவனது குலத் தொழிலில் தள்ளுவதே மாயக் கண்ணாடியில் நாம் விமர்சிக்க வேண்டியதாகிறது.

- சுகுணா திவாகர்



விமர்சனம் மதுரைவீரன்

மதுரைக்கு பக்கத்தில் கதை நடப்பதால் இந்த டைட்டில். மற்றபடி, இந்த ம.வீ.க்கும், பழைய ம.வீ.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பால்காரரின் மகளுக்கும், பணக்காரரின் மகனுக்கும் காதல். இந்த அந்தஸ்து பிரச்சனையிலிருந்து தப்பி, காதலர்கள் எப்படி கைப்பிடிக்கிறார்கள் என்பதை காரம், மணம், சுவை மூன்றும் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வினசென்ட் செல்வா.

சண்டக்கோழி லால், தூள் சகுந்தலா என்று ராவண பரம்பரை சலோனிக் கு. இவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, விட்டுச்சிறையில் இருக்கிற ரமேஷ்கு போன் பேசுகிறார் நாயகிசலோனி. இதென்ன உல்டா? ஹீரோயின்களுக்குதானே இப்படியெல்லாம் நேரும் என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள் சில காட்சிகளில். மும்பையில் இருக்கிற ரமேஷை பார்க்க சலோனியும், மதுரையில் இருக்கிற சலோனியை பார்க்க ரமேஷும் ஒரே நேரத்தில் தப்பிக்க, பார்க்கிற நமக்கு பி.பி. ஏறுகிறது.

அதுவும் அந்த ரயில்வே நிலையத்தில் இருவரும் சந்திக்கிற காட்சி திக்... திக்... கிளைமாக்சில். இதற்காகவே காத்திருக்கிற மாணவர்கள் சாரை சாரையாக வந்து காதலர்களை சேர்த்து வைப்பது பூச்சுற்றல் என்றாலும், நிம்மதியடைகிறது மனசு.

ஆனாலும், ஒரு படத்திற்கு மூன்று கிளைமாக்சா வைப்பது? ஒன்று பார்த்தால் இரண்டு இலவசம் போலிருக்கிறது! பாண்ட், ஃபைட் என்று முதல் தர ஹீரோக்களின் எல்லா வித்தைகளையும் பழகியிருக்கிறார் ரமேஷ்! கொஞ்சம் நடிக்ஷவும் சிரத்தை எடுத்துக் கொண்டால் லிஸ்ட்டில் சேர்த்துக்

கொள்வார்கள் ரசிகர்கள்! ஆதாம் தோட்டத்தில் ஆப்பிளாக விளைந்திருக்கிறார் சலோனி! நடிக்ஷவும் செய்கிறார். ஓடும் ரயிலிலிருந்து குதித்து, அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம்புகுந்து, நிம்மதியாக வாழலாம் என்றால் அங்கேயும் துரத்துகிறான் வில்லனின் கையாள்!

சற்றே மனித கொரில்லாவை நினைவு படுத்தும் அந்த நபரிடம் சிக்கி சலோனியும், ரமேஷும் சட்டியாவதெல்லாம் நேரத்தை வளர்த்தவே உதவுகிறது. எங்கோ விட்டுச் சிறையில் இருக்கும் ரமேஷின் போன் நம்பரை பாடம் நடத்துவது போல் சலோனிக் கு புரியவைக்கும் ஹனிபா மனசை அள்ளுகிறார் அந்த காட்சியில் மட்டும்.

முதல் படத்திலேயே திறமையை பளிச்சிட வைக்குமளவிற்கு சலோனிக் கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாயகியின் தந்தையாக வரும் லால், அவரது அக்காவாக வரும் 'தூள்' சகுந்தலா கதாபாத்திரங்கள் கத்தியே காதை செவிடாக்கி விடுகின்றனர். பாடம் நடத்த தெரியாத மாணவர்களை பெஞ்சின் மேல் ஏற்றும் பேராசிரியராக வரும் ஹனிபாவின் கதாபாத்திரம் மனசில் ஒட்டவில்லை.

கஞ்சா கறுப்பு. வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடிகளில் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வருவதாயில்லை. கிளைமாக்சில் மாணவர்களை ஒன்று திரட்டி ஹோமம் வளர்த்து சலோனியை ஜித்தன் கைப்படிக்கும் காட்சிகளில் பிரம்மாண்டம்.. பைட் மாஸ்டர் ராக்கிக் கு பதக்கமே அணி விக்லம். காதலுக்கு தடையாக வரும் அந்தஸ்து, கொலுசு மாட்டிவிட்டதாலேயே நாயகன் மீது நாயகி காதல் ஏற்படுவது போன்ற காட்சிகளில் பழைய நெடி. புதிதாக யோசித்திருக்கலாம். மதுரை வீரனின் இந்த கத்தி பழசுதான்! அதை சுருக்கென்று சாணை பிடித்திருக்கிறார் வினசென்ட் செல்வா!

சகல சட்ட
ஆலோசனைகளுக்கும்

வீடு விற்க / வீடு வாங்க
குற்றவியல்
குடியியல்
விவாகரத்து
தொழில் பிணக்கு
கடன் வழக்கு
தஞ்சு மனு
மேன் முறையீடு
குடிவரவு
குடி அகல்வு
பொக்குவரத்து
வாகன வழக்கு

SK - Justicia Solicitors

Commissioners for Oaths

6 Union Street, London SE1 1SZ

Tel: 020 7165 4712

Fax: 020 7403 8684

Email: sk_solicitors@hotmail.co.uk

தமிழகம் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
- பாரதிதாசன்



Experts in Immigration, Asylum,
Entry Clearance and Immigration Appeals

We are also specialised in Conveyancing,
Commercial Leases and Litigation

Our Favourite Subjects are Landlords and
tenants law and Licensing Matters



Office Address:
153 Winchcombed Road
Carshalton, Surrey SM5 1SD

Welcome to the Design & Construction Company

Leowill members can produce the design for your residential, commercial or industrial project. Leowill members see things from your point of view and put many years of practical experience into shaping your project.

"We give our clients a valuable developing Design idea for all their needs."

Our members are professionals familiar with all facets of the building industry, whose plans, designs and construct to represent the particular needs, style and budget of the client. The work of a Building Designer is varied and may consist of residential, both single and multi-unit, and commercial structures as permitted by the architectural statutes of each place.

Contact person : S. Jeevan

Contact :

Tel: 084 5226 7717 / 020 8644 6699

Mob: 079 8430 6801 / Fax: 020 8644 6670

Email : info@leowillbuildingdesign.com

Web : www.leowillbuildingdesign.com



DESIGN SERVICES

Architectural Services
Structural Engineering Services
Interior Designs
Project Managements
Drawings for planning application
Drawings for building regulation

CONSTRUCTION SERVICES

New House Builds
Minor or Major Developments
Flat Conversions
Loft Conversions
Single or Two Storey plus Extensions
Multi Storey Buildings
Interior Changes, Refurbishment



NEW BUILD WITH
10 YEARS GUARANTEE with NHBC

The FMB logo announces our high professional standards to Customers - who are looking for reassurance about the quality of the people they use.



Computer-Based Education Centres

ஒவ்வொரு சிறார்களுக்கும் தனித்துவம்
தானே!
அவர்தம் ஆற்றலும் தனித்துவம்
தானே!!
உங்கள் சிறார்களுக்கும் கல்வியில்
ஒங்கவும்..
நாளைய உலகின் சவால்களை
பெய்வதும்..

For your children to excel
at school...
For them to meet
tomorrow's challenges...

Give your child
the Learna Advantage.
Today.

- Maths & English for KS1, KS2 & KS3
- Product of years of advanced research
- Challenging Individualised learning path
- Focus on problem solving, reading and writing
- Improve child's self-confidence and concentration skills
- Thousands of computer activities & printed worksheets
- Monthly progress tests and instant reports

• Individualised

• Interactive

• Inspiring



Let your child have the
Learna experience.
Call us or visit us on the web.
> www.learna.com <

Call 0845 094 0061



SELVARAJA GOLD HOUSE

Tooting Mitcham Road இல் புதியதோர் நகைக்கூடமாம்

162 Mitcham Road
London SW17 9NJ
T / F: 020 8767 3795
M: 07825 005 269

கிந்த நகைக்கூடத்தில் £750க்கு
மேல் நகைகளை கொள்வனவு
செய்வோருக்கு ஒரு தங்க நாணயம்
கிடைக்கும்

கிந்தநகை மாளிகை

New Gold House இன்
மற்றுமொரு நிறுவனமாகும்.

திறப்பு விழாவை
முன்னிட்டு அனைத்த
வைரத்தாலிக்கொடிகளும்
செய்கூலி இல்லாமல் செய்து
தரப்படும்...



செல்வராஜா Gold House






குற்றவியல் நடவடிக்கைகளைப் பற்றிய தகவலுடன், தமது பெயரைக் கூறாமல் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் இணைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களில் இவர்கள் சிலர்.

க்ரைம் ஸ்டாப்பர்ஸ் இணைத் தொடர்பு கொள்வதால் நீங்கள் உங்கள் சமூதாயத்தில் நடக்கும் குற்றச் செயல்களை நிற்பாட்டுவதுடன் உங்கள் சமூதாயத்தைப் பாதுகாப்பானதாக ஆக்கலாம். உங்களுக்கு உதவியளிப்பதற்காக உங்கள் சொந்த பாலையில் உங்களுடன் பேசுவதற்கு நாங்கள் ஒருவரை ஒழுங்கு செய்வோம். க்ரைம் ஸ்டாப்பர்ஸ் ஒரு சுதந்திரமான சேவை நிறுவனம். அவர்கள் பொலிசார் அல்ல.

 **CRIMESTOPPERS**
0800 555 111



**METROPOLITAN
POLICE**

Working together for a safer London